



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 16]

சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 17, 2019
சித்திரை 4, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(3)(b)-ன்கீழ் செயல்படாத சங்கங்கள் பற்றிய அறிவிக்கை.

(ந.க. எண் 8657/ஆ2/2017)

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1	02/2005	தமிழர் விதை மாணவர்கள் சங்கம் 3/93 மருதமலை சாலை, வடவள்ளி அஞ்சல், கோவை-641 041.
2	03/2005	அண்ணல் காந்தி பொது நல சங்கம், 21, காந்தி நகர், ஓம்சக்தி நகர் வளைவு, போலீஸ் காலனி ரோடு கணபதி -641 006
3	04/2005	சாரமேடு காந்திநகர் குடியிருப்போர் நலச் சங்கம், காந்திநகர், சாரமேடு கரும்புக்கடை குளியமுத்தூர் அஞ்சல், கோயமுத்தூர்
4	5/2005	ஸ்ரீ குமரன் அவிய்யு குடியிருப்போர் பொது நல சங்கம், கதவு எண் 11/12, 4-வது கிராஸ் ஜெ.ஜெ நகர், இடையாபாளையம், கோவை -25
5	6/2005	The Coimbatore District Throwba Association No.32, Sastri Street , Vellalore (post) Coimbatore-641 111
6	7/2005	C.S.R.Colony Residents Hospitals Welfare Association 1091, சி.எஸ்.ஆர். காலனி, திருச்சி ரோடு, இராமநாதபுரம், கோயமுத்தூர்-45
7	8/2005	காவேரி நகர் குடியிருப்போர் நல சங்கம், 6/256, பட்டணம் வெள்ளூர் ரோடு கோயமுத்தூர்-16.
8	9/2005	மூக்கனூர் அன்னை தெரசா நண்பர்கள் நற்பணி சங்கம், 973/6, சமுதாய நலக் கூடம் அருகில், வடக்கு குப்பனூர் அஞ்சல், அன்னூர் (வழி), கோயமுத்தூர் மாவட்டம்-641 653
9	10/2005	Classic Garden Owners Welfare Association 12/7, Classic Garden,Vadavalli Coimbatore-641 041.
10	11/2005	ஜி.ஆர்.ஜி நகர் நற்பணி சங்கம், நெ.1, ஜி.ஆர்.ஜி நகர், செளரிபாளையம், கோவை-641 028.
11	12/2005	Kalpatharu Apartment Owners Association, Flat 1B, East Sambanthem Road, R.S.Puram, Coimbatore-641 002.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
12	14/2005	பார்க்கல குல இளைஞர் நல சங்கம், 86, கோகலே வீதி, இராம் நகர், கோவை-9
13	15/2005	ஸ்ரீ குமரகுரு ஐயப்ப சேவா சங்கம், சாயிபாபா காலனி, 14/28, புதுநெசவாளர் காலனி, ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் அருகில், சாய்பாபா காலனி, கோவை-11.
14	17/2005	நவாபூர் சிடிசி மற்றும் இபி காலனி குடியிருப்போர் நலச் சங்கம், 3/45, பி-9 சிடிசி, இபி, காலனி ரங்கசாமி நகர், நவாபூர், பாரதியார் பல்கலைக்கழகம் அஞ்சல், கோயமுத்தூர்-641 046.
15	20/2005	பிருந்தாவன் கார்டன், ஸ்ரீ ராக்கச் கார்டன்ஸ் மற்றும் ஸ்ரீ ரங்கா நகர் குடியிருப்போர் நலச் சங்கம், சைட் நெம்பர் 7, ஸ்ரீ ராக்கச் கார்டன் மணியகாரம்பாளையம் கணபதி அஞ்சல், கோவை-641 006.
16	21/2005	IFGTB SC/ST Employees Welfare Association Forest campus, R.S.Puram Coimbatore-641 002.
17	22/2005	Sonia Ganthi Public Welfare Association, 112, Bharathiyar Road, Pappanaikkanpalayam, Coimbatore-641 037.
18	23/2005	Tamil Nadu Omni Bus Owners Association (CBE) 439, DR. Nanjappa Road, Coimbatore-641 018.
19	24/2005	AKSHARA Colony Residents Welfare Association, 125, Sarojini Street, Ramnagar, Coimbatore-641 009.
20	25/2005	என்.எச்.ரோடு பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம், 12ஜீ, மாணியத் தோட்டம் எண்.1, என்.எச்.ரோடு, கோயமுத்தூர் -1.
21	26/2005	காணியப்பக் கோனார்வீதி குடியிருப்போர் நலச் சங்கம், 12/54, சி.கே.கே.தெரு, செட்டிபாளையம் ரோடு, போத்தனூர் கோவை-641 023.
22	27/2005	ஸ்ரீ சபரி அவென்யூ மனை உரிமையாளர்கள் நல சங்கம், ஹோட்டல் எஸ்.ஆர்.எம்.சபரி அவென்யூ, 1279-பி, மேட்டுப்பாளையம் சாலை, கோவை-641 043.
23	28/2005	TRADITION AL FARMING ASSOCIATION 42, Dr.Munusamy Nagar, Ramanathapuram, Coimbatore-641 043.
24	29/2005	SHREYA RASHME EMCLAVE RAVI MURUGAN APARTMENT -BLOCK Nanjappa Nagar, Singanallur, Coimbatore-5.
25	30/2005	மசக்கவுண்டன் செட்டிபாளையம் வானவில் இளைஞரணி நற்பணி சங்கம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் அஞ்சல், சாக்கார் சாமகூளம் வழி, கோயமுத்தூர்.
26	31/2005	கோவை ரெட்டி கஞ்சம், நல சங்கம், 68, ராஜீ நாயுடு லே-அவுட், 100 அடி ரோடு தொடர்ச்சி, கோயமுத்தூர்-641012.
27	32/2005	THE POOR WELFARE SOCIETY, Door No.A.33, HUDCO Colony Complex Main Road Peelamedu Coimbatore-641 004.
28	34/2005	வேடப்பட்டி கவரா மகாஜன நலச் சங்கம், 32, அய்யாவு நகர், வேடப்பட்டி, கோவை.
29	35/2005	ஸ்ரீ அம்பாள் சேவை மையம் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி இல்லம், நெ.3/1 சி-2, அண்ணா நகர், சிறுமுக்கை-641 032, மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம்
30	37/2005	பெண்கள் உரிமை மையம், 23, மேற்கு ரத வீதி, அவிநாசி, கோவை மாவட்டம்
31	38/2005	கஸ்தூரிசாமி வே-அவுட் குடியிருப்போர் நலச் சங்கம், எண்.5, கஸ்தூரி லே-அவுட் லட்சுமிபுரம் 4 வது விதி, பீளமேடு அஞ்சல், கோயமுத்தூர்- 641 004.
32	40/2005	பிரஸ் கிளப் ஆப் தமிழ்நாடு, 107, காமராஜ் ரோடு, நிர்மலா காலேஜ் எதிர்புறம், சங்கம், கோயமுத்தூர்-641 045.
33	41/2005	பிளாஸ்டிக் ஆட்டர்ஸ் & ரப்பர் ஸ்டாம் தயாரிப்பாளர்கள் நல சங்கம், 925, ராஜ விதி, கோயமுத்தூர்-64.
34	42/2005	SOWDESWARI COLONY APARTMENT OWNERS WELFARE ASSOCIATION 2/4, TNHB Sowdeswari Colony Ramamoorthi Road, Sowripalayam, Coimbatore-641 016.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
35	44/2005	பெரிநாயக்கன்பாளையம் டிரிஸ்ட் கார் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கம், மேட்டுப்பாளையம் மெயின் ரோடு ஸ்ரீ ராம் தியேட்டர் முன்புறம், கோவை-20.
36	45/2005	கோவை மாவட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், 188, ஒண்டிபுதூர், கோவை.
37	46/2005	கோவை சித்திரைச் சாவடி வாய்க்கால் மற்றும் குளத்து பாசன விவசாயிகள் 41 பெருமாள் நாயுடு லே அவுட், வேட்பட்டி, கோவை-641 007.
38	47/2005	கோவை மாநகர வாடகைதாரர்கள் பொது நலச் சங்கம், 7, மாநகராட்சி வணிக வளாகம், ஆரோக்கியசாமி ரோடு (மேற்கு) ஆர்.எஸ்.புரம், கோயமுத்தூர்-641 002.
39	48/2005	கோவை மாவட்ட அனைத்து வங்கி சங்க கடன் பெற்றோர் நலச் சங்கம், செங்காட்டுத் தோட்டம், நாயக்கன்பாளையம், பட்டணம்
40	49/2005	கவுண்டம்பாளையம் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நலச் சங்கம், 10/27, பி.கற்பூரிபவன் நகராட்சி அலுவலகம் அருகில், கவுண்டம்பாளையம் கோவை-641 030.
41	50/2005	சத்திரபதி சிவாஜி சேவா சங்கம், சத்திரபதி சிவாஜி சேவா சங்கம், செம்பாக் கவுண்டர் தோட்டம், செங்காளிபாளையம், குப்பேபாளையம் போட், எஸ்.எஸ்.குளம்(வழி) கோவை-641 107.
42	51/2005	வடவள்ளி மனித உரிமை சம்மேளன 48, தேவி இல்லம், சின்னசாமி கவுண்டர் வீதி, வடவள்ளி போஸ்ட் கோயமுத்தூர்-41
43	52/2005	இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி சங்கம், 6/140, ஏ.நரசீபுரம் மெயின் ரோடு, தொண்டாமுத்தூர் (அஞ்சல்), கோவை-641 109.
44	53/2005	கவுண்டம்பாளையம் சக்தி கார்டன் பிரைட் அவின்யூ வசிப்போர் நல்வாழ்வு சங்கம், ஏ1, பி.வி.எஸ்.நகர் ரோடு, கவுண்டம்பாளையம், கோவை-30.
45	56/2005	மணியம் காளியப்பா வீதி குடியிருப்போர் நலச் சங்கம், 46டி மணியம் காளியப்பா வீதி, கோவை-38.
46	59/2005	செல்வபுரம் சேரன்நகர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம், சேரன் நகர், ராமமூர்த்தி பாதை செல்வபுரம் வடக்கு, கோயமுத்தூர்.
47	61/2005	ஸ்ரீ ராகவேந்திரா கார்டன்ஸ் ரெசிடென்ஸ் வெல்பேர் அசோசியேசன் சைட் நெ.49, தொண்டாமுத்தூர் ரோடு வீரகேரளம், கோவை 641 007.
48	63/2005	லையன்ஸ் ஸ்போர்ட்ஸ் கேரம் கோச்சிங் சென்டர், 66, பெருமாள் கோயில் வீதி, கோட்டை கோவை-641 001.
49	64/2005	யெங்ஸ்டார் கையஸ் பொது நலச்சங்கம், 292, பங்கஜாமில் காலனி, ராமநாதபுரம், கோவை-45.
50	67/2005	சிறகுகள் 25, கல்யாண சுந்தரம் வீதி, பி.ஆர்.புரம், பீளமேடு கோவை-004.
51	68/2005	அன்னூர் காட்டன் மர்ச்சண்ட் அசோசியேசன் 3/168, கோவை ரோடு, அன்னூர்.
52	70/2005	RESIDENTS ASSOCIATION OF MENAKSHI MANOR, 16/48 A, Arunchalam Cross Street K.K.puram, Coimbatore-38.
53	71/2005	இராமநாதபுரம் நிர்மணியகாரர் வீதி வீடு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கம், 40சி, நிர்மணியகாரர் வீதி, இராமநாதபுரம் கோவை-45.
54	72/2005	செளரிபாளையம் மகாலட்சுமி திருக்கோவில் வழிபாடுவோர் நலச் சங்கம், 111, பீளமேடு மெயின்ரோடு, செளரிபாளையம், கோவை-28.
55	73/2005	கோவை காட்டேஜ் இண்டஸ்ட்ரல் டெவலப்மண்ட் அசோசியேட் 20/14, 3 வது வீதி (கிழக்கு) ஸ்ரீராம் நகர், செட்டிபாளையம் மெயின்ரோடு, போத்தனூர், கோயமுத்தூர்-23
56	74/2005	ஏ.ஆர்.எஸ். உதவும் உள்ளங்கள் சமூக நல மையம், ஃபிரண்ட்ஸ் கிளப் 2/32, தடாகம் ரோடு, சோமையனூர் கோவை.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
57	75/2005	செட்டிவீதி சாவித்திரி நகர் குடியிருப்போர் நல சங்கம், 9, சாவித்திரி நகர், செ வீதி, கோயமுத்தூர்-1.
58	77/2005	கோவை மாவட்டம் ஹையர் கட்டல் ஓனர்ஸ் அசோசியேசன் ஸ்ரீ முருகன் பர்னிச்சர் ஏடு இசட் சர்வீஸ் 1, ராமசாமி நகர் மருதமலையார் ரோடு, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பிரிவு, கோவை.
59	78/2005	ஏ.பி. எஜிகேஷனல் அகாடமி 196/47-48, நாயக்கர் தோட்டம், என்.எஸ்.கே வீதி, கோவை-26.
60	80/2005	WOMENS ORGANISATION FOR RYRAL DEVELOPMENT SOCIETY (WORD) 78, Velangani Nagar Sowripalayam Coimbatore
61	81/2005	இராமநாதபுரம் ஸ்ரீராம் காலனி குடியிருப்போர் நலச் சங்கம், 14/8, ஸ்ரீராம் காலனி, இராமநாதபுரம் கோவை.
62	82/2005	நூற்பாலை பீட்டர்கள் நல சங்கம், 38, முத்து நகர், உப்பிலிபாளையம் அஞ்சல், கோவை-15.
63	83/2005	சாரா நுகர்வோர் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம், 155/21, முதல்தளம் பார்சன் டிரேட் பிளாசா, டாக்டர் நஞ்சப்பா ரோடு கோவை-18.
64	84/2005	சீரநாயக்கன்பாளையம் இளைஞர் பொது நலச் சங்கம், 27/26, டாக்டர் இராஜேந்திர பிரசாத் வீதி எண்.1, சீரநாயக்கன்பாளையம் கோவை-07.
65	85/2005	சந்தராபுரம் சக்தி மகளிர் நல சங்கம், 94, ஹவுசிங் யூனிட் போட், சிட்கோ அஞ்சல், கோயமுத்தூர் -21.
66	86/2005	பாரதி மகளிர் மன்றம் நஞ்சண்டாபுரம் ரோடு, கோயமுத்தூர் 1, ராமசாமி தேவர் வீதி, இராமநாதபுரம் கோவை-45.
67	87/2005	கோவை மாவட்ட பூமாலை கட்டுவோர்கள் சங்கம், பி-10, ஸ்ரீராம் காம்ப்ளக்ஸ் லங்கர் காணா ரோடு, நெ.2, கோயமுத்தூர்.
68	88/2005	ஜெயபாரதம் சமூக நல மகளிர் சங்கம், 15, காமாட்சியம்மன் நகர், யுனைடேட் நகர்.
69	89/2005	கோயமுத்தூர் சிட்டி எலக்ட்ரோ பிளேட்டிங் வெல்பேர் அசோசியேசன் 317, கண்ணுசாமி கவுண்டர் வீதி, பதிவு அலுவலகம், சங்கனூர் ரோடு, கணபதி.
70	90/2005	Coimbatore City Tennis Association 12/7, Sabari Apartment, Tatabad, 8 Street Coimbatore-12.
71	91/2005	வெள்ளூர் சக்தி விநாயகர் குடியிருப்போர் நலச் சங்கம், 135, முத்தி விநாயகர், வெள்ளூர்
72	92/2005	NHRA NETWORK COIMBATORE CHAPTER Karunya Institute of Technology and sciences, 1168, Avinashi Road, Coimbatore
73	94/2005	METRA REGENCY CLUB COIMBATORE, 763/14, Ukkadam Bye-pass (west) kempatti colony, cbe
74	95/2005	கணபதி பூந்தோட்டம், மூகாம்பிகை நகர், பெரியார் நகர் குடியிருப்போர் நலச் சங்கம், 46-பி, பூந்தோட்டம், 2 வது வீதி, கணபதி, கோவை-16.
75	96/2005	ஸ்ரீ ராஜ குரு ஆன்மிக மையத்தின் ஆதி தமிழினின் ஆன்ம விழிப்புணர்வின் சங்கமத்தின் சங்கம், லட்சுமிபுரம், கருப்புசாமி நகர், சாந்தி மேட்டுப்பாளையம் ரோடு, பிரஸ்காலனி அஞ்சல் கோவை-47.
76	102/2005	கோவை மாவட்ட வள்ளுவர் சமூக சங்கம், 90 ஏ சண்டப்பாளையம் ரோடு, குமாராமி காலனி, ஆர்.எஸ்.புரம் கோவை-2.
77	103/2005	GANDHI MAANAGAR PHASE RESIDENTS WELFARE ASSOCIATION HIG-34659(A) Near ulagalanathan Perumazl Kovil Peelamedu (POST) Gaanthi Maanagar Coimbatore
78	105/2005	கோயமுத்தூர் சிற்றுந்து உரிமையாளர்கள் சங்கம், 43/63, அருண்நகர் பி.வி.எஸ். தடாகம் சாலை கோவை-641 025.
79	107/2005	கணபதி புதிய அலைகள் நண்பர்கள் நற்பணி சங்கம், 13, தமிழ்நாடு மின்வாரிய காலனி, சங்கனூர் மெயின்ரோடு, கணபதி, கோவை-6.
80	108/2005	குறிச்சி நகர் குடியிருப்போர் பொது நல சங்கம், 1/14, குறிச்சி நகர், சிட்கோ போஸ்ட், கோவை-021.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
81	109/2005	பீளமேடு நேரு இளைஞர் விழிப்புணர்வு சங்கம், பட்டாளம்மன் கோவில் வீதி, நேரு நகர்-1, பீளமேடு கோவை-64
82	110/2005	KUMARI CHRISTIAN FELLOWSHIP COIMBATORE 109, 5th Street Extension, Gandhipuram, Coimbatore-012.
83	111/2005	பி.எம்.பி. குடியிருப்போர் நல சங்கம், 3/9 பி.எம்.பி. குடியிருப்பு வி.கே.எல்.நகர் மெயின் ரோடு, கோவை.
84	112/2005	இடையர்ப்பாளையம் சிவகாமி நகர் குடியிருப்போர் நல சங்கம், 60, சிவகாமி நகர், தடாகம் ரோடு, இடையர்ப்பாளையம், கோவை-25.
85	114/2005	தெற்கு மண்டலம் சமுதாய வளர்ச்சி சங்கம், 26, வெங்கிடசாமி ரோடு, கோவை
86	115/2005	வடக்கு மண்டலம் சமுதாய வளர்ச்சி சங்கம், 26, வெங்கிடசாமி ரோடு, கோவை
87	116/2005	அவினாசி வீட்டு வசதி கடன் பெற்றோர் நல சங்கம், 33-கோவை மெயின் ரோடு, பூ மார்க்கெட் எதிரில் அவிநாசி-654.
88	117/2005	வேடப்பட்டி ஸ்ரீராம் கார்டன்ஸ் குடியிருப்போர் நல சங்கம், வேடப்பட்டி, ஸ்ரீராம் கார்டன்ஸ் பேஸ்-1, குரும்பாளையம், வேடப்பட்டி அஞ்சல், கோவை-007.
89	118/2005	காந்திநகர் ரோஜாவனம் மகளிர் சுய உதவிக்குழு, 19, காந்தி நகர், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, கோயமுத்தூர்-014.
90	119/2005	நோயாளிகள் நல சேவா சங்கம், 45/41, கனிராவுத்தர் வீதி, ஹெபீஸ் பேட்டை, கோவை-001.
91	120/2005	வெள்ளாளர் உறவினர் சமூக நல சங்கம், 175, கோகுலே வீதி, ராம்நகர், கோயமுத்தூர்-009.
92	121/2005	கோயமுத்தூர் நகர மற்றும் குறிச்சி மாட்டிறைச்சி வியாபாரிகள் பொது நலச் சங்கம், மாநகராட்சி அறவை மனை சக்தி ரோடு, ஜி.பி.தியேட்டர், கோவை-12.
93	123/2005	எஸ்.எம்.பாளையம் வீ.கே.ஆர் குடியிருப்போர் நலச் சங்கம், வீ.கே.ஆர்.நகர் சுப்பிரமணியம்பாளையம் ஜி.என்.மில்ஸ் போஸ்ட், கோவை-629
94	124/2005	பூங்கா நகர் மஸ்ஜிநுல் இஹ்லாஸ் 20, பூங்கா நகர், சாரமேடு கரும்புக்கடை, கோவை-008.
95	125/2005	WESTERN GHATS WILDERNE CONSERAVATION SOCIETY 1029 Avinashi Road, Coimbatore-18.
96	127/2005	சரவணம்பட்டி அம்மன் வழிபாடு சங்கம், 173, எஸ்.அம்மன் நகர், சரவணம்பட்டி, கோவை-35.
97	128/2005	கே.கே.நகர் மக்கள் நல்வாழ்வுச்சங்கம், 152, கே-3 ஏ.கே.கே.நகர் மேட்டுப்பாளையம்-301.
98	129/2005	சிக்கராயபுரம் பூச்சியூர் சுவாமி விவேகானந்தர் ஆன்மிக மையம், 25, நேருஜீ வீதி, சிக்காராயபுரம் தொண்டாமுத்தூர் ரோடு, தீனம்பாளையம் (அ), கோவை-109.
99	130/2005	கோவை வின்சென்ட் ரோடு ஹவுசி யூனிட் குடியிருப்போர் நலச் சங்கம், பி-10, ஹவுசிங் யூனிட் வின்சே ரோடு, கோவை-1
100	132/2005	எம்.கே.பி.காலனி யூத் வெல்பேர் அசோசியேசன் 23 2-வது வித எம்.கே.பி, காலனி, கணபதி கோவை-006.
101	133/2005	திம்மம்பாளையம் சத்யா நகர் அரிஜன மக்கள் மேம்பாட்டு மையம், 9/74, சத்யா நகர், அரிஜன நகர், திம்மம்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம்.
102	134/2005	கோவிந்தசாமி நகர் குடியிருப்போர் நலச் சங்கம், 18, 19 ஜெட் கோவிந்தசாமி நகர், காரமடை ரோடு, மேட்டுப்பாளையம்
103	137/2005	ஜீசஸ் சாரிட்டிபிள் சொஸைட்டி க.எண்.7/27ஏ, கொந்தைக்கல் ஹவுஸ், ஓட்டு போஸ்ட் ஆபீஸ் வீதி, சுகுணாபுரம் கிழக்கு, குனியமுத்தூர் அஞ்சல், கோயமுத்தூர்.641 008.
104	136/2005	தெக்கலூர் சேரன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம், கதவு எண்.பி.43, சேரன் நகர், தெக்கலூர் (அஞ்சல்), அவனாசி வட்டம், கோயம்புத்தூர்-641 654

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
105	138/2005	கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட சலவையாளர் முன்னேற்ற சங்கம், (உட்பிரிவு) 6, பச்சாபாளையம் தோட்டம், உப்பிலிபாளையம் அஞ்சல், கோயமுத்தூர்-641 015.
106	139/2005	சுந்தராபுரம் சமரன் பொது நலச் சங்கம், 220/178 சாரதா மில் ரோடு, சுந்தராபுரம், கோயமுத்தூர்.24.
107	140/2005	பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய முகவர்கள் நல்வாழ்வு சங்கம், சார்பதிவாளர் அலுவலம் முன்புறம், இரயில்வே பீடர் ரோடு, பெரியநாயக்கன்பாளையம், கோவை-641 020
108	141/2005	ஆர்.எஸ்.புரம் நியல் எஸ்டேட் மீடியேட்டர்ஸ் அசோசியேசன் ரூம். நெ. 305, சுப்பு கம்பளக்ஸ், 396, தடாகம் ரோடு, ஆர்எஸ்.புரம், கோவை-641 002
109	143/2005	கோவை கிழக்குப் பகுதி ஆட்டோ கன்சல்டிங் மற்றும் டீலர்ஸ் வெல்பேர் அசோசியேசன் 1334/ஏ, அவனாசி சாலை, பீளமேடு, கோவை 641004
110	144/2005	GANAPATHY RUDHRAPPANNAGAR WELFARE ASSOCIATION 20/60 2ND FLOOR, NANJAPPA THEVAR STREET, MARUDUR, RAMANATHAPURAM, CBE-45
111	145/2005	வேட்டைக்கார சுவாமி திருக்கோவில் பரிபாலன சங்கம், த/பெ. குன்னி செட்டியார், K48- கோவைப்புதூர், கோவை 42
112	148/2005	SOUTH INDIA WOMEN AND CHILD WELFARE SOCIETY No. 30E, Thirumoorthy Layout, Coimbatore-641 002
113	149/2005	ஒருங்கிணைந்த மெல்லிசைக் கலைஞர்கள் நலவாழ்வு சங்கம், 439ஏ, சுவந்தரமஹால் பில்லிங், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை-641 002.
114	150/2005	மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் பொது நலச்சங்கம், 39/34ஏ, என்.கே.கே. இல்லம், பாரதி நகர், சிறுமுகை,கோயம்புத்தூர்-641 302.
115	152/2005	கோவை பத்ருல் ஹூதா மதரசா 4வது வீதி, புது காலனி, நஞ்சுண்டாபுரம் இட்டேரி, Moulana Muhamad Ali Road, குறிச்சி பிரிவு, போத்தனூர் அஞ்சல், கோயமுத்தூர்-641 023.
116	153/2005	கோவை மாநகர மக்கள் நல இயக்கம் 54, 7வது வீதி, டாடாபாட், கோயம்புத்தூர்-641 012.
117	154/2005	யுனைடெட் இந்தியா வாலண்டரி பிளட் டோனர் அசோசியேசன், 29/3, கம்பன் நகர், வினாயகர் கோவில், ஒண்டிப்புதூர், கோவை-641 016.
118	155/2005	மாக்களில் ஹிதாய்யா மாக்கல் வீதி, வசந்தம் நகர், கருப்புராயன் கோவில் பஸ் ஸ்டாப்பு, போத்தனூர் அஞ்சல், கோவை-23
119	156/2005	BEST PEOPLES COLONY WELFARE ASSOCIATION DOOR NO 14/57 BEST PEOPLES COLONY, SM PALAYAM, GN MILLS PO, CBE-29
120	157/2005	கோவை மாநகர K.G.ஆட்டோ ஓட்டுனர்கள் இரத்ததானம் செய்வோர் மற்றும் சமூக சேவை சங்கம், 187, நேதாஜி மெயின்ரோடு, சின்னப்பாதை, உடையாம்பாளையம் கோவை-28
121	158/2005	நூரல் எஜுகேஷனல் டெவலப்மெண்ட் & சோசியல் சர்வீஸ் சென்டர் சூரிபாளையம்
122	159/2005	BEST INTEGRATED RURAL & URBAN DEVELOPMENT SOCIETY (BIRDS) 429,KUPPEPALAYAM (PO), ss KULAM, CBE-641 107
123	160/2005	தொட்டிநாயக்கர் சேலவலு குல மரல கோயில் நலச் சங்கம், டி.பழனிசாமி, த/பெ.திம்மநாயக்கர், 533, வடக்கு தோட்டம், சின்னதொட்டிபாளையம், பள்ளாதி அஞ்சல், காரமடை வழி
124	161/2005	DOCUMENTARY AND SHORT FILMS CREATORS ASSOCIATION OF TAMIL NADU Room No.2, 1st Floor, India Tower, 2nd Street, Gopalapuram, Coimbatore-641 018.
125	162/2005	கிரிக்கெட், கபடி, கேரம்போர்டு, செஸ் நண்பர்கள் விளையாட்டு சங்கம், கதவு எண். 1/720, கண்ணார்பாளையம், சிக்காரம்பாளையம் ஊராட்சி, காரமடை, கோவை-641 104,

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
126	164/2005	நேசக்கரங்கள் கிராம நகர வளர்ச்சி சங்கம், நெ.24, வைகை வீதி, கே.கே.புதுார், கோவை-38.
127	165/2005	COWMA CLUSTER SERVICES 133, KATTOOR STREET, P.N.PALAYAM,, COIMBATORE-641 037
128	167/2005	காமராஜர் மனித உரிமைகள் மற்றும் குழந்தைகள் நலச் சங்கம், நெ.10, குருகோவிந்தசிங் ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை.641 002,
129	168/2005	வடவள்ளி ஜெயலட்சுமி நகர் வெல்பேர் அசோசியேசன், நெ.1, ஜெயலட்சுமி நகர், தொண்டாமுத்தூர் ரோடு, வடவள்ளி, கோவை-641 041.
130	169/2005	பேரூர் ஸ்ரீ சூர்யா மகளிர் நல சங்கம், 168, ஜெகநாத நகர், பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம், கோவை-641 010
131	171/2005	கொங்கு தமிழ் புறா கலைஞர்கள் நல்வாழ்வு சங்கம், 68, பெருமாள் கோவில் வீதி, நீலிக்கோணம்பாளையம், கோவை.
132	172/2005	ஸ்ரீ பகவதி பிரேமாதேவி சந்திரேஸ்வர மாயாவன தப தர்மஸ்தாபனம் சங்கம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பொன்னேகவுண்டன்புதுார், எஸ்.எஸ்.குளம், அவிநாசி தாலுகா, கோவை-641 107
133	173/2005	திரிவேணி நகர் நல்வாழ்வு சங்கம், 53/471, செல்வபுரம் வடக்கு, செல்வபுரம், கோவை 26
134	174/2005	JB RESIDENCY WELFARE ASSOCIATION JAIN BOHRA RESIDENCY, 99 WEST PERIASAMY ROAD, RS PURAM, COIMBATORE-641 002
135	175/2005	பெரியநாயக்கன்பாளையம் பாலாஜி நகர் குடியிருப்போர் நல சங்கம், 21/261 பாலாஜி நகர், ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா அஞ்சல், பெரியநாயக்கன்பாளையம், கோவை-641 020
136	176/2005	ஜெயந்தி கார்டன் நல சங்கம், 74, ஜெயந்தி கார்டன், குரும்பாளையம், கோயமுத்தூர்-641 107
137	177/2005	பேரூர் கைரளி சமாஜம் 9/565 சிறுவாணி மெயின்ரோடு, காளம்பாளையம் அஞ்சல், பச்சாபாளையம், கோவை-641 010
138	178/2005	பள்ளே பாளையம் கிராம மேம்பாட்டு சங்கம், 2/20, பள்ளே பாளையம் அஞ்சல், சிறுமுகை (வழி), கோவை-641 302
139	179/2005	ஒன்னிபாளையம் கிராம மேம்பாட்டுச் சங்கம், 3/96,சக்தி நகர், ஒன்னிபாளையம், பிளிச்சி அஞ்சல், கோவை-641 019
140	180/2005	குமாரசாமி அவின்யூ குடியிருப்போர் நலச்சங்கம், வெள்ளக்கிணர் சைட் எண். 100, கதவு எண். 3/72, குமாரசாமி அவின்யூ, வெள்ளக்கிணர், கோவை-29
141	181/2005	கோவை இரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம், நெ 90 பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்தூர் அஞ்சல், கோவை-641 008
142	182/2005	சரோஜினி நகர் குடியிருப்போர் நலச் சங்கம், நெ 9, சரோஜினி நகர், கோவை-26
143	183/2005	தமிழக விஸ்வகர்மா பொது நல மன்றம் 39/54சி. குருசாமி பிள்ளை வீதி, போத்தனூர், கோவை-23
144	184/2005	கண்ணனூர் மாரியம்மன் கோவில் வீதி குடியிருப்போர் நலச் சங்கம், 6/10 கண்ணனூர் மாரியம்மன் கோவில் வீதி, இளங்கோ நகர், கோவை-12
145	185/2005	சப்தம் சமூக வளர்ச்சி மையம், 44-6வது வீதி, தொடர்ச்சி காந்திபுரம், கோவை-641 012
146	186/2005	CHANDRASEKAR APARTMENTS WELFARE SOCIETY 228, SATHYAMURTHY ROAD, RAMNAGAR, COIMBATORE-641 009
147	187/2005	சர்க்கார் சாமக்குளம்(வடக்கு) கிராம மேம்பாட்டு சங்கம், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கோவை மாவட்டம்
148	188/2005	வெள்ளியங்காடு கிராம மேம்பாட்டு சங்கம், மேட்டுப்பாளையம் தாலுகா, கோவை

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
149	189/2005	கோவனூர் கிராம மேம்பாட்டு சங்கம், 2/141, கோவனூர், நாயக்கன்பாளையம் அஞ்சல், கோவை-20
150	190/2005	மத்தம்பாளையம் கிராம மேம்பாட்டு சங்கம், ஊராட்சி மன்ற அலுவலகம், மத்தம்பாளையம், பிளிச்சி அஞ்சல், கோவை-19
151	191/2005	மொங்கம்பாளையம் கிராம மேம்பாட்டுச் சங்கம், 6/21, குமரன் நகர், மொங்கம்பாளையம், தேரம்பாளையம் அஞ்சல், கோவை மாவட்டம்
152	192/2005	சென்னிவீரம்பாளையம் கிராம மேம்பாட்டு சங்கம், 5/56 சென்னிவீரம்பாளையம், சிக்காரம்பாளையம் அஞ்சல், காரமடை 641 104
153	193/2005	பொள்ளாச்சி கிராம மேம்பாட்டு சங்கம், 2/248, சின்னத் தொட்டிபாளையம் பொள்ளாதி அஞ்சல் பொள்ளாச்சி
154	194/2005	சின்மைத்தம்பாளையம் கிராம மேட்டுப்பாட்டு சங்கம், 4/853, சின்மைத்தம் பாளையம், ஐயங்கொணாத் தொட்டம், பிளிச்சி (அஞ்சல்)
155	195/2005	JAIHIND WOMEN WELFARE ASSOCIATION, 8/1, Ashok Bhavan, Gopalapuram
156	196/2005	SANGAMAM WELFARE SOCIETY 4/105, Spring Dales Kemmaran Village, Panapalayampulur Road, Kandiyar-104.
157	197/2005	சர்க்கார் சாமக்குளம் (தெற்கு) கிராம மேம்பாட்டுச் சங்கம், காளப்பட்டி ரோடு, குரும்பாளையம் சர்க்கார் சாமக்குளம், கோவை-107.
158	198/2005	மதுராநகர் P&7 காலனி குடியிருப்போர் நலச் சங்கம், 32, மதுரா நகர் P&7 காலனி, பழனிக் கவுண்டன் புதூர், கு.வடமதுரை கோயமுத்தூர்-17.
159	199/2005	கள்ளிப்பாளையம் கிராம மேம்பாட்டுச் சங்கம், 5/1 செந்தோட்டம் எஸ்.எஸ்.குளம் வழி, கள்ளிப்பாளையம் (அஞ்சல்), கோவை-107.
160	200/2005	கோயமுத்தூர் பிளாஸ்டிக் டீலர்ஸ் அசோசியேசன், 328/2, மௌலானா ஸ்டீல் நகர், போத்தனூர் ரோடு, குறிச்சிப்பிரிவு கோவை-28.
161	201/2005	கஸ்தூரிபாளையம் கிராம மேம்பாட்டு சங்கம், 6/594, தோப்பு தோட்டம், ஜோதிபுரம் அஞ்சல், கோவை-47.
162	202/2005	திருச்சி ரோடு விவேகானந்தர் நகல் குடியிருப்போர் நலச் சங்கம், 400, முத்து மாரியம்மன் கோவில் வீதி, நாடார் காலனி, பின்புறம் திருச்சிரோடு, கோவை-18.
163	203/2005	நாயக்கன்பாளையம் கிராம மேம்பாட்டு சங்கம், 2/80, கோவனூர் நாயக்கன்பாளையம் (அ) பெரியநாயக்கன்பாளையம், கோவை-20
164	204/2005	சி.எம்.சி காலனி துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்போர் நல சங்கம், 509, வி.கே.கே மேனன் ரோடு, சி.எம்.சி.காலனி புதுசித்தாபுதூர்.
165	205/2005	TAMILNADU AGRICULTURAL UNIVERSITY WOMEN SCIENTIST SOCIETY, The Presidents Tamil Nadu Agricultural Women Scientist Society, TNAV,
166	206/2005	புதுப்புதூர் கிராம மேம்பாட்டுச் சங்கம், 32, பழைய புதூர், எஸ்.ஆர்.கே.வி அஞ்சல், கோவை-20.
167	207/2005	கீரணத்தம் கிராம மேம்பாட்டு சங்கம், 7/124, கீரணத்தம் சரவணம்பட்டி சர்க்கார், சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கோவை-35.
168	208/2005	செல்வபுரம் கிராம மேம்பாட்டுசங்கம், 246, செல்வபுரம், ஜோதிபுரம், கோவை-47.
169	210/2005	காரமடை கிராம மேம்பாட்டு சங்கம், 45, செட்டியார் சந்து, கிழக்குரத வீதி, காரமடை மேட்டுப்பாளையம் கோவை
170	212/2005	பள்ளிவீதி கரும்புக்கடை சுன்னத் ஜமாத் மஸ்ஜித் மதரசா 89, பள்ளி வீதி, கரும்புக்கடை, குனியமுத்தூர் கோவை-28.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
171	213/2005	திருமலை நாயக்கன்பாளையம் கிராம மேம்பாட்டுச் சங்கம், 209/81, ஆர்.வி.சே.வீதி திருமலைநாயக்கன்பாளையம் ஜோதிபுரம், கோயமுத்தூர்-47
172	214/2005	SRI GANAPATHY GARDENS WELFARE ASSOCIATION 22,23, Sri Ganapathy Gardens Near More market Ganapathy, Covai-006
173	215/2005	தேக்கம்பட்டி கிராம மேம்பாட்டு சங்கம், தேக்கம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோவை
174	216/2005	இருகூர் இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம், 9/6, மகள கிரவுண்ட் ரோடு, இந்திரா நகர், இருகூர், கோவை-103.
175	217/2005	வீரபாண்டி கிராம மேம்பாட்டுக் கழகம், 53, அண்ணா நகர் 4, வீரபாண்டிபுதூர், கோவை-19.
176	218/2005	விஜய நகர் ஆசிரியர் காலனி பொதுநலச் சங்கம், 1/140, விஜயநகரம், பஜங்கனூர் (அஞ்சல்), சீளயூர் (வழி), காரமடை, கோவை மாவட்டம்-113.
177	219/2005	குப்பண்ண கவுண்டர் தோட்டம், கெம்பே கவுண்டர் லேயவுட் குடியிருப்போர் நலச் சங்கம், 1, குப்பண்ண கவுண்டர் தோட்டம், கெம்பே கவுண்டர் லேயவுட், செட்டி வீதி, கோயமுத்தூர்.
178	220/2005	காந்திபுரம் யூத் அசோசியேசன் சோசியல் சர்வீஸ் 906, சக்தி ரோடு, ஜி.பி.மருத்துவமனை எதிர்புறம், காந்திபுரம், கோவை-102.
179	222/2005	வேட்பட்டி எம்.ஜி.ஆர் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம், க.எண்.51/34, எம்.ஜி.ஆர் நகர், வேட்பட்டி (அஞ்சல்), கோயமுத்தூர்-07.
180	223/2005	சத்திய நாராயணபுரம் யூத் டெவலப்மண்ட் அசோசியேசன் 14/22 ஏ, சத்திய நாராயணபுரம், சிந்தாமணிப்புதூர், கோவை-103.
181	224/2005	கோவை மண்டல சோதிடவியல் பட்டதாரிகள் சங்கம், 10-பி ஆவாரம்பாளையம் ரோடு, ராமகிருஷ்ண திருமண மண்டலம் எதிர்புறம், புதுசித்தபுதூர், கோவை-4
182	225/2005	திம்மம்பாளையம்புதூர் கிராம மேம்பாட்டுச் சங்கம், 5/8, கே.புங்கம்பாளையம் மருதூர் திம்மம்பாளையம்புதூர் கோவை.
183	226/2005	விடுதலைக் குயில் தியாகி எஸ்.விஸ்வநாததாஸ் மருத்துவ சமூக நல சங்கம், 677/3/41, ரங்கே கவுடர் வீதி தெற்கு உக்கடம் கோவை-1
184	227/2005	கோயம்புத்தூர் எர்த் மூவர்ஸ் அசோசியேசன், 479/2, லட்சுமி காம்பளக்ஸ் பங்கஜா மில் ரோடு, இராமநாதபுரம், கோவை-45.
185	228/2005	மசக்காளிபாளையம் முருகன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம், முருகன் நகர், மசக்காளியப்பாளையம் (கிழக்கு), கோவை-15
186	229/2005	கணபதி புறநகர் சேட்டிலைட் சிட்டி பொது நலச் சங்கம், எம்-43, போலிஸ் காலனி, கணபதி, கோயமுத்தூர்-06.
187	230/2005	THANNABIKKAI VASAGAR, 79, D.B.Road R.S. Puram Coimbatore-2
188	231/2005	பழனிச்சாமி காலனி குடியிருப்போர் நலச் சங்கம், 1-வது 2-ம் தெரு வீதி, பொன்னை ராஜபுரம், கோவை-1
189	232/2005	மகாகவி நகர் குடியிருப்போர் பொது நல சங்கம், போஸ் நகர் பொன் விழா நகர், இருகூர், கோவை.
190	233/2005	பதிவாளர் காலனி இளைஞர் பொது நலச் சங்கம், 11 ஏ 1 பதிவாளர் காலனி, மதுக்கரை ரோடு, சுந்தாரபுரம், கோவை
191	234/2005	24, வீரபாண்டி குடியிருப்போர் பொது நலச் சங்கம், 2/65, சுவாமி விவேகானந்தா காலனி 24., வீரபாண்டி (அஞ்சல்) கோவை
192	235/2005	கோயமுத்தூர் கடை உரிமையாளர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் நல்வாழ்வு பாதுகாப்பு சங்கம், 123, ஈஸ்வரன் கோவில் வீதி, டவுன்ஹால், கோயமுத்தூர்

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
193	236/2005	BHARATHIYAR UNIVERSITY PHYSICAL EDUCATIONAL TEACHERS ASSOCIATION 29-B K Aruvalur Mariaamma Kovil Street, Udayampalayam, Coimbatore.
194	239/2005	செல்வபுரம் நுகர்வோர் உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம், 1/1, பாரதி சாலை நாராயணசாமி, தெலுங்குபாளையம், புதுார், கோவை
195	240/2005	சிவகாமி நகர் பொது நல சங்கம், 10/35, இரண்டாவது வீதி சிவகாமி நகர், வீரகேரளம் (அஞ்சல்) கோவை
196	241/2005	L.I.C AGENTS (PEELMEDU BRANCH) WELFARE ASSOCIATION New -20 East Sampathanam Road, R.S.Puram, Coimbatore.
197	242/2005	கணேசபுரம் மகாத்மா காந்தி குடியிருப்போர் நலச் சங்கம், 4/187, டி.அந்தோணியர் நகர், கணேசபுரம், காட்டம்பட்டி, கோவை-107.
198	243/2005	R.K.NAIDU LAYOUT RESIDENTS WELFARE ASSOCIATION, 47, R.K.Naidu Layout, Venkitapuram G.C.T. Post, Coimbatore.
199	244/2005	MEENA ESTATE OWNERS RESIDENTS WELFARE ASSOCIATION 16, Ist Cross (East) Iind Main Road Meena Estate, Soweripalayam Road, Coimbatore-26
200	245/2005	மலுமிச்சம்பட்டி கைகாளி வெல்பேர் அசோசியேசன், கதவு எண். 1/1351-ஏ, பழனிசாமி நகர், மலுமிச்சம்பட்டி, கோவை-21
201	247/2005	ஸ்ரீ வில்வேஜ் நகர் குடியிருப்போர் நல சங்கம், 96, ஸ்ரீ பவளம், ஸ்ரீ வில்வேஜ், குரும்பாளையம், எஸ்.எஸ்.குளம், கோவை-17.
202	248/2005	அத்திப்பாளையம் கிராம மேம்பாட்டு சங்கம், 3/72, மேற்கு வீதி, அத்திப்பாளையம், கோவை மாவட்டம்
203	249/2005	COIMBATORE HONER BEE SAS & MPK BY WOMEN AGENTS ASSOCIATION 75, Sri Nagar, Goundampalayam, Coimbatore-30.
204	250/2005	UDHAYAM WELFARE ASSOCIATION, 24A, V.V.C.Road, R.S.Puram, Coimbatore-021.
205	251/2005	SIRAKUGAL SOCIAL WELFARE EDUCATION DEVELOPMENT, 5/140, Karukkankattupudur Ettiveerampalayam P.O. Perurnnallur, Thirupur, Coimbatore
206	252/2005	ஜலக்குமரன் உறவின் முறை போயர்கள் நல சங்கம், வேல்முருகன் இல்லம், சிக்காரம் பாளையம், காளியட்டியூர் காரமடை, கோயமுத்தூர்-104
207	253/2005	கோவை மாநகர் மாவட்ட பழைய புத்தக, ஆயத்த ஆடைகள், பாதணிகள் மற்றும் விளையாட்டு பொருள்கள் சிறு வியாபாரிகள் சங்கம், ஸ்டால் எண். 1, பொதுப்பணித்துறை அலுவலக தடுப்பு சுவர் அருகில், ஈஸ்வரன் கோவில் வீதி, கோட்டை கோவை-1
208	255/2005	DR.P.R.Ramaswamy layout Residents Welfare Association, Site no.15, Dr. P.R. Ramaswamy Lay-out Velandipalayam, Coimbatore-641 025.
209	257/2005	தமிழ்நாடு அக்கவுண்டண்ட்ஸ் சொசைட்டி, டி1, கே.எஸ்.ஆர்.காம்பளக்ஸ், இரண்டாவது தளம், 685, கிராஸ்கட் ரோடு, கோவை.
210	259/2005	பூவை நுகர்வோர் நலச் சங்கம், 814, பி.கே.ரோடு, பீளமேடு, கோயமுத்தூர்-4.
211	260/2005	COIMBATORE DISTRICT MASTERS ATHLETIC ASSOCIATION, Ayyappa Envelopes, 27, Thirupur Street, Coimbatore-01.
212	261/2005	அமுதசுரபி மகளிர் நலச் சங்கம், 405/5, ஓம் பராசக்தி நகர், மதுக்கரை (அஞ்சல்), மரப்பாலம், கோவை.
213	262/2005	ANUGRAHA COMMUNITY DEVELOP AND TRIBAL WELFARE SOCIETY 39, Indira Nagar. Rathinapuram Coimbatore-027.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
214	263/2005	பொகளுர் நுகர்வோர் பாதுகாப்பு பெரிய தோட்டம், அழகப்ப கவுண்டர்புதூர் பொகளுர்(அஞ்சல்) அன்னூர் வழி, கோவை.
215	264/2005	SOCIETY FOR TRIBAL AND RURAL DEVELOPMENT 82 Karuppasamy mudaliyar street Vadavalli Coimbatore-41.
216	265/2005	எம்.ஆர்.எம் வியாபாரிகள் நல சங்கம் திருச்சி மெயின் ரோடு காந்தி நகர், கதிரி மில் மேல்நிலைப்பள்ளி எதிரில் கோவை-16
217	266/2005	கோவை மாவட்ட பரவர் நலச் சங்கம் காந்தி நகர் பழைய சங்கம் திருச்சி சாலை கோவை-45.
218	267/2005	இளந்தளிர் சேவை மையம் 4/7, பாரதியார் ரோடு, பி.என்.பாளையம், கோயமுத்தூர்-37.
219	269/2005	கேரளா ஆயுர்வேதா சித்தா நேச்சர் ஹெல்த்கேர் எஜிகேஷன் சர்வீஸ் சொசைட்டி விஸ்வநாதபுரம் துடியலூர் கோவை
220	270/2005	ஆல்வேல் அசோசியேசன் 127, 7 வது விதி(6 முக்கு) டாடாபாத் கோவை-12.
221	271/2005	கடலைக்கார சந்து வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் 12, கடலைக்கார சந்து நெ 3 கோயமுத்தூர்-18
222	272/2005	பாலாஜி நகர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் பெரியநாயக்கன்பாளையம் 36/1, பாலாஜி நகர் பெரியநாயக்கன்பாளையம் கோயமுத்தூர்
223	273/2005	பாரதியார் பல்கலைக்கழக அம்பேத்கர் அலுவலர் நலச்சங்கம் பாரதியார் பல்கலைக் கழகம் கோவை
224	275/2005	கோவை- நீலகரி மாவட்ட கண் கண்ணாடிக் கடை உரிமையாளர்கள் சங்கம் 81/ஏ ஸ்டேட் பேங்க் ரோடு, சுப்பு பிளாசா பேஸ்மெண்ட், கோவை-64101.
225	276/2005	ஒருங்கிணைந்த தமிழ்நாடு கோவை வீட்டு வசதி வாரியப்பிரிவு ஒதுக்கீட்டாளர்கள் நலச் சங்கம் எம்-1058, 3 வது பிளாக். கணபதி மாநகர் கணபதி(அஞ்சல்) கோவை-641006.
226	277/2005	செல்வபுரம் நண்பர்கள் மினி ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் ராமமுர்த்தி பாதை, செல்வபுரம் வடக்கு, கோயமுத்தூர்-641026.
227	278/2005	ஒண்டிபுதூர் பட்டணம் ரோடு எம்.ஜி.ஆர் நகர்(திருவள்ளூர் நகர்) குடியிருப்போர் நலச் சங்கம் 77/300, எம்.ஜி.ஆர்.நகர் ஒண்டிபுதூர் கோவை
228	279/2005	கொங்கு மண்டல பிராய்லர் கோழி மொத்த வியாபாரிகள்/ விற்பனையாளர்கள் நல சங்கம் டி.எஸ்.எண்.1015, பேரூர் பைபாஸ் ரோடு, ஏ.பி.டி. சர்வீஸ் எதிர்புறம் உக்கடம் கோவை.
229	280/2005	கோவை விஸ்வகர்மா முன்னூறு வீட்டு வகுப்பு நல சங்கம் 23/37, பட்டக்கார அய்யாசாமி நாயக்கர் வீதி.
230	1/2006	K. VADAMADURAI BHARATHI NAGAR RESIDENTS WELFARE ASSOCIATION 3/231, Bharathi Nagar M.T.P.Road, K.Vadamadurai Coimbatore-17.
231	2/2006	விஜய நகர் ரெசிடென்ட்ஸ் வெல்பேர் அசோசியேசன் 9/399, விஜய நகர் காள்பாளையம்(அஞ்சல்) சிறுவாணி மெயின் ரோடு கோயம்புத்தூர் 641010.
232	3/2006	WIN SOCIAL AWARENESS & EDUCATION DEVELOPMENT SOCIETY 2/133, C.K.K Nagar, Ettiveerapalayam(post) perumanallur via coimbatore district-641 666.
233	6/2006	சரவணம்பட்டி அரசு அலுவலர் குடியிருப்போர் நலச் சங்கம் சி 6/2 அரசு அலுவலர் குடியிருப்போர் சரவணம்பட்டி கோவை-35
234	8/2006	தவத்திரு சித்தர் சிசுசளவன் சுவாமி ஆன்மிக சமூக நலச்சங்கம் எக்ஸ், பிளாக் கதவு எண் 29 போலீஸ் அருகில் கோவைபுதூர் கோவைபுதூர் கோயம்புத்தூர்-641 042.
235	9/2006	SOWRIPALAYAM FRIENDS PIGEON ASSOCIATION 8/15 Annai Velakkanni nagar Sowriplayam coimbatore-28.
236	10/2006	கோவை ஸ்ரீராம் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் தீயணைப்பு நிலையம் ரோடு பீளமேடு கோவை-641 004.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
237	11/2006	சித்ரா நகர் நலவாழ்வு சங்கம் 26, சித்ரா நகர், சரவணம்பட்டி கோவை-25.
238	12/2006	RURAL ORGANISATION AND SOCIO EDUCATION SOCIETY 3/347 A Perunallar Tirupur Road Tirupur
239	13/2006	சகாய ஹஷ்தா 157 சி நடேச கவுண்டர் காம்பள்க்ஸ் சங்கனூர் மெயின்ரோடு ரத்தினபுரி கோவை-27.
240	15/2006	ஒண்டிபுதூர் கம்பன் நகர் வீட்டு உரியையாளர்கள் குடியிருப்போர் பொது நலச் சங்கம் 62, கம்பன் நகர் நெசவாளர் காலனி தெற்கு, ஒண்டிபுதூர் கோயம்புத்தூர்
241	16/2006	பாக்கு தென்னை மரம் ஏறும் தொழிலாளர் நலச் சங்கம் 27-சி கொடலூர் மாரியம்மன் கோயில் வழி எஸ்.எம்.நகர், மேட்டுப்பாளையம்
242	17/2006	தூயநெறி சன்மர்க் சபை 29எப் ஸ்ரீ லட்சுமி தர்சன் புலியகுளம் கோயம்புத்தூர்-45.
243	18/2006	கோயமுத்தூர் மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மக்கள் முன்னேற்ற சங்க கே.என்.பி. ஐந்து முக்கு காரமடை மேட்டுப்பாளையம்-641104.
244	19/2006	இர்ஷாத்துல் இஸ்லாம் ஷாபியா அஹ்லுல் சுன்னத் வல் ஜமாத் 2/129 7.12 காயிதே மில்லத் ஆத்துப்பாலம் கோவை-23.
245	20/2006	கண்ணப்ப நகர் இளைய பாரதம் சேவா சங்கம் 9, 4-வது வீதி, கண்ணப்ப நகர் ரத்தினபுரி அஞ்சல் கோவை-27.
246	21/2006	கரும்புக்கடை ராஜுவ் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 32, ராஜுவ் நகர் சாரமேடு கரும்புக்கடை கோவை-641008
247	23/2006	திருமுருகன் பூண்டி ஆட்டோ- ஸ்ரீஸ்ட் கார்வேன் வாகன ஓட்டுநர் உரிமையாளர் ரோடு பஞ்சாயத்து ஆபீஸ் அருகில் திருமுருகன் பூண்டி அவாநசி வட்டம்
248	24/2006	அக்னி மாணவர் நலச் சங்கம் 2, கற்பகம் காம்பள்க்ஸ் ஆலமரம் பேருந்து நிறுத்தம் வடவள்ளி கோவை மாவட்டம்.
249	25/2006	கோவை மாவட்ட பேன்சி சாமான் சிறு வியாபாரிகள் நலச் சங்கம் 254, ராமமூர்த்தி பாதை செல்வபுரம் கோயமுத்தூர்-26
250	26/2006	கரும்புக்கடை பூங்கா நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் 20, பூங்கா நகர் மெயின் ரோடு சாரமேடு, கரும்புக்கடை-008.
251	27/2006	கோவை மாநகர் மகளிர் நுகர்வோர் மற்றும் பெண் உரிமை பாதுகாப்பு 21, மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருள் விநியோக கட்டிடம் பெரிய கடை வீதி கோவை-001.
252	29/2006	ஓடந்துறை மகளிர் கூட்டமைப்பு சங்கம் ஊம்பாளையம் ஓடந்துறை ஊராட்சி மேட்டுப்பாளையம் கோவை
253	31/2006	ஐஸ்வர்யம் கார்டன் குடியிருப்போர் நலச் சங்கம் 46, ஐஸ்வர்யம் கார்டன் பிரதானசாஸ் ஜெயின்ட்பால் பள்ளி அருகில் இடையர்பாளையம்(அஞ்சல்) கோவை
254	32/2006	PARSN SESHNESTLE RESIDENTS APEX WELFARE ASSOCIATION Parsn sesh nestle Nanjundapuram Road, Coimbatore-641 036.
255	33/2006	பிஸ்மி நகர் குடியிருப்போர் பொது நலச் சங்கம் நெ.3ஏ பிஸ்மி நகர், காரமடை கரும்புக்கடை கோயம்புத்தூர்-008.
256	34/2006	AWAZRNESS OF HUMAN IMPORVEMENT AND VILLAGE EDUCATION SOCIETY 65/42 பி ஜெயாகாபி பின்புறம் மெயின்ரோடு அன்னூர்-653.
257	35/2006	தெக்கலூர் செங்காயிபாளையம் இளையநிலா இளைஞர் நற்பணி மன்றம் 5/1, செகாளிபாளையம் தெக்கலூர் அவிநாசி கோவை
258	36/2006	வள்ளல் நகர் குடியிருப்போர் 113, வள்ளல் நகர் கரும்புக்கடை கோயமுத்தூர்-8.
259	37/2006	அமைதிபுயல் நண்பர்கள் நலச் சங்கம் பாலாஜி நகர் மணியகாரம்பாளையம் கணபதி அஞ்சல் கோவை-6.
260	38/2006	ரெட்ரோஸ் கேரம் கோச்சிங் சென்டர் 100, முத்துசாமி சேர்வை வீதி, குனியமுத்தூர் கோவை-641 008.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
261	40/2006	ஆத்துப்பாலம் பிரண்ட்ஸ் கேரம் கோச்சிங் சென்டர் 139, நான்காவது தெரு, கே.எம்.காலனி ஆத்துப்பாலம், கோவை-23.
262	42/2006	தென்னக திருமண தகவல் அமைப்புகள் பொது நலச் சங்கம் டி.4, ஹவுசிங் யூனிட் திருவள்ளூர் பஸ் ஸ்டேண்டு பின்புறம் காந்திபுரம் கோவை-641044.
263	43/2006	COIMBATORE INTERNET BROWSING CENTRE OWNERS ASSOCIATION 306, J.V.K.TOWER, II Floor cross cut road, Coimbatore-
264	44/2006	குறிச்சி கேரம் ஸ்போர்ட்ஸ் வெல்பேர் அசோசியேசன் 170/383, பொள்ளாச்சி மெயின்ரோடு குறிச்சி சுந்தராபுரம், கோவை-24.
265	45/2006	குறிச்சி கேரம் ஸ்போர்ட்ஸ் வெல்பேர் அசோசியேசன் 170/383, பொள்ளாச்சி மெயின்ரோடு குறிச்சி சுந்தராபுரம், கோவை-24.
266	46/2006	இலாஹி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் மூப்பன் மன்சில் 38/5 இலாஹி நகர் முதல் வீதி, கரும்புக்கடை கோவை-08.
267	47/2006	கரும்புக்கடை பாரத் நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் 8, பாரதிநகர்-3 சாரமேடு, கரும்புக்கடை கோவை-8.
268	49/2006	வடிவநகர் வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கம் வடிவ நகர் 10/643 செட்டிபாளையம்ரோடு போத்தனூர் வெள்ளலூர்-(அஞ்சல்) கோவை-11.
269	51/2006	சுண்டக்காமுத்தூர் இந்தியன் வங்கி காலனி குடியிருப்போர் நல சங்கம் இந்தியன் வங்கி காலனி, சுண்டக்காமுத்தூர் கோயமுத்தூர்.
270	52/2006	ஞானசுந்தரி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 66/1, ஞானசுந்தரி நகர், இராமநாதபுரம் கோவை-45.
271	53/2006	ஒயிட்பீல்டு(ஜி.வி.எல் நகர்) வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் பேரூர் செட்டிபாளையம் அஞ்சல் கோயமுத்தூர்-641010.
272	54/2006	போயர் பீட்டாலு (எ) ராச குல வீரமாத்தியம்மன் குல தெய்வ வழிபாட்டு சங்கம் போயர் வீதி நெம்பர்-3, சிங்காநல்லூர் கோயமுத்தூர்.
273	55/2006	அன்னூர் மாதர் நல சங்கம் 19சி மாரியம்மன் கோவில் வீதி, நாகம்மாபுதூர் அன்னூர்-641 653.
274	56/2006	வெற்றி மகளிர் சுய உதவிக்குழு 6, வி.என்.ஆர்.நகர் வடவள்ளி கோவை-641041.
275	57/2006	வளர்சுடர் மக்கள் பொது நலச் சங்கம் 10, ஒக்கலியர் தெரு, 2, கோயம்புத்தூர்
276	58/2006	லிங்கனூர் ஸ்ரீ தர்மசாஸ்தா சேவா சங்கம் 15, சித்தி விநாயகர் காலனி, லிங்கனூர் வடவள்ளி, கோவை-14.
277	59/2006	செந்தில் நகர் ரெசிடெண்ட்ஸ் வெல்பேர் அசோசியேசன் 20டி செந்தில்நகர் சிவானந்தபுரம் சரவணம்பட்டி கோவை-35.
278	60/2006	ரோஜா கூட்டம் பெண்கள் பொது நலச் சங்கம் ஜெய்மாருதி டூட்டோரியல் காலேஜ் கார்ப்பரேசன் ஆபீஸ் எதிரில் டவுன்ஹால் கோவை-01.
279	61/2006	ALL MINISTERS DEVELOPMENT ASSOCIATION Aruputha thottam theethipalayam Coimbatore-10.
280	62/2006	ஹோப்பி பிரண்ட்ஸ் கேரம் கோச்சிங் அண்ட் வெல்பேர் அசோசியேசன் 3, கிராஸ்கட் நெ-1, இ.எஸ்.ஐ அருகில் குனியமுத்தூர், கோவை-08.
281	63/2006	அன்னூர் ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம் ஸ்ரீ ஐயப்ப திருக்கோவில் தென்னம்பாளையம் ரோடு அன்னூர் கோவை-653.
282	64/2006	கோயமுத்தூர் அரவணிகள் முன்னேற்றச் சங்கம் 9, அம்பிகா நகர், துடியலூர் கோவை-34.
283	65/2006	இராமநாதபுரம் லட்சுமி நகர் வீட்டு உரிமையாளர்களின் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம் 799, திருச்சி ரோடு, ராமநாதபுரம் கோவை-45.
284	66/2006	மசக்காளிபாளையம் மகாலட்சுமி உரிமையாளர்கள் & குடியிருப்போர் நலச் சங்கம் 10டி மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் உப்பிலிபாளையம் கோயமுத்தூர்-15.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
285	67/2006	தமிழ்நாடு பொன்விழா சங்கம் 10/105, கோவை ரோடு, அன்னூர் கோவை மாவட்டம்-603.
286	69/2006	LEELA APARTMENTS BLOCK RESIDENTS WELFARE ASSOCIATION LEELA APARTMENT BLOCK Ponnailrajapuram, Coimbatore-3.
287	70/2006	HICET ALUMNI ASSOCIATION HINDUSTAN COLLEGE OF ENGINEER AND TECHNOLOGY Othakkal mandam Coimbatore-3.
288	71/2006	மீனா எஸ்டேட் நேவி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 1/3, நேவி நகர் மீனா எஸ்டேட் 5-வது குறுக்குத் தெரு செளரிபாளையம் கோவை
289	72/2006	எம்.ஜி.ஆர்.நகர் (சவுரிபாளையம்) நல்வாழ்வு சங்கம் 31, எம்.ஜி.ஆர்.நகர் கிருஷ்ண காலனி பின்புறம். சிங்காநல்லூர் கோவை-641005.
290	73/2006	நேஷனல் யூத் அவார்ட்ஸ் வெல்பேர் அசோசியேசன் 1/306, எப்.பாலதண்டாயுத வீதி சின்னம்பாளையம் அஞ்சல் கோயமுத்தூர்.
291	74/2006	குனியமுத்தூர் வசந்தம் நகர் குடியிருப்போர் நல சங்கம் 21/17, வசந்தம் நகர் எதிர் பிருந்தாவன் சர்க்கிள் குனியமுத்தூர் கோவை-008.
292	75/2006	சிறுமுகை ஆலாங்கொம்பு சவுத் இந்தியா விஸ்கோஸ் தொழிலாளர் குடியிருப்போர் நல சங்கம் 9/14என் சிறுமுகை ஆலாங்கொம்பு சவுத் இந்தியா விஸ்கோஸ் தொழிலாளர் குடியிருப்போர் நல சங்கம் எஸ்.ஐ.வி. காலனி, ஆலாங்கொம்பு மேட்டுப்பாளையம்
293	76/2006	KOVAI POWER DRIVEN PUMPS AND SPARES MANUFACTURER ASSOCIATION 14-1/116 எ காட்டுர் வீதி, பாப்பநாயக்கன்பாளையம் கோயமுத்தூர்-37.
294	77/2006	பாஸ்டிங் பார் பாஸ்டிங் ஏக்சன் எம்.ராமகிருஷ்ணன் 11ஏ நஞ்சப்ப கவுண்டர் காலனி ஸ்டேன்ஸ் அருகில் துடியலூர் கோவை-34.
295	78/2006	மலர் சங்கமம் நுகர்வோர் மனித உரிமைகள் மற்றும் மக்கள் முன்னேற்ற நல சங்கம் 933, ஸ்ரீ பண்ணாரி அம்மன் காம்பளக்ஸ் முதல் மாடி, மேட்டுப்பாளையம் சாலை பூ மார்க்கேட் கோயமுத்தூர்-001.
296	79/2006	INSURANCE SC/ST EMPLOYEES WELFARE ASSOCIATION United India Insurance Campus Limited Regional Office, 178, Dr.Nanjappa road Coimbatore -641018.
297	81/2006	SUNDARPURAM ANNA NAGAR RESIDENTS WELFARE ASSOCIATION 237/KIA Annanagar pollachi main sundarapuram Coimbatore-024.
298	82/2006	நல்ல வரதக் கோனார் நகர் உரிமையாளர்கள் குடியிருப்போர் நலச் சங்கம் 2, நல்லவரதக் கோனார் நகர் குனியமுத்தூர் கோயமுத்தூர்-008.
299	83/2006	மாணவ மாணவியர் கண் நல அமைப்பு 13, என் கே.ஜி.நகர், நீலிக்கோணம்பாளையம் கோவை-64103.
300	84/2006	கோயமுத்தூர் ரயில்வே பார்சல் பாதுகாக்குவோர் நல சங்கம் 16ஏ ரயில்வேகேட், பைப்பாஸ் ரோடு கோயமுத்தூர்-641001.
301	85/2006	சுண்டப்பாளையம் மக்கள் பொது நலச் சங்கம் 101 பி தொண்டாமுத்தூர் மெயின் சுண்டப்பாளையம் கோவை.
302	86/2006	சினிமா கிளப் ஆப் கோயமுத்தூர் 3பி, நவீன் இல்லம் ஸ்ரீ நகர், ஹோப் காலேஜ் பீளமேடு, கோயமுத்தூர்-641004.
303	87/2006	THE TAMILNADU PRIVATE MEDICAL COLLEGES ASSOCIATION(TNPMC) PSG Institutions Post Boxno.160 Peelamedu, Coimbatore-04.
304	88/2006	LUTHERAN EVANGELICAL ASSOCIATION 2 Ramachandra street Srinivasa Nagar, Kavundampalayam Coimbatore-641 030.
305	90/2006	BAGAVATHI AMMAN KOVIL PUDUR VILLAGE FOREST COUNCIL பகவதி அம்மன் கோவில்புதூர் இராம வனக்குழு கெம்மாம்பாளையம் அஞ்சல் மேட்டுப்பாளையம் கோயமுத்தூர்.
306	91/2006	DISTRICT HEALTH SOCIETY COIMBATORE 219, Race course road Coimbatore-641018.
307	92/2006	VISWABARATHI PARK RESIDENTS ASSOCIATION விஸ்வபாரதி பार्க், கே.கே.புதூர் அவிநாசி.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
308	93/2006	குனியமுத்தூர் நடைபாதை வியாபாரிகள் நலச் சங்கம் 21, வெத்தலைகார வீதி, குனியமுத்தூர் கோவை-641008.
309	94/2006	கோணங்கள் திரைப்படச் சங்கம் 9, 4வது மாடி இந்தியா டவர்ஸ் கோபலாபுரம் கோயமுத்தூர்
310	95/2006	பாரத் ரத்னா கே.ஆர்.நாராயணசாமி சிறப்பு பாடசாலை மற்றும் சமத்துவ ரத்ததான மையம் 454.ஏ ஹவுசிங் யூனிட் முத்துமாரியம்மன் கோவில் அருகில் வி.கே.கே.மேனன் ரோடு, நியூ சித்தாபுதூர் கோவை-44.
311	96/2006	கோவை மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற நலச் சங்கம் 5, அம்மன் கோவில் தடாகம் கணுவாய் கோவை வட்டம்
312	97/2006	மகாத்மா காந்தி இளைஞர் நல மன்றம் 22/7, ரோஸ்கார்டன் வீதி, சத்திய நாராயணபுரம் சிந்தாமணிப்புதூர் கோவை-103.
313	98/2006	கெம்பட்டி காலனி குடியிருப்போர் நலச் சங்கம் க.எண்.1, கெம்பட்டி காலனி வீதி எண்.1, கோவை-641001.
314	99/2006	கோவை கலைவாணர் கலைக்குழு 95/49 டி14, திரு.வி.க.நகர் காரமடை அஞ்சல் கோவை-104.
315	100/2006	கோவை மாவட்ட ரயில் நிலையம் வாடகை கார் ஓட்டுநர்கள் நலச் சங்கம் 19/379, பி.கே.செட்டி வீதி கோவை-641001.
316	101/2006	பிருந்தாவன் நகர் குடியிருப்போர் மற்றும் உரிமையாளர் சங்கம் 930.ஏ பிருந்தாவன் நகர் சிவில் ஏரோட்ரோம் அஞ்சல் கோவை-14.
317	102/2006	எஸ்.என்.ஜி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 184, ஏ2, எஸ்.என்.ஜி.நகர் ராதாகிருஷ்ணன்வீதி, அம்மாபாளையம் ராக்கியாபாளையம் கிராமம் கோவை-652.
318	103/2006	MAY FLOWER BLUE DALE APARTMENT OWNERS ASSOCIATION 2A may flower blue dale apartments East Periasam Road, R.S.Puram Coimbatore-2.
319	104/2006	ஸ்ரீ சக்தி விநாயகர் கார் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கம் எண்.12/83ஏ கோவை ரோடு அன்னூர்-641653 கோவை மாவட்டம்
320	108/2006	அண்ணா தொழிற்பூங்கா உறுப்பினர் நலச் சங்கம் 167, ஆர்க்ஸ் நகர், ஹோப் காலேஜ் அவிநாசி சாலை, பீளமேடு கோவை.
321	109/2006	கோவை மக்கள் சக்தி சங்கம் 34 ஜி4, மதுக்கரை ரோடு, சுந்தாரபுரம் கோயமுத்தூர்.
322	110/2006	கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம் 21/21, அன்னை அபிர்தானந்த நகர் தடாகம் ரோடு டி.வி.எஸ்.நகர் கோவை-25.
323	111/2006	கோயமுத்தூர் அல்-அமீன் சோஷியல் சர்வீஸ் கதவு எண்.59, அல்அமீன் காலனி முதல் வீதி தெற்கு உக்கடம் கோவை.
324	112/2006	வடவள்ளி அம்மன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 19, அம்மன் நகர், தொண்டாமுத்தூர் ரோடு, வடவள்ளி கோவை-41.
325	114/2006	B.V.SPORTS And Research Foundation 6/16/113, Krishnarayapuram Ganapathy post, Coimbatore
326	115/2006	ராஜுவ் மூன்று நான்கு சக்கர ஆட்டோ மற்றும் ஓட்டுநர்கள் நல சங்கம் ப.எண்.23பி பு.எண்.70, சத்தி ரோடு அன்னூர் கோவை மாவட்டம்
327	116/2006	ஒற்றுமை தெய்வம் ஐயப்பன் பக்தர்கள் நடத்தும் பொது நல சேவா சங்கம் ஏ-12 சுப்பிரமணியம் வீதி வெங்கடாபுரம் ஜி.சி.டி.போலீஸ் கோவை-13.
328	117/2006	எஸ்.வி.எப்.வி.குரூப் ஈப் கம்பெனீஸ்(டெபாசிட்) வைப்பாளர்களின் நலச் சங்கம் 113, 3 வது வீதி தொடர்ச்சி காந்திபுரம் கோவை-12.
329	119/2006	கிறிஸ்தவர்கள் சமூக விழிப்புணர்வு சங்கம் 40, கோபாலபுரம் 3வது வீதி கோயம்புத்தூர்-18.
330	120/2006	கோவை கார்டன்ஸ் குடியிருப்போர் நல சங்கம் 9/573, கோவை கார்டன்ஸ் பச்சாபாளையம் காளம்பாளையம் போஸ்ட் கோவை-641010.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
331	121/2006	ASSOCIATION FOR NET/SET QUALIFIED TEACHERS & CANDIDATES No.85 Pillaiaya Kovil Street leator Ramnagar Coimbatore-09.
332	122/2006	SAROJ PRASHANTHI APARTMNET OWNERS ASSOCIATION 1 A, SNRam Layout Saibaba Colony Coimbatore-11.
333	123/2006	சமுதாய சார்பு அமைப்பு சங்கம் 548, தேவேந்திர வீதி, செல்வபுரம் வடக்கு கோயமுத்தூர் -641026.
334	124/2006	பாரத் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 14/54 பி2, பாரத் நகர் போத்தனூர் அஞ்சல் கோயம்புத்தூர்-641023..
335	125/2006	கோவை மாவட்ட விஸ்வகுல நல சங்கம் 30-/140, வீரமாரியம்மன் கோவில் வீதி, தெலுங்குபாளையம் கோவை
336	126/2006	TAMILNADU MODERNISED ADMINITRATIVE EDUCATION DEVELOPMENT ASSOCIATION 1933, Trichy road Ramnathapuram Coimbatore-641045.
337	127/2006	ALUMNIS OF GPT ASSOCIATION 1158, Kalaiselvi complex 6th street Dr.Radhakrishna Road, Gandhipuram CBE-12.
338	129/2006	ஆர்.சுந்தரம் குரூப்ஸ் ஆம் கம்பெனி டிபாசிட் ஹோல்டர்ஸ் வெல்பேர் அசோசியேசன் 64, டாக்டர் இராதாகிருஷ்ணன் ரோடு டாடாபாத் கோயம்புத்தூர்-641012.
339	131/2006	சீனிவாசா நகர், நல்வாம்பாளையம் சின்னவேடம்பட்டி(பஞ்சாயத்து) கணபதி அஞ்சல், கோவை.
340	132/2006	சொடுங்க நஞ்சனூர் வில்லேஜ் பாரஸ்ட் கவுன்சில் சொடுங்க நஞ்சனூர் கிராமம், வெள்ளியங்காடு அஞ்சல் மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோவை மாவட்டம்
341	133/2006	KURAL VOICE OF COIMBATORE SIEMABUILDING 8/14, Race course Coimbatore-18.
342	134/2006	டெக்ஸ்டில் தொழிலாளர்கள் குடியிருப்பு நல சங்கம் 451, சங்கனூர் ரோடு, கணபதி புதூர் கணபதி அஞ்சல் கோவை-06.
343	136/2006	புலியகுளம் புறா நண்பர்கள் அசோசியேசன் 65, அலமேல் மங்கம்மாள் லே-அவுட் 2-வீதி புலியகுளம் கோவை.
344	137/2006	கல்விச் சுடர் நற்பணி இயக்கம் 16/8பி அன்னை இந்திரா நகர் சிட்கோ அஞ்சல் கோவை-21.
345	138/2006	கோவை வனக் கல்லூரி வளாகம் குடியிருப்போர் நலச் சங்கம் வனக்கல்லூரி வளாகம், ஆர்.எஸ்.புரம் கோயம்புத்தூர்-641 002.
346	139/2006	கோயம்புத்தூர் மாவட்ட தச்சு தொழில்புரிவோர் நலச் சங்கம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் கிருஷ்ணா நகர் போத்தனூர் கோவை-23.
347	140/2006	இடிகரை இறைப்பணி நலச் சங்கம் 3பி/7 துடியலூர் மெயின் ரோடு, இடிகரை போஸ்ட், கோயம்புத்தூர்.
348	141/2006	வெள்ளூர் ஸ்ரீ நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 3, அசோகர் வீதி, ஸ்ரீ நகர் வெள்ளூர் கோயம்புத்தூர்-111.
349	142/2006	TAMILNADU ROTO MOVLERS ASSOCIATION 33, சவுரிபாளையம் ரோடு, இராமநாதபுரம் கோவை-45.
350	143/2006	கணுவாய் நண்பர்கள் டெம்போ, ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் 8/217-10 பஸ்நிலையம், கணுவாய், கோவை-641108.
351	144/2006	அவிநாசிலிங்கம் நகர் பல்கலைக்கழகம் அலுவலர் நலச் சங்கம் 12/43, காமராஜர் நகர், வேலாண்டிபாளையம் அஞ்சல் டி.வி.எஸ்.நகர், கோவை.
352	145/2006	OUT DOOR MEDIA WELFARE ASSOCIATION OF COIMBATORE DISTRICT, 286, சத்தியமூர்த்தி வீதி, என்.எஸ்.ஆர்.ரோடு அருகில் சாயிபாபாகாலனி கோயமுத்தூர்.
353	146/2006	ஸ்மார்ட் நலச் சங்கம் நெ.53, “சுப ஸ்ரீ” ஸ்ரீமாசாணி அம்மன் அவேன்யூ, வடவள்ளி, கோயம்புத்தூர்-41.
354	147/2006	மகளிர் தங்கம் கல் உடையப்போர் நலச் சங்கம் 282, ஐயப்பன் கோயில் வீதி, காந்திநகர் மதுக்கரை கோவை.
355	148/2006	இருகூர் லாரி உரிமையாளர்கள் ரயில்வே கூட்ஸ் மூவர்ஸ் அசோசியேசன் 9/53, இந்திரா நகர், ஒண்டிபுதூர் ரோடு, இருகூர் கோவை-641103.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
356	149/2006	எஸ்.கே.வி.நகர் குடியிருப்போர் நல சங்கம் 376/ஏ1, எஸ்.கே.வி.நகர், சுல்தான்புரம், கல்வரம்பாளையம், கோயம்புத்தூர்-641 046.
357	150/2006	சமூகம் கல்வி சுற்றுச்சூழல் சுகாதார முன்னேற்ற சங்கம்(சஹா) 62/2, வினரரசி இல்லம், சேரன் நகர்-2, மேட்டுப்பாளையம்.
358	151/2006	தமிழ் இலக்கிய வழக்கறிஞர்கள் பேரவை 3/11, திருவேங்கடசாமி நகர், பனைமரத்தூர் ரோடு, தெலுங்குபாளையம் புதூர், கோயம்புத்தூர்-641 039.
359	153/2006	MP-II OWNERS ASSOCIATION PHASE-II manchester perles II Apartment perks campus, Uppilipalayam Coimbatore- 641015.
360	154/2006	CONFEDERATION OF IDEAL 1293, sathy road, Ganapathy coimbatore-641006.
361	155/2006	அய்யாசாமி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 3/145, அய்யாசாமி நகர் பேரூர் செட்டிபாளையம் கோவை-01.
362	156/2006	R.G.R.நகர் குடியிருப்போர் நல சங்கம் 4, ராஜேந்திர பிரசாத் வீதி, ஆர்.ஜி.ஆர்.நகர் பாப்பநாயக்கன்புதூர் கோயம்புத்தூர்-641041.
363	157/2006	என்ட் டைம் பில்வர்ஸ் பெல்லோஜி அஸ்வின் கம்பளக்ஸ் பார்க் வீதி கோயமுத்தூர்-9.
364	158/2006	விநாயகர் வழிபாட்டுக் குழு கௌமாரமடலாயம் சின்னவேடப்பட்டி போஸ்ட்டு, கோயம்புத்தூர்.
365	159/2006	ஐந்தொழில் விஸ்வகர்மா வெல்பேர் அசோசியேசன் 301, ராஜகீத் கம்பளக்ஸ், 3வது தெலுங்கு வீதி, கோவை-641001.
366	160/2006	SRISRI ACADEMY OF ARTS D-172, Kurichi housing unit industrial Estate(post) coimbatore-641021.
367	161/2006	மெக்கானிக் தொழிலாளர்கள் சமூக நலச் சங்கம் 5/461, எல்லை நகர், நாயக்கம்பாளையம் அஞ்சல் பெரியநாயக்கன்பாளையம் கோயம்புத்தூர்-20.
368	162/2006	ராமநகர் ரெசிடென்ஸ் வெல்பேர் அசோசியேசன் டி.வி.எஸ்.நகர் ரோடு, கவுண்டம்பாளையம் கோயம்புத்தூர்-30.
369	163/2006	WOMEN EDUCATION AND TRAINING FOR RURAL ENVIRONMENT SOCIETY 4/15, Kuppandampalayam post Avanashi Coimbatore -641654.
370	165/2006	சிவில் ஏரோ நுகர்வோர் மற்றும் மனித உரிமை பாதுகாப்பங்கம் 2பி, நேரு நகர் மேற்கு- காளப்பட்டி ரோடு, கோவை-641014.
371	167/2006	குருடம்பாளையம் கிராம மக்கள் நல்வாழ்வு சங்கம் 5/139, ஏ, பன்னிமடை ரோடு, சதா கவுண்டர் தோட்டம், பழனி கவுண்டன் புதூர், கே.வடமதுரை(அ) கோவை-017.
372	168/2006	பிரைட் கார்டன் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் 40, பிரைட் கார்டன், இராமமூர்த்தி ரோடு செல்வபுரம் கோயம்புத்தூர்.
373	169/2006	HEALTH EDUCATION LEGAL PRODUCTION SOCIETY 74, Teachers colony sri sakhivel illam podanur, coimbatore
374	172/2006	தமிழ்நாடு ஜார்னலிஸ்ட் வெல்பேர் அசோசியேசன் 648, பாப்பநாயக்கன்பாளையம் புலியகுளம், கோவை-641 045.
375	173/2006	KEN-I-KAN SHITO- RYU KARA ASSOCIATION 49, swethi road chidambaram nagar. Saravampatti(post) coimbatore-35
376	174/2006	SIV SCHOOL ALUMNI ASSOCIATION 6-A south street no.1 Avarampalayam Coimbatore.
377	175/2006	ஸ்ரீ வி.நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 2/1, ஸ்ரீ.வி.நகர், வஞ்சியம்மன் கோவில் அருகில் பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.கே.வி. அஞ்சல் கோவை-641 020.
378	176/2006	சக்தி விநாயகர் பேஸ்-2 குடியிருப்போர் நல சங்கம் 5/1பி சக்தி விநாயகர் பேஸ்-2 வெள்ளூர் கோவை-111.
379	179/2006	கணபதி வீட்டு வசதி வாரிய வெற்றி விநாயகர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் ஏ321, வெற்றி விநாயகர் நகர் கணபதி கோவை-641 006.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
380	180/2006	மக்கள் சமூக நலப் பேரவை 46. நேதாஜி நகர் சரவணம்பட்டி கோயமுத்தூர்-641 035.
381	181/2006	TAMILNADU MAN GO GROWERS REDERATION (TAMAFED) 11/70 M.C.காம்பளக்கல் லாலி ரோடு கோயமுத்தூர்-641 036.
382	182/2006	TAMILNADU DIGITAL IMAGING COLORLAB ASSOCIATION photo centre 178/1, R.K.Building Race course Coimbatore.
383	183/2006	காரமடை சேரன் நகர் குடியிருப்போர் நல சங்கம் பி14, சேரன் நகர் பொள்ளாதி அஞ்சல் காரமடை-641 104.
384	185/2006	இரத்தினபுரி வில்வகர்மா சமூகநல சங்கம் 32/96, காந்திஜி ரோடு, கண்ணப்ப நகர், கோயம்புத்தூர்.
385	186/2006	கல்லாமேடு எம்.ஜி.ஆர்.பொது நல மன்றம் 129, ஏ செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட் கல்லாமேடு கொமாரசாணையம் கோவை-26.
386	187/2006	துடியலூர் படுகர் நல சங்கம் 8எ.சூர்யா காம்பளக்கல் துடியலூர் கோவை-034.
387	190/2006	கோயம்புத்தூர் ஸ்ரீ ராம கிருஷ்ணா என்ஜீனியரிங் காலேஜ் அலும்னி அசோசியேசன் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வட்டமலைபாளையம் என்.ஜி.ஜி.ஆர்.காலனி அஞ்சல் கோயம்புத்தூர்-028.
388	191/2006	அன்னூர் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் சக்தி ஸ்ட்ரீடியோ ஆர்.ஜி.காம்பளக்கல் பெருமாள் கோவில் எதிரில் அன்னூர்-57.
389	192/2006	முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கம் கோயம்புத்தூர் 164, ரேஸ்கோர்ஸ் கோவை
390	193/2006	குடியிருப்போர் நலச் சங்கம் கணபதி 44, ஓம் சக்தி நகர் விரிவு போலீஸ் கோர்ட்டஸ் மெயின் ரோடுகணபதி போஸ்ட்டு கோவை-6.
391	194/2006	PMP Vasantham welfare association 9/13, vasantham behind v.g.Hospital mettupalayam road, thudiyalur post coimbatore
392	195/2006	COIMBATORE INFORMATION TECHNOLOGY ASSOCIATION NO.40 9th street near cms primary school gandhipuram Coimbatore-641 012.
393	196/2006	கோவை மாவட்ட சிற்றுந்து உரிமையாளர்கள் நல சங்கம் 1363, சக்தி மெயின் ரோடு, சி.எம்.எஸ் பள்ளி அருகில், கோவை.
394	197/2006	நியூ தில்லை நகர் குடியிருப்போர் நல சங்கம் 23/5, 9-வது வீதி(பிரிவு) நியூ தில்லை நகர் வடவள்ளி, கோவை.
395	198/2006	MAGAKAVI SOCIAL SERVICES SOCIETY 27, ஆறுமுக உடையார் வீதி, தெலுங்குபாளையம் கோவை-39.
396	199/2006	உரிமைக் கரங்கள் 1246, மேட்டுப்பாளையம் ரோடு, சாயிப்பாபா காலனி கோவில் அருகில் கோவை-641 042.
397	200/2006	சபரி கிரிசன் அன்னதான சேவா சங்கம் 31-சி புதிய நெசவாளர் காலனி, இடையப்பாளையம் தடாகம் ரோடு, கோவை-025.
398	201/2006	பெரியநாயக்கன்பாளையம் வட்டார நாடார் சங்கம் 401, ஸ்ரீ ஆழ்வார் நாடார் காம்பளக்கல் குப்பிச்சிபாளையம் ரோடு, பெரிய நாயக்கன்பாளையம், கோவை-20.
399	203/2006	திம்பம்பாளையம் ராம்நகர் குடியிருப்போர் நல சங்கம் 8/107டி ராம் நகர் அருகில், திம்பம்பாளையம் மருதூர் பஞ்சாயத்து காரமடை கோவை-104.
400	204/2006	TAMILNADU Ex-AIRMEN WELFARE ASSOCIATION 27-B Pankaiya mill road Puliyakulam coimbatore-641 045.
401	205/2006	இருகூர் காந்திநகர் குடியிருப்போர் நலச் சங்கம் 324, காந்திநகர் இருகூர் ஒண்டிபுதூர் ரோடு, கோவை-641 012.
402	207/2006	COIMBATORE CONSUMER'S FEDERATION No.1023 Erueka chambers Avinashi road Coimbatore-18.
403	208/2006	ரயில் நிலையம் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் கோவை மத்திய இரயில் நிலையம் ஆட்டோ ஸ்டேண்ட் முன்பகுதி, ஸ்டேட் பேங்க் ரோடு கோவை-18.

வ. எண் சங்கங்களின்
புதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
404	209/2006	AMARAVIVANS 82, 2/26 Kumutham Nagar Vilamkurchi Road Cbe-5.
405	211/2006	வெள்ளலூர் சுவாமி விவேகானந்தர் பேரவை 48/8, ஊர்க்கவுண்டர் வீதி, ருத்ரநரசிம்மன் இடையர்பாளையம் வெள்ளலூர் கோவை-11.
406	212/2006	சிகரம் சமூக நல மையம் பி-81, பிருந்தாவன் நகர், சிவில் ஏரோடும் அஞ்சல் கோயமுத்தூர்.
407	213/2006	இளைஞர் புத்துணர்வு சங்கம் 125/27சி விநாயகர் கோயில் தெரு சின்னவேடம்பட்டி(அ) கணபதி கோவை.
408	214/2006	SRI VIDHYAGNANA SABA Sri lalitha towers 153 mettupalaym Road G.N.Milla Road Coimbatore
409	261/2006	பெரியநாயக்கன்பாளையம் அக்ஷயா கார்டன் குடியிருப்போர் நலச் சங்கம் 46/3, அக்ஷயா கார்டன் பாலமலை ரோடு பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.கே.அஞ்சல் கோவை.
410	217/2006	AMMA GENERAL WELFARE ASSOCIATION CONSUMER ASSOCIATION 16/42, Karpagavinayaga Nagar Maniyakarampalayamroad. Ganapathy Coimbatore-006.
411	219/2006	கோல்டன் நகர் லட்சுமி நகர் மக்கள் பொது நலச் சங்கம் 7/51-1 கோல்டன் நகர் கல்லுக்குழி பஸ் ஸ்டாப் கீரணத்தம் அஞ்சல் கோவை.
412	220/2006	எம்.ஜி.ஆர் நகர் விரிவு பொது நலச் சங்கம் சிட்கோ மதுக்கரை ரோடு, சிட்கோ போஸ்ட் கோயம்புத்தூர்.
413	222/2006	Government Primary Health Patient Welfare Society Thirumalayampalayam (அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் நல சங்கம் திருமலையம்பாளையம்) கோவை-641108.
414	224/2006	Government Primary Health Centre Patient Welfare Society (பயனாளிகள் நலச் சங்கம்) Sirumugai Primary Health Centre Complex Sirumugai Coimbatore.
415	225/2006	Government Primary Health Centrer Patient Welfare Society (பயனாளிகள் நலச் சங்கம்) Seeliyar Primary Health Centre Complex Seeliyur Coimbatore.
416	228/2006	ஞானஒளி மகளிர் மன்றம் 1, லட்சுமணன் வீதி, கே.கே.புதூர் சாயிபாபாகாலனி கோவை-038.
417	229/2006	பீடம்பள்ளி கிராம விவசாயிகள் நல சங்கம் ஒண்டிபுதூர் நாயுடு தோட்டம் பீடம்பள்ளி கோவை-16.
418	232/2006	மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்ட மாதம்பட்டி நீர்ப்பிடிப்பு விவசாயிகள் சங்கம் ரேசன் கடை வீதி குப்பனூர் கோவை-10.
419	233/2006	Government Primary Health Centre Patient Welfare Society Madukkarai Governement primary health centre Madukarai.
420	234/2006	Government Primary Health Centre Patient Welfare Society perumanallur d.no.223 primary health perumanalalur thirupuru
421	236/2006	Government Primary Health Centre Patient Welfare Society (பயனாளிகள் நலச் சங்கம்) Karamadai primary health centre complex karamadai coimbatore-641104
422	239/2006	Government Primary Health Centre Patient Welfare cheyar primary health centre complex muniyandapalayam road, cheyar.
423	240/2006	Fedaration of voluntary organisation 53/160E Ammankulam, Erimedu, Pappanaikampalayam, coimbatore-037.
424	2/2007	மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி தென்கரை கிராம நீர்ப்பிடிப்பு விவசாயிகள் சங்கம் 8/75, மத்திபாளையம் கோவை.
425	6/2007	Government Primary Health centre Patient Welfare Society Nambiyampalayam government primary health centre nambiyampalayam Avinashi Coimbatore.
426	7/2007	Government Primary Health centre Patient Welfare Society Pogalur 65/23, mettupalayam road, pogalur Avinashi Coimbatore.
427	9/2007	Government Primary Health centre Patient Welfare Society semmaichettipalayam telungupalayam road semmai chettipalayam Avinashi Coimbatore.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
428	10/2007	Government Primary Health centre Patient Welfare Society semmaichettipalayam telungupalayam road semmai chettipalayam Avinashi Coimbatore.
429	12/2007	Government Primary Health centre Patient Welfare Society sundramuthur
430	13/2007	உக்கடம் நுகர்வோர் பாதுகாப்பு மையம் 99 சி.எம்.சி காலனி, தெற்கு உக்கடம், கோயம்புத்தூர்.
431	14/2007	நொய்யல் உள்நாட்டு மீனவர்கள் சங்கம் 4, பிரைட் கார்டன்ஸ் இராமமூர்த்தி ரோடு, செல்வபுரம் கோவை-26.
432	15/2007	மேட்டுப்பாளையம் குறைந்த வருவாய் குடியிருப்பு காலனி குடியிருப்போர் நல சங்கம் 11/13, குறைந்த வருவாய் குடியிருப்போர் மஹாஜன உயர்நிலை பள்ளி அருகில் மேட்டுப்பாளையம்-31.
433	16/2007	மீனாட்சி கார்டன்ஸ் குடியிருப்போர் நலச் சங்கம் 16ஏ மீனாட்சி கார்டன்ஸ் கவுண்டன் மில்ஸ் போஸ்ட் கோவை-29.
434	17/2007	THE CLASSIC CLUB Goundayar thettam appanaigampalayam K.Vadaamadurai Coimbatore-17.
435	18/2007	குனியமுத்தூர் மக்கள் பொது நல மையம் 488-பி பாலக்காடு மெயின்ரோடு நரசிம்மபுரம் குனியமுத்தூர் கோவை.
436	22/2007	மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி வடவள்ளி கிராம நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் நலச் சங்கம் 13/5, தொண்டாமுத்தூர் வீதி, பொம்மம்பாளையம் பாரதியார் பல்கலைக்கழகம் அஞ்சல்.
437	23/2007	பணிவிடுவிக்கப்பட்ட கண்கெடுப்பு பணியாளர்கள் நல சங்கம் 23, இஸ்மாயில் வீதி, கோயமுத்தூர்.
438	25/2007	ஸ்ரீ அஜந்தா மருதம் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் ஸ்ரீ அஜந்தா மருதம் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் தண்ணீர் டேங்க் ரோடு, ஜி.எண்.மில்வர் அஞ்சல் கோவை-029.
439	26/2007	கோல்டு வின்ஸ் குடியிருப்போர் நல சங்கம் 69, பிஎம்ஆர்.லே அவுட், சிவில் ரோம்(அ) கோவை-14.
440	27/2007	மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தொண்டாமுத்தூர் நீர்ப்பிடிப்புப்பகுதி விவசாயிகள் சங்கம் 63, வ.உ.சி தெரு தொண்டாமுத்தூர் கோயம்புத்தூர்-109.
441	29/2007	Government Taluk Hospital Patient Welfare Society Avinishi Government taluk Hospital complex, Avinashi.
442	30/2007	குன்னத்தூர் கிராம திடக் கழிவு வேளாண்மை சங்கம் 1/277, குன்னத்தூர் காலனி, குன்னத்தூர் புதூர் போஸ்ட் எஸ்.எஸ்.குளம்(அ) கோவை-107.
443	31/2007	கோவை கிழக்கு நுகர்வோர் நல பாதுகாப்பு மையம் எம் ஆறுமுகதேகபயிற்சி சாலை, இராமகிருஷ்ணபுரம், இராமநாதபுரம் கோவை.
444	32/2007	OM SRISRI LAKSHMI NAGAR RESIDENTS WELFARE ASSOCIATION EDAYARPALAYAM 72 Sri lakshmi nagar, thadagam road edayarpalayam.
445	34/2007	பிளிச்சி நீர்ப்பிடிப்பு மேம்பாட்டுச் சங்கம் பயிற்சி ஊராட்சி காரமடை வட்டார கோவை மாவட்டம்.
446	35/2007	மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அபிவிருத்தி திட்ட கலிக்கநாயக்கன்பாளையம் மற்றும் 2 நீர்ப்பிடிப்புப் பகுதி விவசாயிகள் சங்கம் 66, பூச்சியூர் தீனம்பாளையம் அஞ்சல் கோயம்புத்தூர்-109.
447	36/2007	சர்பிட்டி தியாகராயர் சமூக நலச் சங்கம் 55, சிரியன் சர்ச் ரோடு, நெ.1 கோவை.
448	37/2007	ரிக்காரம்பாளையம் நீர்ப்பிடிப்பு மேம்பாட்டு சங்கம் படியனூர் காரமடை கோவை.
449	38/2007	ஜுவபாரதி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 112, பாலாஜி அவ்ன்யூ, செட்டிவீதி கோவை.
450	40/2007	TECHNOLOGIAL AND SERVICE ENGINEER WELFARE ASSOCIATION 12/1, Gopal Nagar, Ondipudur Coimbatore-16.
451	41/2007	தங்க நகை தொழிலாளர் நல சங்கம் 10/380 வி.எஸ்.வி.காலனி, அவினாசி.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
452	42/2007	Association of Paramedical Technologists Organisation 22-B Hari illam Saravan nagar saravampatti Coimbatore-30.
453	43/2007	மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி பூலுவாம்பட்டி கிராம நீர்ப்பிடிப்பு விவசாயிகள் சங்கம் 9/77 பி. வடிவேலாம்பாளையம் பூலுவாம்பட்டி போஸ்ட் கோவை.
454	44/2007	SOCIETY FOR THE DEVELOPMENT YOUTH AND RURAL RECONSTRUCTION, 31 OM SAKTHI NAGAR,GANAPAHTY COIMBATORE-006.
455	46/2007	பொள்ளாச்சி நீர்ப்பிடிப்பு மேம்பாட்டு சங்கம் மொங்கம்பாளையம் கோவை மாவட்டம்.
456	48/2007	மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்ட தீத்திபாளையம் நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் சங்கம் நெ.69 பீசியன் வீதி தீத்திபாளையம் அஞ்சல் கோவை-10.
457	51/2007	கோவை ரூரல் லாரி பூக்கிங் ஏஜெண்ட் வெல்பேர் அசோசியன் 534/1, அவிநாசி ரோடு, லட்சுமி பெட்ரோல் பங்க் நீலம்பூர் அஞ்சல் கோவை-014.
458	52/2007	அவினாசி வாகன பணிமனை நண்பர்கள் நல சங்கம் 5/468 பி.எஸ்.சுந்தரம் வீதி அவினாசி.
459	54/2007	BLACK STONE MANOR HOME OWNERS ASSOCIATION 18, Abdul Raheem Road, COIMBATORE.
460	55/2007	ஸ்ரீ விநாயகா அப்பார்ட்மெண்ட் ஓனர்ஸ் வெல்பேர் அசோசியன் வேலாண்டிபாளையம் எண்.27, டாக்டர். அம்பேத்கர் சாலை வேலாண்டிபாளையம் கோவை-025.
461	56/2007	ஷேப்பி கார்டன் காலனி ஏகேஎஸ் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 1/454, ஏ,பி,பி,டவர் ஷேப்பி கார்டன் காலனி, ராக்கிபாளையம் அஞ்சல் கோவை-31.
462	57/2007	கேரளா எருமனசேரி பரம்பரிய வர்மா சிகிச்சை மைய சங்கம் 2ஏ/6 கீழ்தளம் 3-வது வீதி கற்பகவிநாயகர் நகர், மணியகாரம்பாளையம், கணபதி, கோவை-6.
463	60/2007	பழனிக்கவுண்டர்புதூர் பாரதி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் பாரதி நகர் பழனிக்கவுண்டன் புதூர் பன்னிமடை அஞ்சல் கோவை-17.
464	61/2007	RASSI ROAD 100, ஆனந்த விகார் பாலன் திருவள்ளூர் வீதி, கவுண்டன்பாளையம் கோவை-641030.
465	62/2007	கோயம்புத்தூர் டிஸ்ட்ரிக்ட் HP பைனாசியர்ஸ் வெல்பேர் அசோசியேசன் 98, 8வது வீதி காந்திபுரம் டாடாபாத் கோயம்புத்தூர்-012.
466	63/2007	நண்பர்கள் விளையாட்டு சங்கம் நரசிம்மபுரம் 547, நரசிம்மபுரம் குனியமுத்தூர் கோவை-008.
467	65/2007	SRI GOPALNADU SCHOOLS ALUMNI ASSOCIATION Sri Gobal Naidu Higher Secondary School Bharathi Nagar. Peelmedu.
468	68/2007	சாயிபாபா காலனி அண்ணா மார்கேட் சிறு வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் பி15, பி16, மாநகராட்சி தினசரி மார்க்கேட் சாயிபாபாகாலனி மேட்டுப்பாளையம் கோவை-43.
469	69/2007	கோவை உடல் ஊனமுற்றோர் முன்னேற்றச் சங்கம் 97ஏ, 9-வது வீதி எக்ஸ்டேன்சன் காந்திபுரம் கோவை-012.
470	70/2007	மக்கள் கலாச்சார நல்வாழ்வு சபை 78, 4-வது வீதி சிவானந்தபுரம் சரவணம்பட்டி கோயமுத்தூர்-64103.
471	71/2007	இலுப்பந்தம் கிராமம் ரேயான் நகர் குடியிருப்போர் நல சங்கம் 6/550, ரேயான் நகர், சிறுமுகை கோவை.
472	72/2007	கோவை டவுன் தர்மராஜா கோவில் வீதி டிரைவர்கள் நலச் சங்கம் 43/86 தர்மராஜா கோவில் வீதி, கோவை-1.
473	73/2007	RANGARAJAPURAM VILLAGE FOREST COUNCIL Rangarajapuram Village, Kemmarampalayam Post, Mettupalayam Coimbatore.
474	75/2007	G.C.T.ALUMNI ASSOCIATION Government College of Technology Coimbatore-641 013.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
475	76/2007	நவபாரத திருமண அமைப்பாளர்கள் சங்கம் 428, மலர்விழி காம்ப்ளக்ஸ் ரூம் எண்.21, 100அடி ரோடு 2-வது மாடி, கோயமுத்தூர்-001.
476	77/2007	கோயமுத்தூர் 33 வகை தெலுங்கு விஸ்வகர்மா நல சங்கம் 605, தெலுங்கு வீதி, கோயமுத்தூர்.
477	78/2007	COIMBATORE DISTRICT JUDO ASSOCIATION 477 Pankajamils Road. Puliakulam Coimbatore-641 045.
478	79/2007	இடையர்பாளையம் தேவாங்க நகர் மேற்கு குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் 64, சரஸ்வதி வீதி, நெ.2, இடையர்பாளையம் கோயமுத்தூர்.
479	80/2007	பிரஸ்தா கார்டன் குடியிருப்போர் வானப் பிரஸ்தா அலுவலகம், பிரமிட் காம்ப்ளக்ஸ் கஸ்தூரி நாயக்கன்பாளையம்
480	81/2007	M.G.R.Nagar Village Forest Council M.G.R.Nagar. Thelampalayam Mettupalaym Coimbatore.
481	82/2007	கோவை மாவட்ட ரியல் எஸ்டேட் மீடியேட்டர் அசோசியேசன் 53, என்.எஸ்.ஆர்.ரோடு, சாயிபாபா காலனி, கோவை-4.
482	83/2007	COIMBATORE DISTRICT SPORTS KARATA ASSOCIATION 477, Pankayamills road Coimbatore- 641045.
483	85/2007	KANDIVAZHI VILLAGE FOREST COUNCIL Kandivazhi village 24, Veerapandi Angaigeety post, Coimbatore North Coimbatore-641108.
484	86/2007	சிறுவாணி நுகர்வோர் நல சங்கம் 133, 2,3 நஞ்சம் நாயுடு லே-அவுட் சிறுவாணி ரோடு, பேரூர் கோவை-64101.
485	88/2007	ராமநாதபுரம் டி.வி.நகர் எக்ஸ்டன்சன் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் 30, டி.வி.நகர் எக்ஸ்டன்சன் ராமநாதபுரம் கோவை-641 045.
486	89/2007	SHREE NIKETAN OWNERS WELFARE ASSOCIATION 927, shree nikan Apartment V.R.V.Nagar Coimbatore-64102.
487	90/2007	SOCIETY FOR MANAGEMNET AND ENTERPRENERIAL DEVELOPMENT Department of management CNS Collage of technology Kalapatti Coimbatore.
488	91/2007	குறிச்சி வீட்டு வசதி வாரியம் திட்டம் & மக்கள் நற்பணி மன்றம் பி-400 வீட்டுவசதி வாரியம் 2, தொழிற்பேட்டை அஞ்சல் கோவை-641 021.
489	93/2007	எவர்பிட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் 10, திருவள்ளூர் நகர், குனியமுத்தூர் கோவை-641 008.
490	94/2007	கூடலூர்(வடக்கு) இராம நீரேற்றம் பாசன சங்கம் கூடலூர் வடக்கு கிராம நீரேற்றுப்பாசன சங்கம் செல்வபுரம் கோவை-047.
491	95/2007	PALLAPATTI ANNA NAGAR FOREST COUNCIL Palapatti anna nagar V.F.C.Palapatti Anna nagar, Mettupalayam Coimbatore.
492	96/2007	சுவேரியர்பாளையம் பங்கு பணிக்குழு அன்னிமேரி இல்லம், 126, கருணாநிதி நகர், சுவேரிபாளையம் கோவை-018.
493	97/2007	UPPUPALLAM VILLAGE FOREST COUNCIL UPPUPALLAM VILLAGE PALLAPATTY Mettupalayam
494	98/2007	SWASTHIK SOCIAL SERVICE SOCIETY 12/77A Sathymain Road Sirumugai-302.
495	99/2007	கோவை மாவட்டம் இடையர்பாளையம் ஊராளிக் கவுண்டர் நல சங்கம் 12, சிவகாமி நகர், இடையர்பாளையம் தடாகம் ரோடு, கோவை-025.
496	100/2007	COIMBATORE DISTRICT ANTI QUARIA ASSOCIATION 11, Gopal Nagar II street Ondipudur Coimbatore-016.
497	102/2007	SOCIETY FOR CYBERNETICS Department of computert application S.N.S. College of technology Kalapatti. Coimbatore-35.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
498	103/2007	SOCIETY FOR ELETRONICS & COMMUNICATION ENGINEERING Dept of Electronrs Communication Engineering S.N.S. college of kalapatti coimbatore -035.
499	104/2007	SANTHOSH NAGAR RESIDENTS WELFARE ASSOCIATION Nanjundapuram road, Coimbatore.
500	105/2007	கோல்டு கிளப் 1ஏ மேற்கு மாக்கெட் வீதி, சிங்காநல்லூர் கோவை-5.
501	106/2007	தமிழ்நாடு திருவள்ளூர் மக்கள் நல சங்கம் 948, தடாகம் ரோடு, குமாரசாமி காலனி, கோவை-002.
502	108/2007	எஸ்.கே.ஆர்.நகர் வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் 1, எஸ்.கே.ஆர்.நகர் கவுண்டம்பாளையம் போஸ்ட், கோவை-30.
503	109/2007	SOCIETY FOR SCIENCE HUMANITIES DEPARTMENT OF SCIENCE AND HUMANITIES S.N.C.COLLEGE OF TECHNOLOGY KALAPATTI COIMBATORE.
504	110/2007	SOCIETY FOR ELETRICAL & ELECTROINS ENGINEERING DEPARTMENT OF ELETRICAL ELECTION ENGG, SNS COLLEGE OF TECHNOLOGY KALAPATTI POST, COIMBATORE-035.
505	111/2007	SOCIETY FOR MECHANICAL SCIENCE DEPARTMENT OF MECHANICAL ENGINEERING S.N.S. COLLEGE OF TECHNOLOGY KALAPATTI.
506	112/2007	மேட்டுப்பாளையம் பாரதியார் மக்கள் நலச் சங்கம் 18டி M.P.R. பில்டிங்ஸ் காரமடை ரோடு, மேட்டுப்பாளையம் -641 301.
507	113/2007	சிங்கை நிலையன்ஸ் கார்டன் குடியிருப்போர் நலச் சங்கம் 85, நிலையன்ஸ் கார்டன், சிங்காநல்லூர் கோவை-05.
508	114/2007	செந்தில்நகர் குடியிருப்போர் நல சங்கம் செந்தில் நகர் செளரிபாளையம் சாலை கோவை-28.
509	115/2007	காரமடை நரிக்குறவர் சங்கம் 556, திம்மம்பாளையம் புதூர் காரமடை மேட்டுப்பாளையம் வட்டம்.
510	117/2007	டாக்டர் அப்துல்கலாம் வீதி குடியிருப்போர் நலச் சங்கம் சுகுணாமில் எதிர்புறம் பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர் ஓம் நிலை நகராட்சி கோயம்புத்தூர்-008.
511	118/2007	மகளிர் சங்க கூட்டமைப்பு 114/10, ராமர்வீதி தில்லை நகர் இரத்தினபுரி கோவை-27.
512	119/2007	அவிநாசி தேவபாளையம் சமூக நற்பணி மன்றம் தேவாம்பாளையம் பழங்கரை அஞ்சல் அவிநாசி -654
513	121/2007	SPARKIAN 11, Dr.N.C.P. Nagar kalapatti post coimbatore-35.
514	124/2007	தமிழக மலைச் சார்ந்த ஆதிவாசி இருளர் சேவ இயக்கம் காவைப்பதி, ஆனைக்கட்டி தடாகம் கோவை மாவட்டம்.
515	125/2007	KOVAI VALAR KALVI THITTAM COLLECTRATE Coimbatore-18.
516	126/2007	ஹஸனாதுல் ஜாரியப்பா இஸ்லாமி பைத்துமால் அசோசியேசன் எம்.எஸ்.கார்டன், குனியமுத்தூர் கோவை.
517	128/2007	கிராம நற்பணி இயக்கம் சுண்டப்பாளையம் 2, கிழக்கு ரத வீதி, சுண்டப்பாளையம் கோயம்புத்தூர்-641 007.
518	129/2007	மளிகை வியாபாரிகள் சங்கம் காரமடை 34, கிழக்கு ரத வீதி, காரமடை-641 10
519	130/2007	சுண்டக்காழுத்தூர் நவயுகா நற்பணி இயக்கம் 16/15, நாச்சிமுத்து கம்பளக்ஸ் மெயின்ரோடு சுண்டக்காழுத்தூர் கோவை-10.
520	131/2007	SOCIETY FOR INFORMATION SCIENCES AND COMPUTING TECHNOLOGY Department of information technology SNS College of technology Kalapatti coimbatore-35.
521	132/2007	PARK RESIDDENCE ASSOCIATION 43, A77 colony coimbatore-641012.
522	133/2007	NEW YORK AVENUE RESIDENT'S WELFARE ASSOCIATION PODANUR 39, A II Cross new

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
523	135/2007	MAHESWARI NAGAR RESIDENTS WELFARE COMMITTEE 15, Maheswari Nagar, Illrd Street Thanneerpandal Road Peelamedu Coimbatore-004.
524	136/2007	பி.என்.புதூர் ஜெயம் பெயிண்டிங் அசோசியேசன் 145, மருதமலை மெயின்ரோடு, ரவி ஸ்டியோ பின்புறம் பா.நா.புதூர் கோவை-041.
525	137/2007	இடையர்பாளையம் ஸ்ரீ செளடம்பிகை நகர் குடியிருப்போர் நல சங்கம் 6/2 ஸ்ரீ செளடம்பிகை நகர், இடையர்பாளையம் வேலாண்டிபாளையம் அஞ்சல் கோவை-025.
526	138/2007	பூசாரிபாளையம் மூத்தோர் ஒருங்கிணைப்பு நல சங்கம் 3, நேரு வீதி, பூசாரிபாளையம் லாலிரோடு, கோவை.
527	139/2007	COIMBATORE EAST ROATARY CHARITABLE SOCIETY 72 Race course Coimbatore.
528	140/2007	நாணியார் நகர் குடியிருப்போர் நல சங்கம் 19/1, நாணியார் நகர், சாரமேடு, கரும்புக்கடை கோவை-8.
529	141/2007	தமிழ்நாடு கண்ட்ரக்ஷன் எக்யூப்மெண்ட்ஸ் ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் 47, பி.என்.பாளையம் ரோடு, எதிரில் தாமு நகர் புலியகுளம் கோவை-45.
530	142/2007	PRIESSNITS INSTITUTE OF NATUROPATHY 3/13 கே.எம்.கே. நகர் சிங்காநல்லூர் கோவை-015.
531	143/2007	கோவை மாவட்ட யோகா விளையாட்டு டெவலப் மெண்ட் அசோசியேசன் 14, பழனிசாமி வீதி, மசக்காளிபாளையம் உப்பிலிபாளையம் கோவை-015.
532	144/2007	தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் பொறியியல் தொழில் நுட்ப வல்லுநர்கள் நலச் சங்கம் 68ஏ இரண்டாம் வீதி, சித்தி விநாயகர் காலனி, லிங்கனூர் வடவள்ளி கோவை.
533	145/2007	தமிழ்நாடு வாஸ்து எண் கணித அதிர்ஷ்டக்கல் நிபுணர்கள் சங்கம் 10, katees complex என்.எஸ்.ஆர்.ரோடு கோவை-11.
534	146/2007	ஜெய்ஹிந்த் டெம்போ மினி ஆட்டோ கார் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் பாப்பநதோட்டம் நாச்சிப்பாளையம் வழக்குபாறை போஸ்ட் ஒத்தக்கால் மண்டபம் கோவை.
535	147/2007	RAMANIS CASTLE FLAT OWNERS ASSOCIATION 130, Senguptha street, ramnagar coimbatore-09.
536	148/2007	சந்தாணபுரம் நீர் வடிப்புப் பகுதி மேம்பாட்டு சங்கம் சந்தாணபுரம் சிளியூர் போஸ்ட் காரமடை ஒன்றியம் கோவை.
537	149/2007	செல்வநகர் நீர் வடிப்புப்பகுதி மேம்பாட்டுச் சங்கம் 4/6ஏ செல்வநகர் பேரூர் போஸ்ட் காரமடை ஒன்றியம்.
538	152/2007	கோவை மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் 401, வனமலர் ஆர்.எஸ்.புரம் கோவை.
539	154/2007	பட்டக்காரனூர் நீர் வடிப்புப்பகுதி மேம்பாட்டு சங்கம் 3/290, சின்னட்டியூர் புஜகனூர் அஞ்சல் காரமடை வழி கோவை-113.
540	155/2007	கண்டிப்புதூர் நீர் வடிப்புப்பகுதி மேம்பாட்டுச் சங்கம் 3/57 ஏ சாடைல வேம்பு பேரூர் அஞ்சல் சீளியூர் வழி-113, காரமடை.
541	156/2007	தாயனூர் நீர் வடிப்புப்பகுதி மேம்பாட்டு சங்கம் 7/89, தாயனூர் சீளியூர் வழி காரமடை ஒன்றியம் கோவை.
542	158/2007	பிளசன்ட் கார்டன் குடியிருப்போர் நலச் சங்கம் 4/64 பிளசன்ட் கார்டன் பழனிக்கவுண்டன் புதூர் கே.வடமதுரை(அ) கோவை-17.
543	161/2007	THE MODREN CLUB Old No.227 C புதிய எண்.1/123 ஓடந்தூரை ஊட்டி மெயின் ரோடு மேட்டுப்பாளையம்.
544	162/2007	நம்பிக்கை இளைஞர் விழிப்புணர்வு சங்கம் 1/17, அம்மன் கோவில் வீதி இருசூர் அத்தப்பகவுண்டன்புதூர்
545	163/2007	பைக் டெக்னீசியன்ஸ் சங்கம் 31/206, காரமடை ரோடு, மேட்டுப்பாளையம்.
546	165/2007	ஆர் தெய்வேந்திரன் நாடார் நற்பணிச் சங்கம் 264, இ சம்பத் வீதி இரத்தினபுரி கோவை-27
547	167/2007	SAMETI Directorate of extension education tamilnadu agriculture university.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
548	168/2007	இளங்கோ நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 21/43, சி.இளங்கோ நகர் மணியக்காரம்பாளையம் கணபதி கோவை.
549	170/2007	கோவை மாவட்ட LCV ஆட்டோ அசோசியேனசன் 676, திருச்சி ரோடு, ராஜாஜி நகர், சிங்காநல்லூர் கோவை.
550	172/2007	கோவை மெட்ரோ சிட்டி ஆட்டோ டிரைவர்கள் சங்கம் 37, கோபாலபுரம் 3-வது வீதி கோயம்புத்தூர்.
551	174/2007	பி.என்.புதூர் கோகுலம் காலனி குடியிருப்போர் நலச் சங்கம் 7, 5 வது வீதி கோகுலம் காலனி மருதமலை ரோடு, பி.என்.புதூர் கோவை-041.
552	175/2007	டான்வாப்(T ANWABE) பண்ணை மகளிர் நலச் சங்கம் அவிநாசி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகம் சீனிவாசபுரம் அவிநாசி.
553	176/2007	சின்னியம்பாளையம் 4 வது வார்டு குடியிருப்போர் நல பாதுகாப்பு சங்கம் 2/348.4. தொலைபேசி நிலையம் பாதை சின்னியம்பாளையம் கோவை.
554	177/2007	காரமடை பண்ணை மகளிர் நலச் சங்கம் மேட்டுபாளையம் வேளாண்மை வளர்ச்சி அலுவலர் அலுவலகம் காரமடை ஒன்றியம் மேட்டுபாளையம்
555	178/2007	கோவை மாவட்ட பீளமேடு சிங்காநல்லூர் பகுதி சிறு வியாபாரிகள் முன்னேற்றச் சங்கம் 378/305, காமராஜர் ரோடு, காந்திபுதூர் உப்பிலிபாளையம் போஸ்ட் கோவை-015.
556	179/2007	பசும்பொன் தேவர் பேரவை ந.சி.என்.ஹெச் சாலை கோவை
557	180/2007	வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ளோர் வீட்டு வசதி சமூக நலச் சங்கம் 3/10, அண்ணா நகர், பேரூர் கோவை.
558	182/2007	அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நல சங்கம் தமிழ்நாடு 982, 9 வது வீதி, காந்திபுரம் கோவை.
559	184/2007	பங்களாமேடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு சங்கம் 2/94, குந்தா மெயின் ரோடு வெள்ளியங்காடு போஸ்ட் வெள்ளியங்காடு
560	185/2007	அருள்மிகு பிரஸ்சன மகா கணபதி திருக்கோயில் வழிபாட்டுக்குழு 24, என்.எஸ்.ஆர்.ரோடு, சாயிபாபா காலனி குப்புகோனார்புதூர் கோவை.
561	186/2007	சுண்டக்கரைப்புதூர் நீர் வடிப்பகுதி சங்கம் 6/120, ஆதி மாதையனூர் வெள்ளியங்காடு போஸ்ட் காரமடை வழி கோவை
562	187/2007	INSURANCE INVESTMENT ADVISORS ASSOCIATION 22 K I st floor Rangai Gowern street coimbatore-641 001.
563	188/2007	TRAINING FOR RURAL EDUCATION AND ENVIRONMENTAL SOCIETY (TREES) jaysanthi tower 1373-A sathyamanagalam road. Ganapathy coimbatore-641 006.
564	189/2007	கோவை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் மு அத்தகின்கள்(பாங்கு சொல்பவர்) நலச் சங்கம் 17/23 மானியத் தோட்டம் என்.எச்.ரோடு, நாகபொஹலா, கோவை.
565	190/2007	ஆர்.ஜி.எம்.மருதம் மற்றும் சோழர் நகர் குடியிருப்போர் நல சங்கம் 16,ஆர்ஜி.எம் மருதம் நகர் கவுண்டம்பாளையம் கோவை-30.
566	191/2007	FARMERS MANAGEMENT ASSOCIATION 19, Lms Street Pappanaikkampalayam Coimbatore-037.
567	192/2007	குருக்கம்பாளையம் நேரு இளைஞர் நற்பணி மன்றம் 11/88 குருக்கம்பாளையம் எம்ஜி.பாளையம் எஸ். எஸ்.குளம் கோவை-107.
568	193/2007	கணுவாய்ப்பாளையம் நீர்வடிப்பகுதி சங்கம் 1/கே1 மருதூர் மருதூர் காரமடை வழி மேட்டுப்பாளையம்.
569	195/2007	சாரதா நகர் நீர் வடிவப் பகுதி மேம்பாட்டு சங்கம் 9/67, திம்மபாளையம் காரமடை வழி.
570	196/2007	புஜங்கனூர் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு சங்கம் 2/46, பிளிச்சி கவுண்டனூர் புஜங்கனூர் சீலியூ காரமடை.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
571	197/2007	நஞ்சப்பா நகர் நீர் வடிப்பகுதி மேம்பாட்டு சங்கம் 2/81, பேரூர் சீலியூர் வழி காரமடை ஒன்றியம் கோவை.
572	198/2007	SINGANALLUR MARUTHAM NAGAR TEALVER THOTTAM VINAYAGAPURAM WELFARE ASSOCIATION 86, Singanallur co-op nagar saravampatti post coimbatore.
573	199/2007	அவினாசி தினசரி மார்கேட் வியாபாரிகள் சங்கம் 79, தினவரி மார்கேட் அவிநாசி கோவை-654.
574	200/2007	அண்ணா நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் அண்ணா நகர் ஹவுசிங் யூனிட் இடையர்ப்பாளையம் கோவை.
575	201/2007	கெம்பனூர் நீர்வடிவப் பகுதி மேம்பாட்டு சங்கம் 4/15, கெம்பனூர் மருதூர் காரமடை ஒன்றியம்
576	202/2007	ராக்கிபாளையம் ஸ்ரீபாலாஜி நகர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் 6/34, ஸ்ரீ பாலாஜி நகர் ராக்கிபாளையம் கோயமுத்தூர்
577	203/2007	பெரியார் நகர் பால் நிகேதன் பொது நல சங்கம் 204, பெரியார் நகர், கோயமுத்தூர்.
578	205/2007	கோவை இராமநாதபுரம் பங்கஜா ஆலை தொழிலாளர்(குடியிருப்போர்) நல சங்கம் 268, பங்கஜாமில் காலனி, இராமநாதபுரம் கோயம்புத்தூர்-641 045.
579	206/2007	கோயமுத்தூர் இருசக்கர வாகன ஆலோசகர் மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்கம் 84, சாஸ்திரி சாலை, ராமநகர் கோயம்புத்தூர்- 641 009.
580	207/2007	சிங்காநல்லூர் மணிகண்டன் ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா கமிட்டி ஐயர் லேயவுட் 4வது வீதி சிங்காநல்லூர் கோவை
581	209/2007	வேலாண்டிப்பாளையம் நுகர்வோர் நல பாதுகாப்புக்குழு எண்.23, லூக்ஸ் காம்பளக்ஸ் தடாகம் ரோடு, வேலாண்டிப்பாளையம் கோவை-025.
582	210/2007	BLUE STAR RECREATION CLUB 4/95, periyar thottam athupalayam Thirumurugan poondi post Tirupur.
583	211/2007	மந்திராலய ஸ்ரீ குருராகவேந்திரா சேவா சங்கம் 4/213, அறிவொளிபுதூர் அன்னூர் ரோடு மேட்டுப்பாளையம் கோவை.
584	213/2007	ஆதித் தமிழன் பாசறை 92, ஹைவேல் பின்புறம் திருச்சி ரோடு கோவை-18.
585	214/2007	மக்கள் கூட்டமைப்பு மையம் 108, ஐஸ்வர்யா காம்பளக்ஸ் கோபாலபுரம் முதல் வீதி கோயம்புத்தூர்
586	215/2007	உப்பிலிபாளையம் பங்காரு லே அவுட் ஊர் பொது மக்கள் நலச் சங்கம் 37, பங்காரு லே அவுட் உப்பிலிபாளையம் கோவை-15
587	216/2007	எல்சடைய் இண்டஸ்ட்ரியல் அசோசியேசன் டி.எஸ்.37, சிட்கோ அ.எண்.4428, கோவை-21.
588	218/2007	கோவை தேவாங்ககேட்டை துவக்க பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் 426, லைட்ஹவுஸ் ரோடு, கோவை.
589	219/2007	வீட்டு வசதி வாரியம் கோவை வீட்டு வசதிப்பிரிவு வெள்ளக் கிணர் பகுதி II வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம் எம்.217, ஹட்கோ காலனி பகுதி வெள்ளக் கிணர் கோவை-2.
590	220/2007	திருச்சி ரோடு வசந்த நகர் நலச் சங்கம் 6/7, வசந்த நகர் உழவர் சந்தை எதிர்புறம் சிங்காநல்லூர் கோவை.
591	221/2007	இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ் அண்டு சைன்ஸ் 7, மேற்கு வீதி, நெ.1 வரதராஜபுரம் மேடு உப்பிலிபாளையம் போஸ்ட் கோவை-15.
592	222/2007	TAMILNADU PRIVATE BANK CUSTOMER'S WELFARE ASOCIATION 55, gobalpuram 3 street coimbatore.
593	223/2007	கொங்கு மண்டல கவர் சக நல சேவா சங்கம் 57 ஏ இந்திரா நகர், செளரிபாளையம் கோயம்புத்தூர்-28.
594	224/2007	அருள்மிகு கம்பீர் சித்தி விநாயகர் வழிபாட்டுக்குழு ஏ-4 அண்ணா நகர் ஹவுசிங் யூனிட் இடையர்ப்பாளையம் கோவை-25.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
595	225/2007	NEW MAJESTIC RECREATION CLUB 195/2 Karumapalayam villagers Avinashi(post)
596	227/2007	வீர சைவ நலச் சங்கம் 82, அண்ணா நகர் ஹவுசிங் யூனிட் சுகர்வேன் போஸ்ட் வீரகேரளம் கோவை.
597	228/2007	COIMBATORE TWO WHEELER REGAL CONSULTANT PROGRESS ASSOCIATION 120 ஆவாரம்பாளையம் ரோடு, நியூ சித்தாபுதூர் கோயம்புத்தூர்.
598	229/2007	அவ்வை நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 646, அவ்வை நகர், மலுமிச்சம்பட்டி ஊராட்சி கோவை-21.
599	230/2007	நாதே கவுண்டன்புதூர் நீர்வடிப்பு சங்கம் நாதேகவுண்டன்புதூர் சின்னகள்ளிப்பட்டி அஞ்சல் சிறுமுகை மேட்டுபாளையம்.
600	231/2007	தெலுங்குபாளையம் ஓம் அம்மன் நகர் குடியிருப்போர் நல சங்கம் 6, ஓம் அம்மன் நகர், சுப்பிரமணிய உடையார் வீதி தெலுங்குபாளையம் போஸ்ட் கோயம்புத்தூர்-641 039.
601	232/2007	பா.நா.புதூர் ஸ்ரீ தர்மசாஸ்தா சேவா சங்கம் 20, சாஸ்திரி நகர், வீதி-2 கோகுல காலனி, பா.நா.புதூர் கோவை.
602	233/2007	ஸ்ரீ விநாயகா கார்டன்ஸ் பேஸ்-1 பேஸ்-2 குடியிருப்போர் நலச் சங்கம் சுப்பநாயக்கன்புதூர் வழி, சின்னவேடம்பட்டி கணபதி, கோவை-006.
603	234/2007	எவரெஸ்ட் நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நல சங்கம் 218, கருப்பகவுண்டர் வீதி, கோவை-006.
604	236/2007	மேட்டுப்பாளையம் நகர உரிமம் பெற்ற பட்டாசு கடை உரிமையாளர்கள் சங்கம் 33/18.சி.ரயில்வே ஸ்பேஷன் ரோடு மேட்டுப்பாளையம் கோவை.
605	238/2007	இளைஞர் விவேகானந்தர் பொது நற்பணி சங்கம் சின்னத் தொட்டிபாளையம் பொள்ளாதி போஸ்ட் காரமடை கோவை.
606	239/2007	ஸ்ரீ காளியம்மன் காந்தை வயல் மீனவர்கள் நல சங்கம் 70, காந்தை வயல் இலுப்பாளையம் சிறுமுகை வழி மேட்டுப்பாளையம்.
607	240/2007	தேவேந்திர குல வேளாளர் கல்வி கலாச்சார இயக்கம் கோயம்புத்தூர் 29,40, இந்திரா காலனி, எஸ்.ஐ.எச். எஸ்.காலனி செல்வபுரம்.
608	241/2007	கவுண்டம்பாளையம் கட்டிட தொழிலாளர்கள் நண்பர்கள் நல சங்கம் 85/2, ஸ்ரீ நகர் கவுண்டம்பாளையம் கோவை-30.
609	242/2007	நஞ்சண்டாபுரம் கிழக்கு புதூர் பொது நலச் சங்கம் 41, கிழக்கு புதூர் நஞ்சண்டாபுரம் கோவை.
610	243/2007	மாட்டன் இன்டர்ஸ்டிரியல் ஜோன் காயத்திரி அசோசியேசன் 560/1, தடாகம் ரோடு, கணுவாய் கோவை-108.
611	245/2007	கோயமுத்தூர் டயபடா லஜிஸ்ட் அசோசியேசன் 166, வி.ஜி.சென்டர் லட்சுமி காம்பளக்ஸ் கிராஸ்கட் ரோடு காந்திபுரம்..
612	246/2007	கோவை வட்ட தமிழ்நாடு வேளாண் பணிமனை மகளிர் குழு சங்கம் 103, மணியகாரர் தெரு, தீனம்பாளையம் கோவை.
613	247/2007	மஸ்ஜிதுல் நூர்ஜிமாத் 15, திருமறை நகர், போத்தனூர் கோவை-23.
614	248/2007	தமிழக முஸ்லீம் நலவாழ்வு அமைப்பு 96, வின்சென்ட் ரோடு, கோவை.
615	249/2007	THE BENGALI WELFARE SAMJ 152 Subramani road. I floor Venkatakrisna street corner R.S.Puram Coimbatore.
616	250/2007	கோவை மாவட்ட முன்னாள் இராணுவத்தினர் பேரவை 4/724, ஏ.தொப்பம்பட்டி தொப்பம்பட்டி கோவை-17.
617	251/2007	கோவை மாவட்ட வணிகர்கள் சங்கம் 426, விஜிபி லே அவுட் பாப்பநாயக்கன்பாளையம் கோவை.
618	252/2007	ஆர்.கே.நகர் ஹிந்துஸ்தான் குடியிருப்போர் நலச் சங்கம் ஹிந்துஸ்தான் அவென்யூ நவ இந்தியா கோவை-028.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
619	253/2007	ஸ்ரீ.டி.என்.சின்னசாமி அவென்யூ குடியிருப்போர் நலச் சங்கம் 5, டி.என்.சின்னசாமி அவென்யூ, கிரியம்மன் கோவில் வீதி பீளமேடு கோவை.
620	254/2007	அண்ணாபுரம் குடியிருப்போர் நலச் சங்கம் 3எப்,39, அண்ணாபுரம் போத்தனூர் குறிச்சி கிராமம் கோவை-23.
621	255/2007	தமிழக கம்பி வட தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் 12பி.ஆர்.பி.கார்டன் பீளமேடு கோயமுத்தூர் 59, பாலாநிலையம் ரேஸ்கோர்ஸ்.
622	257/2007	PARK AVENUE APARTMENT OWNERS ASSOCIATION park avenue apartment coimbatore.
623	258/2007	RANKERS TENNIS ACADEMY 62, SC Palanisamy gownder street Rathinapuri Coimbatore.
624	259/2007	தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி பேரூர்.
625	260/2007	கோவை டெக்ஸ்டைல் ஸ்போர்ஸ் வியாபாரிகள் சங்கம் 63, ரங்க கோணார் வீதி மாநகராட்சி காம்ப்ளக்ஸ் காட்டுர் கோவை.
626	261/2007	வீரபாண்டி நியூ ப்ரண்ட்ஸ் கிளப் 27/7, மேட்டுப்பாளையம் ரோடு, திருவள்ளூர் நகர், கோவை-19.
627	262/2007	DIPLOMA HOLDERS ASSOCIATION 5th street(west) 13/33-B1 Opposite kalapatti road. Civil aerodrome post coimbatore-14.
628	264/2007	GEETHA HALL ROAD LODGES AND HOTEL OWNERS ASSOCIATION hostel ramu's 65, geetha hall road opp Railway station COIMBATORE-18.
629	265/2007	ஸ்பீடு பாய்ஸ் இளைஞர் அணி நற்பணி மன்றம் 646 சி, அவ்வை நகர் மலுமிச்சம்பட்டி கோவை-21.
630	266/2007	நேதாஜி விளையாட்டு மன்றம் குப்பனூர் பேரூர் வழி குப்பனூர் கோவை-10.
631	268/2007	DASAPLANJIKA YOUTH ASSOCIATION 3 sathyroad Gandhipuram coimbatore.
632	269/2007	சின்னியம்பாளையம் குடியிருப்போர் நலப் பாதுகாப்பு சங்கம் 2/441, ஆசிரியர் நகர், சின்னியம்பாளையம் கோயம்புத்தூர்-661062.
633	270/2007	இடையர்பாளையம் கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் நலச் சங்கம் 83, அன்புநகர் 3வது வீதி ஓணாப்பாளையம் ரோடு இடையர்பாளையம் போஸ்ட் கோவை.
634	272/2007	ஆர்.ஜி.எம் மருதம் நகர் வெல்பேர் அசோசியேசன் 55, நிஷாந்த இல்லம் சக்தி ரோடு கவுண்டம்பாளையம் கோவை.
635	273/2007	கோவை மாவட்ட சிப்ஸ் மற்றும் இனிப்பு காரம் மொத்த உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் நல சங்கம் 101, கே.குழந்தை நாயக்கர் தோட்டம் தெலுங்குபாளையம் கோவை.
636	275/2007	Tejasvi Growth centre, larsen & Tarsa limited Coimbatore Malumichampatti.
637	276/2007	தமிழ்நாடு டெவலப்மண்ட் கராத்தே ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் 313, முதல் மாடி பி.வி.எஸ்.காம்ப்ளக்ஸ் ஆவாரம்பாளையம் புது சித்தாபுதூர் கோவை-44.
638	277/2007	காளப்பட்டி லட்சுமி தேவ பூரண நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 2, தேவி பூரணி நகர் சேரன் மாநகர் அருகில், காளப்பட்டி கோவை-035.
639	278/2007	கோயம்புத்தூர் டிஸ்ட்ரிக்ட் மொபைல் போன் மெர்ச் சண்ட்ஸ் அசோசியேசன் 27, 2வது தளம் ராஜாஜி ரோடு, ராம் நகர் கோயம்புத்தூர்.
640	01/2008	VENKITTAPURAM VASANTHAM NAGAR RESIDENTS WELFARE ASSOCIATION, Site No.17, Vasantham Nagar, R.K.Layout, Venkittapuram, Coimbatore-641 025
641	02/2008	SOUTH INDIA AUTOLOOM CLOTH MANUFACTURERS WELFARE ASSOCIATION, C.R.மில்ஸ் (CBE) (P) Ltd., பாஸுந்தரம் ரோடு, கோவை டவர்ஸ், கோவை-641 018.

வ. எண் சங்கங்களின்
புதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
642	03/2008	போத்தனூர் உமர் நகர் குடியிருப்போர் நல சங்கம், 18, உமர் நகர், கோயமுத்தூர். போத்தனூர், கோவை-23
643	04/2008	வடவள்ளி சேரன் மனமகிழ் மன்றம், 10, காரே கவுண்டர் லே அவுட், கல்வீரம்பாளையம், கோயமுத்தூர்-641046
644	05/2008	OKINAWA GOJURYU KARATE DO ASSOCIATION, 5, Poonthottam Nagar, Saravanampatti, Coimbatore-641035
645	06/2008	A-Block Flat Owners Association Raheja Enclave, 236, Race Course Road, Coimbatore-641 018
646	08/2008	BOON SEVA SANGAM, நரசீபுரம் ரோடு, கலிக்கநாயக்கன்பாளையம், சுண்டப்பாளையம் (அஞ்சல்), கோயமுத்தூர்-641 007
647	09/2008	பைத்துல் மால் மருத்துவ உதவி செய்யும் அமைப்பு, அல் அமீன் காலனி-3, தெற்கு உக்கடம், கோவை-1
648	10/2008	பள்ளண்டல் இரத்த தானம் மற்றும் நுகர்வோர் நல மையம், 583, சுக்கரவார்பேட்டை, விஸ்வேஸ்வரா பள்ளி எதிர்புறம், கோவை-641001
649	11/2008	ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி இளைஞர் நற்பணிக்குழு, 11/42, நெசவாளர் காலனி, ஒண்டிப்புதூர், கோயமுத்தூர்-641 016
650	12/2008	இருகூர் ஸ்ரீ நகர் குடியிருப்போர் நலச் சங்கம், 55, ஸ்ரீ நகர், ஜி.எப்.மில்.ரோடு, இருகூர், கோயமுத்தூர்
651	13/2008	ஸ்ரீ நாராயண பக்த பரிபாலன யோகம், 14/56 மதியழகன் வீதி, ரத்தினபுரி, கோயமுத்தூர் 641 027
652	16/2008	THE BHARATH CLUB, SAMANNA GARDEN, Thasampalayam Post, Thasampalayam, Mettupalayam-641 305
653	17/2008	SMALL AND MICRO INDUSTRIAL RESEARCH ORGANISATION (SAMIRON), 18/452, RAJESWARI NAGAR, MARAPPALAM, MADUKKARAI (PO), COIMBATORE-641 105
654	18/2008	Race Course and Neighbourhood Association (R.A.N.A), 46, Race Course, Coimbatore-641 018
655	19/2008	SINGANALLUR SREE PRASANTHI APARTMENTS OWNERS ASSOCIATION, 19-A, Vivekananda Nagar, Singanallur, Coimbatore-641 005
656	20/2008	இரத்தினபுரி நடேசக்கவுண்டர் லே அவுட் இட உரிமையாளர்கள் நல சங்கம், நடேசக்கவுண்டர் லே-அவுட்-2, இரத்தினபுரி அஞ்சல், கோயமுத்தூர்-641 027
657	21/2008	EDAYARPALAYAM M.G.R.COLONY KUDIIRUPPOR NALA SANGAM, 8, M.G.R.Colony, Thadagam Road, Edayarpalayam, Coimbatore-641025
658	23/2008	சித்துக்குனி மேல்பில்லூர் வனவளர்ப்பு திட்ட கிராம வனக்குழு, சித்துக்குனி, பில்லூர் டேம் அஞ்சல், காரமடை வழி
659	24/2008	உலக மத நல்லிணக்க அமைதி அமைப்பு, 101, U.T.G.லைன், உப்பார வீதி, கோயமுத்தூர்- 641001
660	25/2008	பரளிக்காடு நிராடி வன வளர்ப்பு திட்ட கிராம வனக்குழு, பரளி பவர் ஹவுஸ், காரமடை வழி-641104
661	26/2008	கடமான் கோம்பை வனவளர்ப்பு திட்ட கிராம வனக்குழு, கடமான் கோம்பை, பில்லூர் டேம் அஞ்சல், காரமடை வழி
662	27/2008	கோயமுத்தூர் மாவட்ட டாஸ்மாக் மதுக்கூட தின்பண்ட விற்பனையாளர்கள் நலச்சங்கம், 1245, மேட்டுப்பாளையம் ரோடு, சாயிபாபா கோவில் அருகில், கோயமுத்தூர்-641 043
663	28/2008	குண்டூர் வனவளர்ப்பு திட்ட கிராம வனக்குழு, குண்டூர், நெல்லித்துறை கிராமம், அத்திக்கடவு அஞ்சல், காரமடை வழி
664	29/2008	வீரக்கல் கெத்தைக்காடு வனவளர்ப்பு திட்ட கிராம வனக்குழு, கெத்தைக்காடு, அத்திக்கடவு அஞ்சல், காரமடை வழி

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
665	30/2008	கணபதி நகர் படைவெட்டி அம்மன் குருக்கன் கூட்டத்தார் நல சங்கம், 72, சித்திரை வீதி, சிவராம் நகர், கணபதி மாநகர், கணபதி போஸ்ட், கோவை-6
666	31/2008	வான்மழை மக்கள் நற்பணி இயக்கம், கதவு எண்.157, அம்பேத்கர் நகர், சாமிசெட்டிபாளையம் ரோடு, ஜோதிபுரம் போஸ்ட்டு, பெரியநாயக்கன்பாளையம், கோவை-641 047
667	32/2008	சிறு கிணறு தோண்டை வனவளர்ப்பு திட்ட கிராம வனக்குழு, சிறுகிணறு, நெல்லித்துறை கிராமம், அத்திகடவு அஞ்சல், காரமடை வழி
668	34/2008	மவுலானா முஹம்மது அலி மார்க்கெட் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் நல சங்கம், பத்வல் இஸ்லாம் சன்னத் ஜமாத் பள்ளி வாயில் முன்புறம் (பழைய இரும்பு மார்க்கெட்) தெற்கு உக்கடம், கோவை-1
669	35/2008	கணபதி ரிக்கிரியேசன் கிளப், எஸ்.எப்.349, மூகாம்பிகை நகர், கணபதி (அஞ்சல்), கோயமுத்தூர்-641006
670	36/2008	நாகப்பா காலனி குடியிருப்போர் நலச் சங்கம், , மலர்பாதம், நாகப்பா காலனி மெயின் ரோடு, கவுண்டம்பாளையம் அஞ்சல், கோவை-30
671	37/2008	தமிழ்நாடு ஆண்டிப்பண்டாரம் முன்னேற்ற நல சங்கம், 35/21. ரங்கையா நாயுடு வீதி, எல்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம்
672	38/2008	வீரியம்பாளையம் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம், 100, காந்தி வீதி (தெற்கு), வீரியம்பாளையம், காள்பட்டி அஞ்சல், கோயமுத்தூர்-641 035
673	39/2008	சற்குரு ஞான யோகம் நலச் சங்கம், 3/26, வள்ளலார் நகர், தர்மசாஸ்தா பள்ளி எதிரில், விளாங்குறிச்சி சாலை, கோவை-35
674	40/2008	SMALL SCALE INDUSTRIAL ENTERPRENEURS ASSOCIATION (SIEA), 2/196-A, ஸ்ரீ சாய் நகர், LIC காலனி, தொழிற்பேட்டை அஞ்சல், கோயமுத்தூர்-21
675	41/2008	அவிநாசி போயர் சமூக நல சங்கம், 9வது வார்டு, செல்வாண்டியம்மன் கோயில் வீதி, அவிநாசி 641 654
676	42/2008	K.K.Prestige Owners & Residents Welfare Association, Door No.13/5, Ramannan Layout, Alagesan Road, Coimbatore-641 043
677	45/2008	அன்னை இந்திரா மகளிர் மன்றம், விநாயகர் கோவில் வீதி, ரயில்வே ஸ்டேசன் ரோடு, துடியலூர், கோவை
678	46/2008	ஜெகநாதன் காலனி / குடி இருப்போர் நல பாதுகாப்பு சங்கம், நெ.30, ஜெகநாதன் காலனி, பீளமேடுபுதூர், கோவை-4
679	47/2008	Mettupalayam Press Club, Shop No.9, Anna Shopping Complex, Jawahar Bus stand, Mettupalayam-641 301
680	48/2008	GRG SMS ALUMINI ASSOCIATION, GRG School of Management Studies, Old No.1451, New No.328, Avinashi Road, Peelamedu, Coimbatore-641 004
681	49/2008	மேட்டுப்பாளையம் வர்ணம் பூசம் தொழிலாளர் நல சங்கம், 26ஏ, காந்திபுரம் 2வது வீதி, காரமடை ரோடு, மேட்டுப்பாளையம்-641 301, கோவை மாவட்டம்
682	50/2008	கோவை மாவட்ட மின் நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கம், 27, சாரதா தேவீ வீதி எண்.1, இராமகிருஷ்ணாபுரம், கோவை-641 006
683	51/2008	நீலிக்கோணம்பாளையம் சக்தி நகர் குடியிருப்போர் நலச் சங்கம், 7/2, சக்தி நகர், என்.கே.பாளையம் அஞ்சல், கோயம்புத்தூர்-641 033
684	52/2008	ஆலாங்கண்டி, ஆலாங்கண்டிபுதூர் ஆதிவாசிகள் விவசாய நலச்சங்கம், 234, ஆலாங்கண்டி, தோலம்பாளையம் அஞ்சல், சீலியூர் வழி, கோயம்புத்தூர்-641 113
685	54/2008	ஆவரம்பாளையம் ஜி.டி.காலனி குடியிருப்போர் நலச்சங்கம், 2, ஜி.டி.காலனி, சோபா நகர், சாலை ஆவரம்பாளையம், கணபதி அஞ்சல், கோயம்புத்தூர்-641 008

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
686	55/2008	இடையர்பாளையம் மாசாணி அம்மன் நகர் குடியிருப்போர் நல சங்கம், 15/41, இடையர்பாளையம், கோயம்புத்தூர்-641 025
687	56/2008	Ramanathapuram Kerala Sangamam, 39-C/58, Karunanidhi Nagar, Coimbatore-45
688	57/2008	அன்னூர் தெலுங்கு விஸ்வகர்ம சங்கம், நெ.7ஏ, சண்முகா ஜுவல்லரி, மேல் மாடி, மெயின் ரோடு, அன்னூர்-641653
689	58/2008	சாலை வேம்பு ஜெய் ஸ்ரீ சுவாமி விவேகானந்தா இளைஞர் நலச் சங்கம், கதவு எண். , மேட்டூர் போஸ்ட், சிலியூர் வழி, சாலை வேம்பு, காரமடை, கோவை
690	59/2008	கோவை மாவட்ட யாதவர் பண்பாட்டு கழகம், யாதவர் மண்டபம், க.ச.எண்.278/2, சிறுவாணி மெயின் ரோடு, பேரூர், கோயமுத்தூர்-641010
691	61/2008	COIMBATORE MALAYALEE THATTANS ASSOCIATION,30/370, SUKRAWARPET, COIMBATORE-641001
692	62/2008	கிராமிய-கல்வி, சுகாதார, பொருளாதார திட்ட இயக்கம், 32ஏ-1, ஸ்ரீராம் நகர் 5வது வீதி (கிழக்கு) செட்டிபாளையம் ரோடு, போத்தனூர், கோவை-641 023
693	63/2008	சிம்சன் நகர் எக்ஸ்டென்ஷன் குடியிருப்போர் நலச்சங்கம், நெ,51, சிம்சன்நகர் எக்ஸ்டென்ஷன், தடாகம் ரோடு, இடையர்பாளையம், கோயம்புத்தூர்-641 025.
694	65/2008	தூய்மைப்பணியாளர் நலச்சங்கம், கோவை, 5/5, தாமு நகர், பாப்பநாயக்கன்பாளையம் மெயின்ரோடு, புலியகுளம், கோயமுத்தூர்-641 045
695	66/2008	கோவை காந்திபார்க் நேதாஜி நற்பணி மன்றம் நேதாஜி ரத்ததானம், 375, தாமஸ் வீதி, கோயமுத்தூர்-641 001
696	67/2008	கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு வியாபாரிகள் பொது நல சங்கம், 37/42,ஜே.கே.வி.டவர்ஸ், இரண்டாவது தளம், கிராஸ்கட்ரோடு, காந்திபுரம், கோயமுத்தூர்-641 012
697	68/2008	தமிழ்நாடு கம்மவார் நாயுடு மகாஜன சங்கம், 2,தியாகி ஜெகநாதன் காலனி, அவிநாசி ரோடு, பீளமேடு, கோயமுத்தூர்-641 004
698	70/2008	வரதராஜபுரம் ஜீவாவீதி குடியிருப்போர் நலச்சங்கம், 1.ஜீவாவீதி, வரதராஜபுரம், இ.எஸ்.ஐ.அருகில், கோயம்புத்தூர்-15.
699	71/2008	வேளாண் உறவினர்கள் ஒருங்கிணைப்பு, பு.ஏ.19-3, கே.கே.புதூர், சாய்பாபா காலனி, கோவை-641 038
700	73/2008	COVAI USER GROUP, 26, Balaji Parks, K.K.Pudur, Coimbatore-641 038
701	74/2008	வலம்புரி விநாயகர்-முத்து மாரியம்மன் சேவா சங்கம், 18, பாலாஜி நகர், சித்தாபுதூர் அஞ்சல், கோயமுத்தூர்-641 044
702	75/2008	இனி என்றும் இமைகள் சங்கம், 11/65. புது தோட்டம் 2-வது வீதி, இரத்தினபுரி, கோவை-27
703	76/2008	WOMEN RIGHTS PROTECTION SOCIETY, 338/209, Sharmila Home, Thiruneelakandan Street, Thirumurugan Poondi Post-641 604, Coimbatore Dist.
704	77/2008	TAMILNADU KONDA REDDIES WELFARE ASSOCIATION, 58, கே.கே.லைன் 1, அவினாசி ரோடு, கோயம்புத்தூர்-18
705	78/2008	TAMILNADU ELECTROPATHY MEDICAL ORGANISATION, 3/13 K.M.K.Nagar, Singanallur, Coimbatore-641 915
706	79/2008	THE ANGLE CLUB, 16 Narasipuram Road, Kaliyannan Pudur, Thondamuthur-641 109
707	80/2008	THE EVEREST CLUB, Old No. 9A New No.74 Kandasamy Naidu Nagar, Karamadai-641 404

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
708	81/2008	பெருமாநல்லூர் பிஃரன்ஸ் ரெக்ரியேசன் கிளப், 3/72, நவக்காடு முட்டியன் கிணறு, ஈட்டி வீரம்பாளையம் அஞ்சல், பெருமாநல்லூர் வழி
709	83/2008	மேட்டுப்பாளையம் தேங்காய் வியாபாரிகள் நலச்சங்கம், நெ.2, காட்டுர் ரோடு, நஞ்சண்டேஸ்வரர் தியேட்டர் எதிர்புறம், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்-641301
710	84/2008	POTTANPADUGAI VILLAGE FOREST COUNCIL, Pottanpadugai village, Thollampalayam Post-641 113, Coimbatore District
711	86/2008	சாம்பியன் ஸ்போர்ட்ஸ் கிளப் கரடிமடை, கரடிமடை, மத்திபாளையம் அஞ்சல், ஆலாந்துறை வழி, கோவை-641 101
712	87/2008	லட்சிய துளி இந்திய சமூக சேவை மக்கள் இயக்கம், 36/5பி, சுப்பையா தேவர் லே அவுட், திருவள்ளூர் நகர் மெயின் ரோடு, ராமநாதபுரம், கோவை-45
713	88/2008	ஸ்ரீ விக்னேஷ்வரா மகளிர் மன்றம், 8/12, வரதராஜபுரம் மெயின் ரோடு, பிரிவு-3, உப்பிலிபாளையம் (அஞ்சல்) கோயமுத்தூர்-641 015
714	89/2008	SOUTH INDIA COMPUTER USERS WELFARE ASSOCIATION, 13/178, மதுக்கரை மார்க்கெட், மதுக்கரை, கோயமுத்தூர்-641105
715	90/2008	அம்மன் துல்லிய பண்ணை விவசாயிகள் நல சங்கம், 1/239, வெள்ளியன்காடு கிராமம், காரமடை வழி, மேட்டுப்பாளையம் தாலூக்கா, கோயமுத்தூர் மாவட்டம்
716	91/2008	Federation of Consumer And Human Rights Organisations Tamilnadu (FACHT), 155/20, First Floor, Parsns Trade Plaza, Dr.Nanjappa Road, Coimbatore-641 018
717	92/2008	நெல்லிமரத்தூர் திட்ட கிராம வனக்குழு, நெல்லிமரத்தூர் திட்ட கிராம வனக்குழு, சேத்துமடை, பில்லூர் டேம் அஞ்சல், கெம்மாரபாளையம் கிராமம், காரமடை வழி, மேட்டுப்பாளையம் தாலூக்கா
718	94/2008	விளாங்குறிச்சி அன்னை வேளாங்கன்னி நகர் குடியிருப்போர் நலச் சங்கம், க.எண்.4, காந்தி நகர், விநாயகபுரம், கோயமுத்தூர்-35
719	95/2008	மேட்டுப்பாளையம் (சேரன் நகர் 2) குடியிருப்போர் நலச் சங்கம், 59-1, சேரன் நகர் 2, மேட்டுப்பாளையம்
720	96/2008	KAIRALI FINE ARTS ACADEMY, Acshaya Towers, 77, Lingappa Chetty Street, Coimbatore-641 001
721	97/2008	Mellur Forest Council, Mellur Village V.F.C, Mettupalayam T.K, Coimbatore District-641 305
722	98/2008	KANDIYUR IRULARPATHI VILLAGE FOREST COUNCIL, Kandiyur Irularpathi Village, Kemmarampalayam (Post) Mettupalayam Taluk, Coimbatore Dist
723	99/2008	SOMAYAMPALAYAM VILLAGE FOREST COUNCIL, Somayampalayam (Post), Coimbatore North(Tk), Coimbatore
724	100/2008	மருதம் நகர் மக்கள் நலப் பணிக் கூட்டமைப்பு, சயிட் நெ.69, மருதம் நகர், சரவணம்பட்டி, கோவை-35
725	101/2008	தமிழ்நாடு எடை அளவு தொழில் முனைவோர் நலச் சங்கம், 27, தடாகம் ரோடு, ஜி.சி.டி.அஞ்சல், கோயமுத்தூர்-641013
726	102/2008	ONDIPUDUR Vallalar Nagar Social Welfare Association, Block No.3, Flat No.008, CTD/CHS Enclave, Vallalar Nagar, Ondipudur, Coimbatore-16
727	103/2008	KARAMADAI WEST VALLEY FLORICULTURIST ASSOCIATION (KARWEFLORA), 4/67, Kempalur, Marudur Po, Karamadai via, Coimbatore
728	104/2008	கோவை வசந்தவாசல் கவிமன்றம், 9/68, பெரியார் நகர், நேரு நகர் கிழக்கு, விமான நிலையம் (அஞ்சல்) கோவை-641 014

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
729	105/2008	ஸ்ரீ இராமலிங்க செளடாம்பிகை மாதர் சங்கம், நெ.1, சண்முகா தியேட்டர் ரோடு, கோயம்புத்தூர்
730	106/2008	சிகரம் சேவா சங்கம், 2/3ஏ, மூவர் நகர், கவுண்டம்பாளையம், கோயமுத்தூர்-30
731	108/2008	வடக்கு ஸ்ரீநகர் குடியிருப்போர் முன்னேற்ற நற்பணி சங்கம், ந.40, ஸ்ரீநகர் சொக்கம்புதூர் சாலை, கோவை-641001
732	109/2008	மலுமிச்சம்பட்டி பாரதி குடியிருப்போர் நலச் சங்கம், எண்.2/540A, சுந்தர் இல்லம், அம்பாள் நகர், மலுமிச்சம்பட்டி, கோயமுத்தூர்-641021
733	110/2008	KALAPATTI L.N.NAGAR RESIDENTS WELFARE ASSOCIATION, 58, L.N.Nagar, Nehru Nagar West, Kalapatti P.O, Coimbatore-641035
734	112/2008	எம்.ஜி.ஆர்.கூலி தொழிலாளர் நல சங்கம், 10/78, புதுப்பாளையம், தீனம்பாளையம் (அஞ்சல்) தொண்டாமுத்தூர் ரோடு
735	113/2008	MARUTHAM MAAGNUS HOME OWNERS ASSOCIATION, 138,VKK.Menon Road, New Sidhapudur, Coimbatore-641 044
736	115/2008	COIMBATORE UROLOGY SOCIETY, 52. East Bashyakarulu road, R.S.Puram, Coimbatore -641 002
737	116/2008	SIRUMUGAI HANDLOOM CLUSTER CONSORTIUM, 8/36-B, மகாலட்சுமி தியேட்டர் ரோடு, சிறுமுகைபுதூர், சிறுமுகை-641 302,மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோவை மாவட்டம்.
738	118/2008	கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை பாதுகாப்புனர் சங்கம், V.G. ஆஸ்பிட்டல், 76-A மேட்டுப்பாளையம் சாலை, கோயமுத்தூர்- 34
739	119/2008	குறிச்சிநகர நுகர்வோர் நல மையம், 22/L-1 அண்ணாபுரம், போத்தனூர், கோவை- 641 023
740	120/2008	ASSOCIATION OF SPORTS KARATE INDIA, 42-G. Mettu Thottam, Chinnavadampatti, Coimbatore-641 006
741	121/2008	குனியமுத்தூர் பாரதி நகர் மக்கள் பொது நலச் சங்கம் (21வது வார்டு), 17 பாரதி நகர், குனியமுத்தூர், கோயம்புத்தூர்-641 008
742	122/2008	தி கோயமுத்தூர் டிஸ்ட்ரிக் செளத் பிளாஸ்டிக்ஸ் மேனு பேச்சரஸ் அண்டு டிரேடர்ஸ் அசோசியேசன், 644 பாலக்காடு மெயின்ரோடு, குனியமுத்தூர் (போஸ்ட்) சூரியபிரபா மில்ஸ் (எதிர்புறம்) கோயமுத்தூர்-8.
743	123/2008	கன்ஸ்யூமர் அவேர்னஸ் மூவ்மெண்ட், 214,5வது வீதி, காந்திபுரம், கோயமுத்தூர்-641 012
744	124/2008	திருமலை பொது மக்கள் நல்வாழ்வு சங்கம், ஸ்ரீ க்ருஹம், நெம்பர்.6 திருமலை நகர், உடையாம்பாளையம், கணபதி, கோவை- 641 006
745	125/2008	RAGA ACADEMY FOR SPORTS AND GAMES, Door No.53,PREMIER LODGE, BIG BAZZAR STREET, COIMBATORE-641 001.
746	126/2008	VADAVALLI AKSHAY GAARDENS APARTMENT OWNERS WELFARE ASSOCIATION (VAGAWA), VADAVALLI AKSHAY GAARDENS APARTMENT OWNERS WELFARE ASSOCIATION (VAGAWA) 3rd Cross, Jayanagar, Vadavalli, Coimbatore-641 041
747	127/2008	PANNIMADAI GREEN GARDENS OWNERS ASSOCIATION, HUDIYALUR TO PANNEYMADAI ROAD, PANNEYMADAI, COIMBATORE
748	128/2008	R.S.PURAM DEE CEE VICTORIA APARTMENTS OWNERS ASSOCIATION, No.69, Ne No.78, Lokamanya Street (East), R.S.Puram, Coimbatore-641 002
749	130/2008	சரவணம்பட்டி சிதம்பரம் நகர் குடியிருப்போர் நல சங்கம், 18,சிதம்பரம் நகர், சரவணம்பட்டி (அஞ்சல்) கோயமுத்தூர்-641 035

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
750	132/2008	அண்ணா தொழில் பூங்கா நில உரிமையாளர்கள் நலச்சங்கம் கிட்டாம்பாளையம், பல்லடம் தாலூக்கா, கோவை மாவட்டம்,
751	133/2008	AMBAR CHARKHA AND INSTRUMENTS CENTER, டி.எஸ்.19,சிட்கோ, தொழிற்பேட்டை அஞ்சல், கோயமுத்தூர்-641 021
752	137/2008	GREEN INDIA, 33/3.Sriram Nivas, Srinivasa Nagar, Veerapandi Pirivu, Jothipuram Post, Coimbatore-641 047
753	138/2008	கோவை மாவட்ட தெலுங்கு விஸ்வ பிராமன விஸ்வக்ஞ சங்கம், 456 பெரிய கடை வீதி, கோயம்புத்தூர்- 641 001
754	139/2008	மேட்டுக்காடு மகாத்மா காந்தி நற்பணி இயக்கம், 6/16, சிந்து நகர், நரசிம்மபுரம் (கிழக்கு) குனியமுத்தூர் , கோயமுத்தூர்-641 008
755	141/2008	வள்ளுவர் குல பொது கூட்டமைப்பு சங்கம், அகிலா கேசில், 25A5 & A6, ராஜீநாயுடு முதல் வீதி, கணபதி, கோயம்புத்தூர்- 641 006
756	142/2008	கணபதி காமராஜபுரம், நேருஜி வீதி குடியிருப்போர் நல சங்கம், 27, 2வது வீதி, காமராஜபுரம், சங்கனூர் ரோடு, கணபதி அஞ்சல், கோயம்புத்தூர்-641 006
757	146/2008	கோவை மாவட்ட தனியார் வேலை வாய்ப்பு உரிமையாளர்கள் நலச்சங்கம், 238, 3வது வீதி, காந்திபுரம், கோவை-641012
758	147/2008	சர்வஜன திருமண அமைப்பாளர்கள் முன்னேற்ற பொது நல சங்கம், 565. எம்.ஐ.ஜி.பிளாக் டி, என்.எச்.பி, சிங்காநல்லூர், கோவை-5
759	148/2008	தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர் மற்றும் வியாபாரிகள் நலச் சங்கம், 19, தெலுங்கு வீதி, கோவை-641001
760	149/2008	GANAPATHY MAA NAGAR SRI MAHA SIDHIVINAYAKAR SEVA SANGHAM, Vinayaka Vihar, First Block, Ganapathy Maanagar, Ganapathy, Coimbatore-6
761	151/2008	எம்.ஜி.ஆர்.பொன்விழா கிராம மகளிர் சங்கம் பிச்சனூர், 3/77, பிச்சனூர் அஞ்சல், கோவை-641 105
762	152/2008	YOUNG STARS WELFARE ASSOCIATION, No.2, KAVERI NAGAR, THANNERPANDAL, B.R.PURAM, PEELAMEDU, COIMBATORE-641004
763	154/2008	Saibaba Colony Keraleeya Samajam, 111/2, Palanisamy Road, K.K.Pudur, Saibaba Colony, Coimbatore-641 038
764	155/2008	இராமநாதபுரம் ஆறுமுகம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், 36, ஆறுமுகம் நகர், இராமநாதபுரம், கோவை-45
765	156/2008	பிச்சனூர் செந்தாமரை பொன் விழா கிராம மகளிர் சங்கம், 3/64பி, பிச்சனூர் அஞ்சல், கோவை-641 105
766	157/2008	பொன்னுத்தம்மன் துல்லிய பண்ணை விவசாயிகள் நல சங்கம், தன்னாசி கோயில் தோட்டம், செல்வபுரம், ஜோதிபுரம் அஞ்சல், கோவை-641047
767	158/2008	SANGANOR THIRUNAGAR WELFARE ASSOCIATION,Door No.99/126, DAYAL STREET, OPP.HOUSING UNIT, THIRUNAGAR, KAVUNDAMPALAYAM POST, COIMBATORE-641 030
768	159/2008	மாவீரன் அழகு முத்துயாதல் நற்பணி மன்றம், 113, இளங்கோ நகர், ஆவராம்பாளையம், கோவை-641 006
769	160/2008	Annai Therasa Magalir Thondu Niruvanam, Perumanallur, Avinashi, Tirupur
770	161/2008	SAIBABA COLONY SAROJ PRAYAG APARTMENT OWNERS ASSOCIATION, Saroj PARAYAG Apartments, 66&67 Bharathi Park 7th Cross, Saibaba Colony, Coimbatore-641 011
771	162/2008	குன்னத்தூர் கிராம மக்கள் தொடர்பு மற்றும் தகவல் மையம், 1/11, 6பி குன்னத்தூர், குன்னத்தூர் புதூர் அஞ்சல், எஸ்.எஸ்.குளம் வழி, கோவை-641 007

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
772	163/2008	கோவை காட்டுர் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம், 146, ரங்க கோனார் வீதி முதல் மாடி, காட்டுர், கோவை-9
773	164/2008	TELUGU BRAHMANA SEVA SAMITHI, 39, Omsakthi Nagar, Ramanatapuram, Coimbatore-45
774	165/2008	பஞ்சர் விவேகானந்தர் வாழை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், 1/159-பி, சத்தி மெயின் ரோடு, அன்னூர் வழி, கோவை மாவட்டம், கோவை-641 653
775	166/2008	திருவள்ளூர் துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம், 1/28, கோயில் தோட்டம், குமாரசாலை, பாலத்துறை அஞ்சல், மதுக்கரை வழி, கோயம்புத்தூர்-641105
776	167/2008	குழந்தைகள் கல்வி நலப்பணி சங்கம், 5/3, பிரகாஷ் ஸ்ரீ அப்பார்ட்மெண்ட்ஸ், புலியகுளம், கோவை-641 045
777	168/2008	அன்னூர் ராஜீவ் மூன்று, நான்கு சக்கர வாகனம் ஓட்டுநர்கள் & உரிமையாளர்கள் நல சங்கம், 23உ, சத்தி ரோடு, பழனிப்பெட்டையார் சாமில் எதிர்ப்புறம், அன்னூர், கோவை மாவட்டம்
778	169/2008	தமிழ்நாடு கன்ஸ்யூமர் புரடக்ஷன் அண்டு எம்பவர்மெண்ட் சொசைட்டி, நெ.4, காட்டுர் வீதி, பாப்பநாயக்கன்பாளையம், கோவை-37
779	170/2008	Marutham Opal Apartments Owners Welfare Association, Marutham Opal, 32-A-15, Anna Street, Venkitapuram, Coimbatore-641 025
780	171/2008	குனியமுத்தூர் ஓட்டுனர்கள் நலச் சங்கம், 5/39, சர்ச் வீதி, இடையாப்பாளையம் (அஞ்) கோவை-641 008
781	172/2008	அன்புக் குடில் மகளிர் சங்கம், 291ஏ எல்லைத்தோட்டம் ரோடு, பீளமேடு, கோவை-641 004
782	173/2008	எஸ்.எஸ்.குளம்.லஷ்மி நகர் & கோல்டன் நகர் மனையிட உரிமையாளர்கள் பொது நல சங்கம், 52, எல். ஜி.நகர், மீனாஎஸ்டேட், சவுரிபாளையம், கோவை-28.
783	174/2008	பாரத் ரியல் எஸ்டேட் மீடியேட்டர்ஸ் வெல்பேர் அசோசியேன், 17/335-பாலக்காடு மெயின்ரோடு, மதுக்கரை (அ) கோவை-641 105
784	175/2008	வச்சினம்பாளையம் ஸ்ரீ கணபதி துல்லிய பண்ணை விவசாயிகள் நல சங்கம், 64.வச்சினம்பாளையம், சிறுமுலை(வழி) மேட்டுப்பாளையம் தாலூக்கா, கோயமுத்தூர் மாவட்டம் -641 302
785	176/2008	பகத்தூர்ஸ்ரீ மாரியம்மன் துல்லிய பண்ணை விவசாயிகள் நல சங்கம், 8/120 A1, பகத்தூர் சிறுமுலை (அஞ்சல்) மேட்டுப்பாளையம் தாலூக்கா, கோயமுத்தூர் மாவட்டம்-641 302
786	177/2008	மேட்டுப்பாளையம் சிவில் இன்ஜினியர் அசோசியேசன், 2டி, சி.ஆர்.கே.பில்டிங், பங்களா மேடு, மேட்டுப்பாளையம்
787	178/2008	இருகூர் தமிழக மறுமலர்ச்சி இயக்கம், காந்தி நகர், கே.எம்.எம்.ஸ்கூல் ரோடு, இருகூர்-103
788	179/2008	சாஸ்திரி நகர், மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி சங்கம், 18-ஏ, சாஸ்திரி நகர், சிறுமுலை ரோடு, காரமடை, கோவை மாவட்டம்
789	180/2008	நல்ல மனசு, 18/31 அரசு அலுவலர் குடியிருப்பு, பழனி ஆண்டவர் கோவில் பின்பக்கம், குனியமுத்தூர், கோயமுத்தூர்- 641 008
790	181/2008	பிள் ஆபரேட்டர்கள் நல சங்கம், நெ.206, தியாகராய புது வீதி நெ.3 கோயம்புத்தூர் 641 001.
791	182/2008	ரத்தினபுரி கட்டிட தொழிலாளர்கள் நல சங்கம், 315/5 சங்கனூர் மெயின் ரோடு, ரத்தினபுரி, கோவை-641 027
792	185/2008	CLASSIC VILLAGE RESIDENTS ASSOCIATION, 39, Classic Village, Pannimadai, Coimbatore-641 017
793	186/2008	தமிழ்நாடு தெலுங்கு விஸ்வபிராமணாள் பெண்கொண்டீர் வாள்ளு கதிருவாளு பரிபாலன நல சங்கம், 15-A, வெங்கட்கிருஷ்ணா ரோடு, ஆர்.எஸ்.புரம், கோயமுத்தூர்- 641 002
794	188/2008	ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கம், கதவு எண்.10ஏ ஆணைக்காரதெரு, நெல்லித்துறைரோடு, மேட்டுப்பாளையம், கோயமுத்தூர்- 641 301

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
795	192/2008	குருடம்பாளையம் கிராம வனக்குழு, எம்.சாமிநாதன், தலைவர், குருடம்பாளையம் கிராம வனக்குழு, தொப்பம்பட்டி அஞ்சல், நேரு நகர், குருடம்பாளையம், கோயமுத்தூர்-641 017
796	193/2008	உழைக்கும் கரங்கள் துல்லிய பண்ணை விவசாயிகள் நல சங்கம், 1/24 வெள்ளிமலை பட்டினம், நரசிபுரம் அஞ்சல், தொண்டாமுத்தூர் வழி, கோவை.109
797	194/2008	திப்பனூர் கிராம வனக்குழு, ஆர்.சௌந்தர ராஜன் தலைவர், 1/128 திப்பனூர், பன்னிமடை அஞ்சல், கோயமுத்தூர்-641 017
798	195/2008	சீங்குழி கிராம வனக்குழு, சீங்குழி கிராம வனக்குழு, சீங்குழி, தோலாம்பாளையம் அஞ்சல், சீனியூர் வழி, மேட்டுப்பாளையம் தாலூக்கா, கோவை.
799	196/2008	ஜம்பு குண்டி கிராம வனக்குழு, எம்.நஞ்சம்மாள், தலைவர், ஜம்புகுண்டி கிராம வனக்குழு, ஆனைக்கட்டி அஞ்சல், சின்னதடாகம் வழி, கோயமுத்தூர்.
800	197/2008	ஸ்ரீ வேலாயுதசாமி துல்லிய வேளாண்மை விவசாயிகள் சங்கம், தெற்கு தோட்டம், காளம்பாளையம், சீனியூர் அஞ்சல், மேட்டுப்பாளையம் தாலூக்கா, கோயமுத்தூர் மாவட்டம்
801	199/2008	COVAI-V.Vo.C ROLLER SKATING SPORTS CLUB (CVRSSC), No.7, Krishna Colony, 7th Cross, Singanallur, Coimbatore-641 005
802	200/2008	திருமலை துல்லிய பண்ணை விவசாய சங்கம், 81, அப்பாச்சி கவுண்டன்பதி, குமிட்டிபதி அஞ்சல், ஒத்தக்கால் மண்டபம் வழி, கோயம்புத்தூர்-641032
803	201/2008	விநாயகா துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம், தெற்கு தோட்டம், ஒன்னிபாளையம், பிளிச்சி அஞ்சல்-641019, கோவை
804	202/2008	கோவை மாவட்ட கிப்பாக்கிங் சங்கம், 189ஏ ரத்தினம் வணிக வளாகம் பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம், கோயமுத்தூர். 641 024
805	205/2008	பகவதி அம்மன் காய்கறி உற்பத்தியாளர் நலச்சங்கம், 5/71 காரமடை மெயின்ரோடு, கெம்பநாயக்கன்பாளையம், கே. ஜி.பாளையம் அஞ் , பொகளுர் வழி, கோவை- 641 697
806	207/2008	உடையம்பாளையம் திருமலைநகர் (DTP) குடியிருப்போர் நலச்சங்கம், நெ.8 திருமலை நகர், உடையம்பாளையம், கோயமுத்தூர்- 641 006
807	209/2008	EDAYARPALAYAM SRI LAKSHMI NAGAR RESIDENTS WELFARE FEDERATION, Plot No.17, Sri Lakshmi Nagar, Edayarpalayam, Coimbatore.
808	210/2008	கோவை மாவட்ட மொடவாண்டி சங்கம், 281. தியாகி குமரன் வீதி, கோயமுத்தூர்-641 001
809	211/2008	மேட்டுப்பாளையம் கணஇலகரக வாகன கன்சல்டன்ட்ஸ் அசோசியேசன், 134ஜி, எஸ்.எஸ்.எஸ்.காம்பளக்கல், காரமடை ரோடு, மேட்டுப்பாளையம்-641 301, கோயமுத்தூர் மாவட்டம்.
810	212/2008	லஞ்ச ஊழல் எதிர்ப்பு பிரச்சார சபா, No.10 கணபதி நஞ்சப்பன் வீதி, ரத்தினபுரி, கோவை- 27
811	213/2008	அறம் வளர்த்த அம்மன் துல்லியபண்ணை விவசாயிகள் சங்கம், 20/27, பிருந்தாவன் சர்க்கில் , குனியமுத்தூர், கோயமுத்தூர்-641 008
812	214/2008	ராக்கிபாளையம் கிருஷ்ணா நகர் நலவாழ்வு சங்கம், கதவு எண்.6/57, கிருஷ்ணாநகர், ராக்கிபாளையம், கோயமுத்தூர்- 641 031
813	217/2008	கணபதி இண்டஸ்ட்ரீஸ் & டிரேடர்ஸ் வெல்பேர் அசோசியேசன், 252, சிவசக்தி காலனி, கணபதி அஞ்சல், கோயமுத்தூர் 641006
814	218/2008	மலரும் பூமி துல்லிய பண்ணைய சங்கம், தட்சசன் தோட்டம், வையாபுரிக்கவுண்டன்புதூர், சேயூர் அஞ்சல், அவினாசி தாலூக்கா.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
815	219/2008	மேட்டுப்பாளையம் பழைய இரும்பு விவாபாரிகள் நற்பணி சங்கம், 1/17-A, எம்.எஸ்.ஆர்.புரம், மேட்டுப்பாளையம். பின்-641 301
816	220/2008	ரங்கநாயகி நகர் குடியிருப்போர் சங்கம், 6/9, ரங்கநாயகி நகர், என்.ஆர்.கே.வி.அஞ்சல், பெரியநாயக்கன்பாளையம், கோவை-641 020
817	221/2008	அனைத்து வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்கம், 4 சாந்தா மார்க்கெட், சென்னை சில்க்ஸ் எதிரில், ஒப்பணக்கார வீதி, கோயமுத்தூர்- 641 001
818	222/2008	அறிஞர் அண்ணா துல்லியப்பண்ணை விவசாயிகள் சங்கம், இஞ்சினியர் தோட்டம், குமிட்டிபதி, அஞ்சல், கோயமுத்தூர்-32
819	223/2008	காளிபாளையம் துல்லிய பண்ணையம் விவசாயிகள் சங்கம், 6/208,காளிபாளையம், வெள்ளமடை போஸ், கோவை-641 110
820	224/2008	தொண்டாமுத்தூர் சாலை ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்கம், யூனியன் ஆபீஸ் எதிர்புறம், மாதம்பட்டி ரோடு, தொண்டாமுத்தூர், கோயமுத்தூர்-641 109
821	225/2008	NEW POINT CLUB, 1/123 Gandhi Nagar 2nd Bridge, Odandurai, Ooty Main Road, Mettupalayam.
822	227/2008	TAMIL MANILA HANDLOOM WEAVERS ASSOCIATION, DOOR NO.3/13, SOWDESHWARI NAGAR, ONDIPUDUR, IRUGUR POST, COIMBATORE-641 103
823	228/2008	கே.வடமதுரை வி.கே.எல்.அவின்யூ (மீனாட்சி கார்டன்) குடியிருப்போர் நலச் சங்கம், கதவு எண். சைட் நெ.21, வி.கே.எல்.அவின்யூ (மீனாட்சி கார்டன்) குடியிருப்பு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, கே.வடமதுரை போஸ்ட்டு, கோவை-17
824	229/2008	DRT Lawyers Association, 1670. Cauvery Complex, Trichy Road, Ramanathapuram, Coimbatore-641045
825	230/2008	பாரதியார் துல்லிய பண்ணை சங்கம், தாசராபாளையம், பொங்கலூர் கிராமம், பொங்கலூர் அஞ்சல், அவனாசி, கோவை தாலூக்கா
826	231/2008	Sesi West Extension Plot Owners Welfare Association, Door No.552, West Lokamanya Street, R.S.Puram, Coimbatore
827	232/2008	GLOBEL SOCIAL WELFARE CLUB, 5/1A, Rathinagiri Road, Villankurichi, Coimbatore-641 035
828	233/2008	பசுமை துல்லிய பண்ணையம் விவசாயிகள் சங்கம் சர்க்கார் சாமக்குளம், 19-சேடன் தோட்டம், தேவம்பாளையம், சர்க்கார் சாமக்குளம், கோவை-641 107
829	234/2008	உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி சங்கம், 158,நேதாஜி வீதி-6, உடையாம்பாளையம், சவுரிபாளையம், கோவை-641 028
830	235/2008	அறிஞர் அண்ணா கூட்டுஷெட் டிரான்ஸ்போர்டர்ஸ் அசோஷியேசன், 9/49 மார்க்கட் ரோடு, இருகூர், கோவை-641 103
831	236/2008	அருள்மிகு ஸ்ரீ சோழியப் பெருமாள் துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம், இருட்டுப்பள்ளம், சிறுவாணி மெயின்ரோடு, நல்லூர் வயல் அஞ்சல், ஆலாந்தூரை கிராமம், தொண்டாமுத்தூர் வட்டாரம், கோவை மாவட்டம்.
832	237/2008	கணுவாய் வெல்பேர் சோசியல் கிளப், கதவு எண்.515, தடாகம் மெயின் ரோடு, கணுவாய், கணுவாய்(அ) கோவை- 641 018
833	238/2008	COIMBATORE DISTRICT SWITCH BOARD MAKERS ASSOCIATION, 1151, Avانشi Road, Coimbatore-641 018
834	239/2008	மோகன்லால் ரசிகர் நல சங்கம், கதவு எண்.17/23ஏ, ஹோப் காலேஜ், பீளமேடு, கோயமுத்தூர், பின் கோடு -641 004

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
835	240/2008	தீரன் சின்னமலை துல்லிய பண்ணை விவசாயிகள் நல சங்கம், 9/69 வேப்ப மர தோட்டம், புள்ளா கவுண்டன்புதூர், தேவராயபுரம், கோவை-641109
836	241/2008	செங்குந்தர் இளைஞர் முன்னேற்ற சங்கம், அருள்மிகு சக்தி காமாட்சி அம்மன் திருக்கோவில் வளாகம், வடவள்ளி, வடவள்ளி அஞ்சல், கோவை- 641 041
837	242/2008	கணபதி சிவ சக்தி காலனி நல சங்கம், 6/161 சிவசக்தி காலனி, கணபதி, கோவை-6.
838	243/2008	குருடம்பாளையம் குமரபுரம் குடியிருப்போர் நலச்சங்கம், கதவு எண்.2/182 குமரபுரம் குருடம்பாளையம் கிராமம், நரசிம்மநாயக்கன்பாளையம் அஞ்சல், கோயமுத்தூர்-31
839	244/2008	சிங்காநல்லூர் வெங்கிடலட்சுமி நகர் நல்வாழ்வு சங்கம், சைட் எண்.32, வெங்கிடலட்சுமி நகர், வெங்கிடலட்சுமி ஸ்கூல் பின்புறம், திருச்சிரோடு, சிங்காநல்லூர், கோவை-641 005
840	245/2008	ஸ்ரீ அம்மன் கரும்பு துல்லிய பண்ணைத்திட்ட விவசாயிகள் சங்கம் அன்னூர், 81, அன்னூர்,மேட்டுப்பாளையம் (கிராமம்) அன்னூர் (வழி) 641 653 அவினாசி (தாலூக்கா) கோவை மாவட்டம்
841	246/2008	THE CONSORTIUM OF MANagements OF PRIVATE SCHOOLS IN COIMBATORE DISTRICT, C/O. Main Highers Secondary School, Pappanaickenpalayam,Coimbatore -641 037
842	250/2008	Royal Bengal Association, 11/18, Bala Nagar, P & T Colony, K.K.Pudur Road, Coimbatore
843	251/2008	அய்கியா மார்டியல் ஆர்ட்ஸ் இன்ஸ்ட்ரக்டர்ஸ் அசோசியேசன்ஸ், 893, முருகவிலாஸ் காம்ப்ளக்ஸ், இராமநாதபுரம், கோயமுத்தூர்- 641 045
844	252/2008	இருகூர் இரயில்வே கூட்டுறவு கிளியரிங் அண்டு பார்வேடிங் ஏஜெண்ட்ஸ் வெல்பேர் அசோசியேஷன் இருகூர், 9/21ஏ, ஒண்டிப்புதூர் ரோடு, இருகூர், கோவை.
845	253/2008	எஸ்.எஸ்.குளம் கொங்கு நகர் வெல்பேர் அசோசியேஷன், 2டி, 22 கொங்கு நகர், எஸ்.எஸ்.குளம், கோயமுத்தூர்.
846	255/2008	Swami Vivekanand Cultural Association, Swami Vivekanand Cultural Association
847	260/2008	JEEVAN RURAL EDUCATION DEVELOPMENT SOCIETY (JREDS), 9/152, THOOVAI MAIN ROAD, ANIKATTY & POST, (VIA) THADAGAM, COIMBATORE DISTRICT, TAMIL NADU -641 108
848	261/2008	ANNA NAGAR SNEHAM APARTMENTS RESIDENTS ASSOCIATION (SARA), Community Hall Sneham Apartments Second Main Road, Anna Nagar, Peelamedu, Coimbatore-641 004
849	263/2008	DAYANA RECREATION CLUB, 105 S.I.H.S.Colony, Aerodram Road, Aerodram Post, Coimbatore-14
850	264/2008	சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம், 23D, சத்தி மெயின்ரோடு சிறுமுகை-641 302
851	265/2008	வடவள்ளி இராஜமாதா நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம், 13ஏ, ஆர்.ஆர். டி. இல்லம், இராஜமாத நகர், வடவள்ளி, கோயம்புத்தூர்-641 041
852	266/2008	வெற்றி ரிக்ரியேசன் கிளப், 27, வி.கே.வி. நஞ்சப்ப கவுண்டர் நகர், கரட்டு மேடு, சத்திரோடு, சரவணம்பட்டி, கோயமுத்தூர்-641 035
853	267/2008	காரமடை வணிகவளாக கடை வியாபாரிகள் சங்கம், கடை எண்.2. அண்ணா பேருந்து நிலையம், காரமடை, மேட்டுப்பாளையம், தாலூக்கா,
854	268/2008	THE BHAVANI SOCIAL CLUB, D.No.116, Sathyamurtry Nagar Thottam,Nellithurai Road, Mettupalayam-641 305. Coimbatore District
855	269/2008	காவலர் நகர் குடியிருப்போர் ஆன்மீக சேவா சங்கம், கதவு எண்.396(எம்25), காவலர் நகர், கணபதி, கோயமுத்தூர்-641 006

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
856	271/2008	அவிநாசி தச்சு கொல்லர் சமூக நலச்சங்கம், 148பி, காஸ்வேண்ட் வீதி, சேலூர் ரோடு, அவினாசி 641 654, கோயமுத்தூர்
857	272/2008	சிறுவாணி இயற்கை விவசாய உழவர்கள் சங்கம், எம்.எல்.ஆர்க்காலிக்ஸ்பார்மஸ், முகாசி மங்கலம், ஆலாந்துரை கிராமம், கோவை . 101
858	275/2008	இராமகிருஷ்ணா நகர் (ஆர். கே. நகர்) நற்பணி மன்றம், எதிர்: சாந்திகியாஸ் மெயின் ஆபீஸ், 25 ஆர்.கே. நகர், சிங்காநல்லூர் அஞ்சல், கோவை-641 005
859	277/2008	சத்தி ரோடு அஸ்வத் நகர் குடியிருப்போர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், 1/1 அஸ்வத் நகர், சத்தி ரோடு, கோயமுத்தூர்- 641 012
860	278/2008	மக்கள் எழுச்சி பேரவை (சமூக சேவை & ரத்ததானம்), 1/22ஏ அசோக் நகர் 4வது தெரு, மதுக்கரை மார்க்கெட் ரோடு, சுந்தராபுரம், கோவை-24
861	279/2008	கோவை தமிழ்ச் சங்கம், 63 பாரதிதாசன் நகர், இராமநாதபுரம், கோயம்புத்தூர்- 641 045
862	283/2008	தேசிய சிறுபான்மையினர் மக்கள் சங்கம், நெ,32, லவ்லி காட்டேஜ், அசிசி நகர், அத்திப்பாளையம் பிரிவு கணபதி, கோவை-6
863	284/2008	சித்திவிநாயகர் காலனி குடியிருப்போர் நல பாதுகாப்பு சங்கம், சித்திவிநாயகர் காலனி, லிங்கனூர், வீரகேரளம் பேரூராட்சி, வடவள்ளி, கோயம்புத்தூர்- 641 041
864	285/2008	கோவை மாவட்ட சேனைத்தலைவர் மகாஜன சங்கம், சைட் சீர் 27, சந்திரசேகர லே அவுட், அண்ணா காலனி குறிச்சி, கோயம்புத்தூர்
865	286/2008	நல்லாம்பாளையம் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நலச்சங்கம், 5-எப், அன்னயப்பன் வீதி, நல்லாம்பாளையம், கோவை-641 006
866	287/2008	INFOPORTONLINE STUDENT COMMUNITY, 12/6 Pattiyaman Layout, Indra Nagar, 6th st, Extension.K.K.Pudur, S.B.Colony
867	288/2008	கோவை மாவட்ட சிலம்பாட்ட சங்கம், 240/2, கெம்பட்டி காலனி, பன்னாரி அம்மன் கோவில் வீதி (எதிரில்) கோவை-641 001
868	289/2008	Moon Friends Association, 51 லாரி பேட்டை, தெற்கு உக்கடம், கோயமுத்தூர்-1
869	290/2008	மனித நேய மற்றும் மனித உரிமை மக்கள் விழிப்புணர்வு பொது நல அமைப்பு, 173, அறிஞர் அண்ணா நகர் தெற்கு உக்கடம், கோவை -1
870	291/2008	Alumni Association of Institute of Textile Technology, No.33.Mount Garden, Apartments,99.Chinnammal Street, (Extn), K.K.Pudur, Coimbatore-641 038
871	292/2008	முத்தமிழ் மகளிர் பொதுநல சேவா சங்கம், 11/29-ஏ, நஞ்சப்பதேவர் வீதி, பள்ளபாளையம், இருகூர் (வழி) இருகூர் கிராமம், கோவை-641 103
872	293/2008	தென்னிந்தியா தொழில் முனைவோர் நலச்சங்கம், 2/215 விவேகானந்தர் 3வது வீதி, மாசானியம்மன் நகர், கணுவாய், கோயமுத்தூர்-641 108
873	295/2008	லட்சிய உழைக்கும் மகளிர் அமைப்பு, 5/548 நாயக்கன்பாளையம், கோவனூர் ரோடு, நாயக்கன்பாளையம் (அஞ்சல்) பெரியநாயக்கன்பாளையம் (வழி) கோவை-641 020
874	297/2008	உக்கடம் வட்டார குடியிருப்போர் சங்கம், உக்கடம் வட்டாரக்குடியிருப்போர் சங்கம், C-77, நகராட்சி துப்புரவாளர் காலனி, தெற்கு உக்கடம், கோவை-01
875	298/2008	மதுக்கரை வட்டார சிறு ஓடைகள் பாசன விவசாயிகள் சங்கம், 1/28, கோயில் தோட்டம், குமாரபாளையம், பாலத்துறை அஞ்சல் மதுக்கரை வழி, கோயமுத்தூர்-641 105

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
876	299/2008	விளாங்குறிச்சி டைட்டில்நகர் வீட்டு உரிமையாளர்கள் குடியிருப்போர் நலச்சங்கம், கதவு எண்.86 சிங்காநல்லூர் கோ- ஆப்- நகர், விளாங்குறிச்சி, கோவை-35
877	300/2008	PSGRKC ALUMNI ASSOCIATION, PSGR Krishnammal College for Women, No.1451, New No.328, Avinashi Road, Peelamedu, Coimbatore-641 004
878	301/2008	போரத்தி-முள்ளாங்காடு கிராம வனக்குழு, போரத்தி -முள்ளாங்காடு வனக்குழு , போலாம்பட்டி வனச்சரகம், காருண்யா நகர் (அஞ்சல்) மத்துவராயபுரம் கிராமம், ஆலாந்துறை, கோவை
879	302/2008	சீங்கப்பதி-சாடிவயல் கிராம வனக்குழு, சீங்கப்பதி-சாடிவயல் வனக்குழு , போலாம்பட்டி வனச்சரகம், காருண்யாநகர் அஞ்சல், மத்துவராயபுரம் கிராமம், இருட்டுப்பள்ளம்.
880	303/2008	வெள்ளபதி-பொட்டபதி கிராம வனக்குழு, வெள்ளபதி -பொட்டபதி வனக்குழு, போலாம்பட்டி வனச்சரகம், காருண்யா நகர் அஞ்சல், மத்துவராயபுரம் கிராமம், இருட்டுப்பள்ளம், ஆலாந்துறை,
881	304/2008	பெருமாள்கோவில்பதி கிராம வனக்குழு, பெருமாள்கோவில்பதி வனக்குழு ,போலாம்பட்டி வனச்சரகம், காருண்யாநகர் அஞ்சல், மத்துவராயபுரம் கிராமம், இருட்டுப்பள்ளம்
882	305/2008	கோவை ஏ.டி.பி.கேரம் விளையாட்டு பயிற்சி சங்கம், சைட்,1 சுப்பத்தாள் லேயவுட், தயிர் இட்டேரி ரோடு, இரத்தினபுரி, கோவை-641 027
883	306/2008	MASTER ROLLER SKATING CLUB, No.B,SHREE DAKSHNA MITHRA, MARUTHAN NAGAR, VADAVALI, COIMBATORE-41
884	307/2008	சான் காம்பிளக்ஸ் வாடகைதாரர்கள் நல சங்கம், 1362/ஏ10, தடாகம் ரோடு, சான் காம்பிளக்ஸ், கோயமுத்தூர்-641 002
885	308/2008	KOVAI PET SHOP AND PET LOVERS ASSOCIATION, No.A-4, Gokulam Colony Mani Road, P.N.Pudur, Coimbatore-641 041
886	310/2008	மடக்காடு-தாணிக்கண்டி கிராம வனக்குழு, மடக்காடு-தாணிக்கண்டி, நரசீபுரம், தொண்டாமுத்தூர் வழி, கோவை , நரசீபுரம் கிராமம்
887	311/2008	மேட்டுப்பாளையம் சாந்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், 72/58-எச்.ஏ., சாந்தி நகர், மேட்டுப்பாளையம் 641 301
888	312/2008	பஞர் மற்றும் அல்லப்பாளையம் தொகுப்பு நில அபிவிருத்தி திட்ட விவசாயிகள் நலச்சங்கம், 3/73, திம்மநாயக்கன்புதூர், பொங்கலூர் கிராமம், பொங்கலூர் அஞ்சல், அன்னூர் உள்வட்டம், அவிநாசி தாலுக்கா, கோவை மாவட்டம்
889	313/2008	குறிச்சி ஓ.எஸ்.எஸ்.சி & ஏ ஓட்டு ஸ்டூடெண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் & அசோசியேஷன், கதவு எண்.12/124 ஆண்டாள் தோட்டம், குறிச்சி, சுந்தராபுரம் போஸ்ட்டு, கோவை-24
890	314/2008	ஸ்ரீ விக்னேஷ் பிரபு நகர்-அன்னை இந்திரா நகர் விரிவு பொது நல சங்கம், 10ஏ2வது வீதி, அன்னை இந்திரா நகர் விரிவு மதுக்கரை ரோடு, சிட்கோ அஞ்சல் கோயம்புத்தூர்-641 021
891	316/2008	New Sri Garden Residents Welfare Association, SF No.188/4. Arun Nagar Main Road, Vadavalli, Coimbatore-641 041
892	317/2008	Peelamedu Krishnaswami Naidu Layout Welfare Association, 518, Avinashi road, Peelamedu, Coimbatore-641 004
893	318/2008	சாரமேடு பாத்திமா நகர் குடியிருப்போர் நலசங்கம், 34B,பாத்திமா நகர், சாரமேடு மெயின்ரோடு, சாரமேடு, குனியமுத்தூர் அஞ்சல், கோவை-641 008
894	319/2008	தென் இந்திய திருச்சபை மக்கள் நல மையம், 33, 2வது வீதி டாட்டாபாட், சிவானந்தா குடியிருப்பு, கோவை-641 012

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
895	324/2008	தீரன் சின்னமலை இளைஞர் சங்கம், 9/5, மாரியம்மன் கோவில் வீதி, தென்னமநல்லூர் அஞ்சல், தொண்டாமுத்துார் வழி, கோயம்புத்தூர்-641 109
896	325/2008	MTP KALLAAR CLUB, No.21, Odendurai, Ooty Main Road, Mettupalayam-641 301
897	326/2008	KOVAI KATTOOR SRI AYYAPPA SEVA SANGAM, D.No.252,ANUPPARPALAYAM, RAMNAGAR (POST) COIMBATORE-641 009
898	327/2008	பெள்ளேபாளையம் நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கம், 6/17-B, பட்டகாரனூர், பெள்ளேபாளையம் கிராமம், சிறுமுகை -641 302 கோயம்புத்தூர் மாவட்டம்
899	330/2008	நிலமற்ற அருந்ததியர் விவசாயிகள் நலச்சங்கம், 5/5, தாமுநகர், பாப்பநாயக்கன்பாளையம் மெயின் ரோடு, புலியகுளம், கோயம்புத்தூர்-641 045
900	331/2008	குறிச்சி சங்கம் குடியிருப்போர் நல சங்கம், 45/70(என்)ஆண்டாள்தோட்டம் முதலியார் வீதி, சுந்தராபுரம் போஸ்ட், கோவை-24
901	334/2008	சக்திகார்டன் குடியிருப்போர் நல சங்கம், சக்தி கார்டன் குடியிருப்போர் நல சங்கம், சைட் நம்பர் 22 மற்றும் 22A, பேஸ் I, விளாங்குறிச்சி அஞ்சல், சக்தி கார்டன், சேரன் மாநகர், கோயம்புத்தூர்-641 035
902	335/2008	செங்கோட்டையா காலனி குடியிருப்போர் நலச்சங்கம், 45A, செங்கோட்டையா காலனி, சுந்தராபுரம், கோவை-24
903	336/2008	அருள்மிகு வீரசக்தி விநாயகர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோவில் பக்தர்கள் வழிபாட்டு சங்கம், 9/77, செட்டியார் அம்மாள் தோட்டம், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர்- 641 030
904	337/2008	ACT ஒளிபரப்பாளர்கள் சங்கம், 21 மாகாளியம்மன் கோவில் வீதி, வீரகேரளம், கோயம்புத்தூர்-641 007
905	338/2008	சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF), சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF) ஊராட்சி மன்ற அலுவலகம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, சிறுமுகை ரோடு, மேட்டுப்பாளையம்.
906	339/2008	விவசாயிகள் நல ஆர்வலர் சங்கம், 3/17 பிள்ளையார் கோவில் தோட்டம், தொட்டிபாளையம், வெள்ளமடை அஞ்சல், கோவை-641 110
907	340/2008	சர்க்கார் சாமக்குளம் அருந்ததியர் நல முன்னேற்ற சங்கம், எம்.ஜி.ஆர்.நகர், அரிசன காலனி, சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், கோவை-641 107
908	341/2008	ASCLEPIUS MEDICAL SERVICES ASSOCIATION, 4/218-A, Avinashilingam Palayam, Palankkarai Po., Palankkarai Village, Avinahi TK., Coimbatore District .641 654
909	1/2009	THE ARCHERY ASSOCIATION COIMBATORE 104/4 raj u nadiu street sivanda colony Tatabad, Coimbatore-641 012.
910	2/2009	SHAKTHI RESIDENCY FLAT OWNERS ASSOCIATION 51, 52 krishna garden upplipalayam post Singanallur coimbatore-15.
911	3/2009	கிராம வனக்குழு திம்மரம்பாளையம் காந்த வயல் சிறுமுகை பஞ்சாயத்து சிறுமுகை மேட்டுப்பாளையம்.
912	4/2009	தெக்கலூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் 2/227 செட்டி தோட்டம் தெக்கலூர் அவினாசி வட்டம்.
913	5/2009	ராபிட் ஆக்ஷன் அட்வகேட்ஸ் வெல்பேர் அசோசியேசன் 6, காமராஜ் பவன் கீதா ஹால் ரோடு, கோவை.
914	6/2009	கிராம வனக்குழு மொக்கை திம்மரம்பாளையம் அஞ்சல் சிறுமுகை பஞ்சாயத்து சிறுமுகை.
915	7/2009	லிட்யல் இரத்த தான இயக்கம் ஸ்ரீ ஹரிபிளாசா முதல் மாடி 134/266 கருப்ப கவுண்டர் வீதி ராஜ வீதி சந்திப்பு கோவை-1.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
916	8/2009	கோவை LUV ஆப்பரேட்டர்ஸ் அசோசியேசன் 294 ஷாஜகான்நகர் (அம்மன் நகர்) சத்தி ரோடு சரவணம்பட்டி கோவை.
917	9/2009	கிராம வனக்குழு பெரிய தோட்டம்புதூர் சிட்டேபாளையம் பெரிய தோட்டம் புதூர் பெத்திக்குட்டை அஞ்சல் மேட்டுபாளையம்.
918	10/2009	எழில் நகர் குடியிருப்போர் நல சங்கம் செல்வபுரம் ஐ.யூ.டி.பி. தெற்கு பேரூர் ரோடு இடும்பன் சாலை செல்வபுரம் கோவை.
919	11/2009	கோவை பிரிண்ட்ஸ் அசோசியேசன் 64, 8 வது வீதி கிராஸ்கட் காந்திபுரம் கோவை-12.
920	12/2009	கிராம வனக்குழு புதுக்காடு சிறுமுகை பெத்திக்குட்டை அஞ்சல் மேட்டுபாளையம்.
921	13/2009	JANHIT SEWA SNASTHAN 814 Cheety street coimbatore-641001.
922	14/2009	குறவர் பழங்குடியினர் சங்கம் 9/12, ஜி சரவணகவுண்டர் தோட்டம் ஜூ.எப்.ரோடு, இருசூர் கோவை-103.
923	15/2009	எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி ராணி கார்டன் குடியிருப்போர் நலச் சங்கம் எஸ்.எம்.எஸ்.காம்பளக்ஸ் 77 ராணி கார்டன் SIHS காலனி ரோடு சிங்காநல்லூர்.
924	16/2009	எம்.ஆறுமுகம் தேகப்பயிற்சி சாலை 156, இராம கிருஷ்ணபுரம் இராமநாதபுரம் கோவை-45.
925	17/2009	காடாம்பட்டி ஐநாற்றுவகை கொங்கு செட்டியார் தர்மபரிபாலன சபை 95-ஏ அழகு நகர் முதல் வீதி சிவில் ஏரோட்டும் ரோடு கோவை-14.
926	18/2009	வடகோவை பீளமேடு FCL லாரி உரிமையாளர்கள் சங்கம் 256 Dr.ராஜேந்திர பிரசாத் ரோடு, டாடாபாத் கோவை-641 012.
927	19/2009	மனித நேய பாதுகாப்பு கரங்கள் 10/10 கல்லுகும் நாயுடு விதி காமாட்சிபுரம் ஒண்டிபுதூர் கோவை.
928	21/2009	குறிச்சி நாடார் நல சங்கம் 24ஏ மதுக்கரை ரோடு சுந்தாரபுரம் கோவை.
929	22/2009	PASTORS WELFARE ASSOCIATION 60A Railway station Mettupalayam road -641 301.
930	23/2009	கிராம வனக்குழு உலியூர் திம்மராம்பாளையம் அஞ்சல் சிறுமுகை பஞ்சாயத்து சிறுமுகை மேட்டுப்பாளையம்.
931	24/2009	ராஜலட்சுமி காலனி மற்றும் அம்மன் நகர் குடியிருப்போர் வீட்டு உரிமையாளர்கள் சங்கம் 44/12 முருகன் காலனி டி.வி.எஸ் நகர் கோவை-25.
932	25/2009	கோவை மாவட்ட டீரிஸ்ட் டேக்ஸி டிராவல்ஸ் உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் சங்கம் 44, ஐயப்பா நகர் செட்டிவீதி கோவை.
933	26/2009	ஆலாந்துறை 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம் 10/7 மாப்பிள்ளை வீட்டு சந்து ஆலாந்துறை கோவை-641 101.
934	27/2009	நாககன்னி நகர் காமராஜபுரம் குடிசைப் பகுதி குடியிருப்போர் பொது நலச் சங்கம்
935	28/2009	கோவை வன்னிய குல ஷத்திரியர் படை யாச்சி மஹாசபை 35 குடும்பங்களுக்கு 7/2, தேசாபிகல் ரோடு ராஜ வீதி கோவை.
936	30/2009	கோவை பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் அசோசியேசன் 46ஏ கீர்த்தி காம்பளக்ஸ் மாணிக்கவாசக நகர் சங்கனூர் மெயின் ரோடு கவுண்டம்பாளையம்.
937	31/2009	அப்பநாயக்கன்பாளையம் அண்ணாநகர் சயிட் ஒனர்ஸ் வெல்பேர் அசோசியேசன் 24, அந்தோணி நிவாஸ் என்.எஸ்.ஆர்.ரோடு சாயிபாபாகாலனி, கோவை-11.
938	32/2009	அன்னை சந்தியர் நகர் குடியிருப்போர் நல சங்கம் 35, கள்ளப்பாளையம் கட்டுரோடு பீடம்பள்ளி போஸ்ட் ஒண்டிபுதூர் கோவை-6.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
939	33/2009	தொண்டாமுத்தூர் நிலத்தடி நீர் செயற்கை செறியூட்டல் திட்ட விவசாயிகள் சங்கம் பரமேஸ்வரன் பாளையம் தேவராயபுரம் போஸ்ட் கோவை-109.
940	34/2009	சர்க்கார் சாமக்குளம் நிலத்தடி நீர் செயற்கை முறை செறியூட்டல் திட்ட விவசாயிகள் சங்கம் 6/16, காளிபாளையம் வெள்ளமடை கோவை.
941	36/2009	காரமடை நிலத்தடி செயற்கை முறை செறியூட்டல் திட்ட விவசாயிகள் சங்கம் 3/1, கண்ணார்பாளையம் காரமடை அஞ்சல் காரமடை கோவை.
942	37/2009	K.Vadamadurai kumaran Avenue residents welfare association 27 kumaran avenue meenakshi gardens N.G.GO.Colony gate K.Vadamadurai coimbatore-17.
943	38/2009	என்.கே.பாளையம் விஜய லட்சுமி நகர் குடியிருப்போர் நல சங்கம் நெ.38 விஜயலட்சுமி நகர், நீலிக்கோணாம் பாளையம் அஞ்சல் கோவை-33.
944	42/2009	COVAI AMETEUR TAEK WONDO ASSOCIATION 2, Gandhipuram Housing unit, New siddhapudur coimbatore-44.
945	43/2009	மேட்டுபாளையம் அட்வகேட்ஸ் அசோசியேஷன் க.எண்.181 நீதிமன்ற வளாகம் காரமடை ரோடு மேட்டுபாளையம் -641 301. கோவை.
946	44/2009	கோவை மாவட்ட அனைத்து கிராமிய நடன நடிகர்கள் நல்வாழ்வு சங்கம் 1/376 பழனிச்சாமி நகர் மலுமிச்சம்பட்டி அஞ்சல் கோவை-021.
947	45/2009	என்.கே.பாளையம் தாமோதரசாமி லே-அவுட் குடியிருப்போர் நலச் சங்கம் 7. தாமோதரசாமி லே-அவுட் என்.கே.பாளையம் கோவை-33.
948	48/2009	NETWORKERS WELFARE ASSOCIATION 352, நேரு வீதி ராம் நகர், கோவை-641 009.
949	49/2009	பெரிநாயக்கன்பாளையம் நிலத்தடி நீர் செயற்கை முறை செறியூட்டல் திட்ட விவசாயிகள் சங்கம் 6/305, கொய்யா மரத் தோட்டம் பன்னிமடை போஸ்ட் கோவை-17.
950	50/2009	பீரோ மோட்டர்ஸ் மீடியேட்டர்ஸ் அசோசியேசன் 20, திருவள்ளூர் வீதி, நியூ சித்தாபுதூர் கோவை-14.
951	51/2009	தமிழ்நாடு இன்டர் நேஷனல் பிஸேஸ்மென்ட் சேரிடபிள் சொசைட்டி 15.சி.செயின்ட் ஜோசப் சர்ச் ரோடு போத்தனூர் கோவை-23.
952	54/2009	பழனியம்மாள் லே அவுட் குடியிருப்போர் பொது நலச் சங்கம் 43, பழனியம்மாள் லேஅவுட் கோவில் மேடு வேலாண்டிபாளையம் அஞ்சல் கோவை-25.
953	55/2009	பொது சுகாதார மருத்துவ ஆய்வுக்கூட நுபணர் சங்கம் 1213, ரங்கேகவுடர் வீதி கோவை-641 001.
954	57/2009	கண்ணப்பபுரம் அன்னை தெரசா சமூகம் சார்ந்த அமைப்பு 753, முதல் வீதி 100, அடி ரோடு காந்திபுரம் கோவை-641 012.
955	58/2009	அன்னூர் குமரன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 17/228 சி.6 குமரன் நகர் கோவை ரோடு அன்னூர் கோவை.
956	59/2009	சுண்டக்காமுத்தூர் சுவாமி விவேகானந்தர் சங்கம் மெயின் ரோடு சுண்டக்காமுத்தூர் கோவை-10.
957	61/2009	வீரியம்பாளையம் இளைஞர் நற்பணி சங்கம் 147ஏ.பட்டேல் வீதி, வீரியம்பாளையம் கோவை-48.
958	62/2009	T.M.POONDI GLORY RECREATION CLUB 91/7D SANNATHI VEETHI, Thirumurgan, poondi Avinashi.
959	64/2009	இண்டியன் யோகா டீச்சர்ஸ் அகாடமி 10. ராமலிங்கம் நகர் 3-வது வீதி கே.கே.புதூர், கோவை.
960	65/2009	இராமநாதபுரம் வசந்தம் காலனி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் குடியிருப்போர் சங்கம் 5/1864 ஏ.வசந்தம் காலனி திருச்சி மெயின் ரோடு இராமநாதபுரம் கோவை-45.
961	66/2009	மைக்ரோ இண்டஸ்ட்ரியல் அசோசியேசன் டி.எஸ்.37, சிட்கோ கோவை.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
962	67/2009	ஆனந்த யோகம் வாசகர் வட்டம் 10, ராமலிங்க நகர், 3-வது வீதி கே.கே.புதூர் கோவை-38.
963	68/2009	Vadavalli super garden avenue residents welfare association 18/15 super garden avenue 1st main road vadavalli coimbatore-41.
964	69/2009	அகிம்ஷா மக்கள் நல மையம் 25.இ சந்தரம் 3-வது வீதி விநாயகர் புரம் சரவணம்பட்டி கோவை-35.
965	70/2009	உடல் ஊனமுற்றோர்கள் மற்றும் விதவைகள் நல சங்கம் 235, லாலால்ஜபதிராய் வீதி காந்திபரம் கோவை-12.
966	71/2009	கொங்குமண்டல நுகர்வோர் நல பாதுகாப்பு பேரவை 4/77, குருஞ்சேரி வீரல்பட்டி பொள்ளாச்சி-123.
967	72/2009	கணபதி லாரி உரிமையாளர்கள் சங்கம் எஸ்.எப்.எண்.19 அம்மன் நகர் சரவணம்பட்டி கோவை-35.
968	73/2009	கணபதி வேலவன் நகர் ரெசிடென்ஸ் அசோசியேசன் 3, பாரதியார் ரோடு கணபதி, கோவை-641 006.
969	74/2009	மதுக்கரை சர்ச் காலனி குடியிருப்போர் நல சங்கம் பு.எண்.393 சர்ச் காலனி மதுக்கரை கோவை-105.
970	75/2009	கவுண்டம்பாளையம் லாரி ஓனர்ஸ் அசோசியேசன் 48 மேட்டுப்பாளையம் ரோடு திருவள்ளூர் டிப்போ எதிர்புறம் கவுண்டம்பாளையம் கோவை-30.
971	77/2009	சிவானந்தபுரம் ஸ்ரீ கோகுலகிருஷ்ணா யாதவ சேவா சங்கம் 7ஏ சிவானந்தபுரம் முதல் வீதி சரவணம்பட்டி கோவை-35.
972	78/2009	THE COIMBATORE PLYWOOD DELAERS ASSOCIATION 1029, Mettupalayam road, R.S.Puram Coimbatore-641 002.
973	79/2009	புகழ் இளைஞர் நல சங்கம் பு.ரெ.240 ப.எண்.435, சங்கனூர் கணபதி கோவை-006.
974	80/2009	விடியல் இளைஞர் நற்பணி சங்கம் 11. அல்லப்பாளையம் அன்னூர் வழி-641 653.
975	82/2009	SAROJ THUSALI APARTMENT OWNERS ASSOCIATION 91 Munian kaliappa street K.K.Pudur Coimbatore-641 038.
976	83/2009	ஸ்டான்லி மெடிக்கல் மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் டாக்டர்கள் அசோசியேசன் 454, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு டாடாபாத் போஸ்ட்
977	84/2009	மறை மாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் ஆசிரியர்கள் நல சங்கம் 83/17, பிளப்ஸ் காட்டேஸ் மீனா எஸ்டேட் 5-வது கிராஸ் மேற்கு செளரிபாளையம் கோவை-28.
978	85/2009	திவ்யா உதவிக்கரம் 189, ஏ பொள்ளாச்சி மெயின் ரோடு சுந்தாரபுரம் போஸ்ட் கோவை.
979	86/2009	நியூ ஆனந்தா நகர் பட்டீஸ் பேட்மிண்டன் அசோசியேசன் 17/11, நியூ ஆனந்தா நகர் பி.என்.புதூர் கோவை-641 014.
980	88/2009	சரணாலயா நண்பர்கள் சங்கம் 18/24 பி.டி.எஸ்.கே.நகர் இருகூர் ஒண்டிபுதூர் கோவை.
981	89/2009	மதுக்கரை அன்புநகர் பிரிமியர் காலனி குடியிருப்போர் நலச் சங்கம் 12/10, அன்பு நகர் மதுக்கரை மார்கேட் கோவை.
982	90/2009	GRC ARUN APARTMENT RESIDENTS WELFARE ASSOCIATION V.K.V. House 2/235 E Mettupalayam road, Thudiyalur, coimbatore.
983	92/2009	பாரதி நேரு மகளிர் சங்கம் 16, கிராஸ் 1 செக்கான் தோட்டம் கணபதி, கோவை-6.
984	93/2009	கோவை மாவட்ட கொங்கு செட்டியார் பேரவை 2/126 சி குருசாமி பிள்ளை வீதி நியூ டவன் போத்தனூர் கோவை.
985	94/2009	The Annai Club 1 Vaikkal Thottam Sundakamuthur main road Kuniyamuthur coimbatore-10.
986	95/2009	கொங்கு நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 3வது கிராஸ் கொங்கு நகர் இராமநாதபுரம் கோவை.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
987	96/2009	மஸ்ஜித்தே -நூர்- மதராஸா ஏ-தாருல் உலூம் தக்னி வரனிபி சுன்னத் ஜமாத் 5/5 பியூன் காலனி பள்ளி வாசல் தெரு கவுண்டம்பாளையம் கோவை.
988	97/2009	SRI SAI NAGAR MAKKALNALA SANGAM 1/190 B7 Sri sai nagar pollachi main road coimbatore-641 021.
989	98/2009	இடையர்பாளையம் குருசாய் சேவா சகம் 154/1 கவுண்டம்பாளையம் ரோடு இடையர்பாளையம் கோவை-25.
990	99/2009	சந்தாரபுரம் போத்தனூர் குறிச்சி நாடார் சங்கம் 8/10H2 காந்திஜி ரோடு, போத்தனூர் கோவை-641 023.
991	100/2009	பேரூர் செட்டிபாளையம் பாரத் குடியிருப்போர் நலச் சங்கம் 9811 ஆவின் நகர் காளம்பாளையம் கோவை-10.
992	101/2009	வேம்பு அவென்யூ குடியிருப்போர் நல சங்கம் வேம்பு அவென்யூ வீரகேரளம் பேரூராட்சி வடவள்ளி கோவை-41.
993	103/2009	கே.என்.ஜி.புதூர் கோல்டன் ரிக்ரியேசன் கிளப் 108, கே.ஆர்.ஆர்.காம்பளக்ஸ் ரத்தினம் பெட்ரோல் பங்க் எதிர்புறம் தடாகம் ரோடு கோவை.
994	104/2009	CHOLAN NAGAR RESIDENTS ASSOCIATION 22, சோழன் நகர், குனியமுத்தூர் கோவை-641 008.
995	105/2009	ஸ்டார் நெ1 மக்கள் நற்பணி சங்கம் கதவு எண்.34-1 வஸ்தரா டெய்லர் டி.வி.காம்பளக்ஸ் தண்ணீர் பந்தல் பீளமேடு கோவை.
996	108/2009	டாக்டர் ஜெகநாதன் கநர் குடியிருப்போர் நலச் சங்கம்
997	109/2009	OLYMPIC SHITO- RYU SPORTS KARATE SCHOOL INDAI. 477 பங்கஜா மில்ஸ் ரோடு, புலியகுளம் கோவை-641 045.
998	110/2009	Dark Knights Youth 8 முருகன் நகர், கவுண்டம்பாளையம் கோவை-30.
999	111/2009	நேரு நண்பர்கள் நற்பணி சங்கம் 143, ஜுவா நகர், சிறுமுகை மேட்டுப்பாளையம்.
1000	112/2009	காரமடை ராம் நகர் குடியிருப்போர் சங்கம் 4/240, பி.ராம்.நகர், சிக்காரம்பாளையம் காரமடை கோவை-641 1104.
1001	113/2009	காரமடை நகர செங்குந்த முதலியார்கள் மகாஜன சங்கம் 16-65 ஏ மெயின் ரோடு காரமடை கோவை.
1002	114/2009	மதர் அண்ட் மாதர் வெல்பேர் அசோசியேசன் 20, காளியண்ணன் வீதி கே.கே.புதூர் சாயிபாபா காலனி கோவை-38.
1003	115/2009	எம் மாம் பூண்டி வகை ஐநூற்றுச் செட்டியார் சபை அவிநாசி 37, மேற்கு ரா வீதி அவினாசி.
1004	116/2009	கோவை மாவட்ட ஆதிதிராவிட தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற சங்கம் 25/2, ஹட்கே காலனி, பீளமேடு கோவை-641004.
1005	117/2009	பெரிய நாயக்கன்பாளையம் நண்பர்கள் மெம்போ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் 75/ஏ7 புதுஎண் 60 பாலமலை ரோடு அண்ணா நகர் எஸ்.ஆர்.கே.அஞ்சல் கோவை-641 020.
1006	118/2009	SIVA CASTLE PHASE II HOUSE OWNER ASSOCIATION DOORNO.11/12 Siva castle phase II Vellakinar, G.N.Mills post Coimbatore-641 029.
1007	120/2009	அன்னை தெரசா மகளிர் சேவா சங்கம் 1/14, அம்பேத்கர் வீதி கு.நா.லேயவுட் வரதராஜபுரம் கோவை-15.
1008	121/2009	அன்று மனேஹி தாயத்துல் இஸ்லாம் நற்பணி சங்கம் 17யு பள்ளி வாசல் வீதி அன்னூர் கோவை-641 653.
1009	122/2009	வயல் பவுண்டேசன் 60 மேற்கு தேவேந்திர வீதி நஞ்சண்டாபுரம் கோவை-36.
1010	123/2009	கோவை பாடிபில்டர்ஸ் உரிமையாளர்கள் சங்கம் 3ஏ தயிர் இட்டேரி வீதி சங்கனூர் கோவை-270.
1011	125/2009	நண்பர்கள் பொது நல சங்கம் 6/82 அண்ணா நகர், கலிக்கநாயக்கன்பாளையம் சுண்டம்பாளையம் கோவை.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1012	126/2009	ஸ்ரீ விஸ்வபிரம்மா மக்கள் நல சங்கம் 103, தாசப்ப லேன், மரக்கார நஞ்சப்பா கவுண்டர் வீதி கோவை.
1013	127/2009	இடையர்பாளையம் திரி ஸ்டார் ரிக்ரியேசன் 15/95 ஏ.எம்.ஜி.ஆர் இடையர்பாளையம் கோவை.
1014	129/2009	நியூ லோட்டஸ் ரெக்ரியேசன் கிளப் 2/227, 1/2 ஆர்.வி.நகர் குமரபுரம் நரசிம்மராயக்கன்பாளையம் கோவை-1.
1015	130/2009	சுவாதி சமூக நல சங்கம் 50 அன்னபூரணி லே-அவுட் கண்ணதாசன் வீதி காந்தி நகர், இடையர்பாளையம் கோவை-25.
1016	131/2009	Samu thram anbu sangamam society 28/2 mariamma kovil street covai.
1017	132/2009	சீர்பாளையம்புதூர் குடியிருப்போர் நலச் சங்கம் 1/40, ஏ.பி.எம்.நகர் கெம்பு காலனி சீர்பாளையம் புதூர் ஈச்சனாரி கோவை-21.
1018	134/2009	GREEN PARK APARTMENT OWNER ASSOCIATION 235/3B 3C and 3D Green park apartment sugar cane institute road Telugupalayam village coimbatore.
1019	135/2009	கரியாக்கவுண்டனூர் வானவில் இளைஞர் நற்பணி சங்கம் 1/228, கரியாக் கவுண்டனூர் வடக்கலூர் அஞ்சல் அன்னூர் வழி கோவை-641 653.
1020	136/2009	மேட்டுப்பாளையம் தியாகச்சுடர் இளைஞர் நலச் சங்கம் 5/748 சுதந்திராபுரம் பட்டகுடோன் மேட்டுப்பாளையம்.
1021	138/2009	பகுடா மக்கள் பேரவை 11/4 எம்.ஜி.ஆர்.வீதி வடவள்ளி கோவை-641 041.
1022	139/2009	கோவை ரூரல் இண்டஸ்ட்ரீஸ் டெவலப் மெண்ட் சொசைட்டி 21சி பெரியசாமி லே அவுட் இரத்தினபுரி கோவை-641 027.
1023	140/2009	கோவை பந்தயபுறா சங்கம் 6 திருவள்ளூர் 13 வது கிராஸ் அருகில் பாரதியார் பல்கலைக்கழகம் அருகில், கோவை-641046.
1024	142/2009	மேட்டுப்பாளையம் லாரி மாடி கட்டும் உரிமையாளர்கள் சங்கம் 128, அன்னூர் ரோடு, நஞர் மேட்டுப்பாளையம்.
1025	144/2009	GENERAL VOLUTEER ORGANIZATION 311, Trichy road singanallur coimbatore-5.
1026	146/2009	ALL RELIGIOUS AFFWITY MOVEMENTS old no.12.4 new no:43INDIRA NAGAR K.k.pudur post coimbatore-641 038.
1027	147/2009	N.S.N PALAYAM Amman social club 11/19 POOCHIYUR N.S.N.Palayam Coimbatore-31.
1028	148/2009	கிரீன் ரெக்ரியேசன் அண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் 32பி ஜி.கே.டி. ரூகர் பாப்பநாயக்கன்பாளையம் கோயம்புத்தூர்-641 037.
1029	150/2009	Marchester entrepreneurs welfare society 39 Ground Floor Aarpee centre N.S.R.Road, Saibaba colony Coimbatore-641 011.
1030	151/2009	உதவும் உள்ளங்கள் இடையர்பாளையம் 47/83, தடாகம் ரோடு இடையர்பாளையம் கோவை-641 025.
1031	152/2009	கோவை செக்யூரிட்டி சர்வீஸ் ஓனர்ஸ் வெல்பேர் அசோசியேசன் பி.வ.ஹட்கோ காலனி, வி.கே.ரோடு, பீளமேடு, கோவை-641 004.
1032	153/2009	SOCIETY FOR RURAL IMPROVEMENT ANNUR, 3/662, வடக்கலூர் வடக்கலூர் அன்னூர் வழி கோவை வடக்கு கோவை-641 653.
1033	154/2009	THE HILLS CLUB A.K.S.Garden ooty main road Mettupalayam coimbatore.
1034	156/2009	இடையர்பாளையம் ஸ்ரீ அன்னை நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 3/34, சக்தி நிவாஸ் ஸ்ரீ அன்னை நகர் ஈ.பி.காலனி, இடையர்பாளையம் குனியமுத்தூர் கோவை-08.
1035	158/2009	COIMBATORE METROCITY TIMBERS SAW MILL OWNERS ASSOCIATION 114/2 என்.ஜி.ஜி.ஓ.காலனி கே.வடமதுரை மேட்டுப்பாளையம் ரோடு கோவை-17.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1036	160/2009	SBOA Matriculations higher secondary school parents welfare association A.S.S.Farms Jeeva street Telungupalayam road, Chokkapudur Coimbatore-39.
1037	161/2009	SRI EMPERUMANNAR DARSANA AIKKIYA SABHA 3/13 OPPOSITE SRIKARIVARADARAYA PERUMAL KOVIL PERIYANAICKANPALAYAM COVAI-20.
1038	162/2009	ஆர்.கிருஷ்ணன் டேக்ஸி- ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்கள் நல சங்கம் பூங்கா நகர் ரோடு, சிவில் ஏரோட்டும் கோவை-14.
1039	163/2009	வி.எல்.என்.நற்பணி சங்கம் 32, ஐஸ்வர்யா நகர், தொண்டாமுத்தூர் ரோடு வடவள்ளி பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46.
1040	165/2009	அற்புதம் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 6/2 வெள்ளலூர் சாலை, கோணவாய்க்கால் பாளையம் போத்தனூர் கோவை-23.
1041	167/2009	Sugam nestle residents welfare association 3 street sugam nestle Rakkiyalayam village post Avinashi.
1042	168/2009	சேயூர் சிறகுகள் நலச் சங்கம் 521, தேவேந்திரா நகர் சேயூர் அவினாசி வட்டம் கோவை.
1043	170/2009	வீரகேரளம் ருக்மணிகாலனி குடியிருப்போர் நல சங்கம் 43, ருக்மணிகாலனி வீரகேரளம் கோவை.
1044	172/2009	பாரதியார் பல்கலைக்கழக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஊழியர் மற்றும் அலுவலர் நல சங்கம் பாரதியார் பல்கலைக்கழகம் அஞ்சல் கோவை-46.
1045	173/2009	சமத்துவ சமுதாய சீர்திருத்த மதநல்லிணக்க வியாபாரிகள் குடியிருப்போர் பொது நலச் சங்கம் பி64, சாரமேடு மெயின் ரோடு கரும்புகடை கோவை-8.
1046	175/2009	கணபதி நண்பர்கள் இணைந்த பொது நலச் சங்கம் 36, கோபால்சாமி கோவில் வீதி கணபதி, கோவை-6.
1047	176/2009	வெள்ளலூர் தியாகி கக்கன் நகர் இளைஞர் பொது நலச் சங்கம் 34, தியாகி கக்கன் நகர் வெள்ளலூர் ரோடு, எல்.ஜி.பள்ளி பின்புறம் மதுரை வீரன் கோவில் கோவை-11.
1048	177/2009	VALAM ORGANIZATION 5/8 Gandhi Nagar S.I.H.S. Colony Coimbatore-14.
1049	178/2009	PEELAMEDU CORAL CASTLE APARTMENT OWNERS ASSOCIATION 1334-1 Auwashi road Peelamedu Coimbatore-4.
1050	179/2009	அனைத்துலக அண்ணன் அஞ்சா செஞ்சன் நற்பணி இயக்கம் 171, ரெட்பீல்ஸ் ரோடு, புலிய குளம் கோவை-15.
1051	180/2009	சமுதாய நல இயக்கம் 5/68 ஏ.பெருமாள் கோவில் பின்புறம் வெள்ளாணைப்பட்டி கோவை-641 048.
1052	181/2009	நுகர்வோர் விபத்து விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நலச் சங்கம் 54/80 ஜி.வி.ராமசாமி கவுண்டர் வீதி இரத்தினபுரி கோவை-27.
1053	182/2009	சாலை பாதுகாப்பு விழிப்புணர்ச்சி சங்கம் 107 நஞ்சுண்டாபுரம் ரோடு இராமநாதபுரம் கோவை-641 045.
1054	183/2009	BHARATHIAR UNIVERSITY RESIONERS ASSOCIATION 12/13 Nallvar Nagar(south) Bharathiar university post coimbatore-46.
1055	184/2009	Association for pre and primary school educational research 90 sree narayana mission matriculation school 90 sree narayana guru road coimbatore-11.
1056	185/2009	குருடம்பாளையம் வடமதுரை வி.எஸ்.கே.நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 4/200 வி.எஸ்.கே.நகர் வடமதுரை கோவை-641 017.
1057	186/2009	பி.ஆர்.புரம் பகுதி வீட்டு உரிமையாளர் நல சங்கம் 47, காந்தி வீதி பி.ஆர்.புரம் பீளமேடு, கோவை-4.
1058	187/2009	வி.ஜி.பி.பிரேம் நகர் மின் வாரிய குடியிருப்போர் நல சங்கம் 7/81, ரெஸ்மி நிவாஸ் வி.ஜி.பி.பிரேம் நகர், கீரணத்தம் கோவை-35.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1059	188/2009	கோவை மாவட்ட நாணயவியல் அஞ்சலியல் கழகம். 190. சுக்குவார் பேட்டை கோவை-1.
1060	189/2009	All India Siddha Ayurvedic & Unani Doctors Association 1/84. Gogale Street Ramnagar Coimbatore-641009.
1061	190/2009	அவிநாசி தாலுக்கா லாரி உரிமையாளர்கள் நல சங்கம். 6/256 மெயின் ரோடு, அவிநாசி ரோடு. அவிநாசி-641 654.
1062	191/2009	ஏழை மக்கள் சங்கம் லட்சுமி நகர் வித்யா காலனி வழி டி.வி.எஸ்.நகர் இடையர்ப்பாளையம் கோவை-25.
1063	194/2009	PRICOL VENDORS ASSOCIATION 33, LUNA NAGAR, THADAGAM ROAD, COIMBATORE-25.
1064	195/2009	BENZE VACCATIONS CLUB 10/8 old no.5/8 Muthiya veliyar street Telugupalayam Coimbatore.
1065	196/2009	மஸ்ஜிதில் மாஃமூர் சன்னத் ஜமாத்த மதரசா 8 நேரு நகர் வ.உ.சி.நகர் அருகில் கணபதி கோவை-641 006.
1066	197/2009	சாரமேடு குடியிருப்போர் பொது நலச் சங்கம் 58, அனுப்பர்ப்பாளையம் சாரமேடு குனியமுத்தூர் கோவை-641 008.
1067	199/2009	RAJASTHANI BRAMIN SHREE TIRUPATHI PLYWOODS 160E Venkata sway road east R.S.Puram Coimbatore 641 002.
1068	200/2009	கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தச்சி தொழிலாளர் நலச் சங்கம் கதவு எண்.5 நீலிக கோணம்பாளையம் மெயின் ரோடு வரதாஜபுரம் மேடு உப்பிலிபாளையம் கோவை-15.
1069	201/2009	இரத்தினபுரி மகளிர் தையல் பயிற்சி மையம் 184, சின்னத்தம்பி கவுண்டர் வீதி இரத்தினபுரி கோவை.
1070	202/2009	அன்னூர் அஞ்சனே ஹரி தாயத்துல் இஸ்லாமிய நலச் சங்கம் 21/11, எ.மார்க்கெட் ரோடு அன்னூர் கோவை வடக்கு வட்டம் கோவை.
1071	203/2009	கோவை மாவட்ட ரியல் எஸ்டேட் முகவர்கள் வெல்பேர் அசோசியேசன் எஸ்-11, கோவைபுதூர் கோவை-42.
1072	204/2009	Coimbatore district Aquatic Association Jenneys Residency (p) ltd civil aerodrome Avinashi Road Coimbatore
1073	207/2009	அட்சயா சேவா சங்கம் 10/2சி சோமனூர் ரோடு, குன்னத்தூராரம்பா காயம், தாகம்மா மதூர் அஞ்சல் அன்னூர் 641 693.
1074	208/2009	கோவை ரேசிங் ஹொம் பிஜியன் அசோசியேசன் 14/2 இளங்கோ நகர், கிருஷ்ணாபுரம் ஆவாரம்பாளையம் கோவை-641 006.
1075	210/2009	ஸ்ரீ முத்துமாரி சேவா சங்கம் க.எண்.33, பாலசுப்பிரமணியம் வீதி கே.கே.புதூர் சாய்பாபா காலனி கோவை-641 038.
1076	211/2009	R.S.Puram ARUN RAJAMMAL BUILDING TENENTS WELFARE ASSOCITIONS 93, Arun Rajamma Building D.B.road R.S.PURAM Coimbatore-641002.
1077	213/2009	COIMBATORE CBC ENTREPRENEURS ASSOCIATION "COCEA" 62 அரசமரவீதி ஆவாரம்பாளையம் கணபதி போஸ்ட் கோவை-641 006.
1078	214/2009	கோவை மாவட்ட கட்டிங் செயின் & டை உரிமையாளர்கள் அசோசியேசன் 73, தர்மராஜா கோவில் வீதி ஈரோடு காம்ப்ளக்ஸ் கோவை-1.
1079	217/2009	ALL INDIA software education revive association 412 palakkad main road Kuniyamuthur Coimbatore-641 005.
1080	218/2009	ப்யூட்சர் ஸ்டார் பிரண்ட்ஸ் வெல்பேர் அசோசியேசன் 412/8 டி செல்வம் நகர் குனியமுத்தூர் கோவை-641 008.
1081	219/2009	மருதமலை கிராம வனக்குழு வில்லேஜ் பாராஸ்ட் கவுன்சில் மருதமலை கோவை-641 046.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1082	220/2009	உக்கடம் இந்து அருந்ததியர் சமுதாய உறவின் முறை மக்கள் சங்கம் க்யூ 4 தெற்கு உக்கடம் எஸ்.எச்.ரோடு கோவை-641 001.
1083	221/2009	உக்கடம் ஆதிமூலம் காலனி குடியிருப்போர் சங்கம் 367, எஸ்.எச்.ரோடு, தெற்கு உக்கடம் கோவை-641 001.
1084	222/2009	நரசிம்மநாயக்கன்பாளையம் சுதந்திர பறவைகள் நற்பணி குழு 19/48 டி., டேங்க் வீதி ஜி.என்.டி.பள்ளி அருகில் நரசிம்ம நாயக்கபாளையம் கோவை-641 021.
1085	223/2009	தென்னிந்தியா இயற்கை காய்ந்த வேளாண்மை சங்கம் 2/45 தச்சன் தாட்டம் வெள்ளக்கிணர் கோவை-641 029.
1086	224/2009	பாரதியார் பல்கலைக்கழக எஸ்/எஸ்டி ஆசிரியர் மற்றும் அலுவலர் நல சங்கம் 55ஏ மருதமலை மெயின் ரோடு இந்தியன் வங்கி எதிரில் வடவள்ளி கோவை-641 04.
1087	227/2009	RGP விவசாயம் அமைப்பு சாரா கைத்தறி நெசாவாளர் சங்கம் 11/843, நால் ரோடு சிறுமுகை கோவை.
1088	228/2009	SENAAPATHY ENCLAVE OWNERS ASSOCIATION 47? 48 Arts college road Coimbatore-641 018.
1089	229/2009	கருவளை சமூக சேவா சங்கம் 144, தூஸ்ஸண்ட் வீதி, பி.ஆர்.புரம் பீளமேடு கோவை-641 004.
1090	230/2009	கோவை அகரம் வெள்ளாஞ்செட்டியார் 512 தனலட்சுமி நகர் தொடர்ச்சி ஆவாரம்பாளையம் ரோடு புதுசித்தாபுதூர் கோவை-641 044.
1091	231/2009	அன்னூர் வட்டார ரெட்டி நலச் சங்கம் 206 திலகர் வீதி ஏளம் காலனி அன்னூர் 641653.
1092	233/2009	VIKAS COURT APARTMENT ASSOCIATION S.F.NO.105/1B Bharathi nagar Ganapathy Coimbatore-641006.
1093	234/2009	VINAYAGAPURAM KUDIYIRUPOR NALA SANGAM 29 B Vinayagapuram Saravanampatty Coimbatore-641035.
1094	235/2009	பூப்புக்கார் நகர் உரிமையாளர்கள் & குடியிருப்போர் நல சங்கம் 12, பூப்புக்கார் நகர், சரவணம்பட்டி(அஞ்சல்) கோவை-641 035.
1095	237/2009	தமிழக பல்கலைக் கழகங்கள் மூலம் நேரடியாக இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றோர் பாதுகாப்பு சங்கம் எண்.40 ராஜா அண்ணாமலை ரோடு சாய்பாபாகாலனி கோவை-11.
1096	238/2009	ROMCASS ADVOCATED ASSOCIATION NO.6 Adis street Coimbatore-16.
1097	239/2009	Avinashi Recreation Club D.no.3/40 Near Muthumariamman Kovil Pattarai Avinashi-641 654.
1098	242/2009	இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் நலச் சங்கம் 54, காவேரி காம்ப்ளக்ஸ் டி.என்.பாளையம் வீரபாண்டிபிரிவு, கோவை-47.
1099	243/2009	கோவை மாவட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பாசறை 40/98, பழைய மார்க்கேட்ரோடு கோட்டை கோவை.
1100	244/2009	ரூபி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 9/187 1 ரூபி நகர் சிறுவாணி மெயின் ரோடு பேரூர் பச்சாபாளையம் கோவை-10.
1101	245/2009	கோவைபுதூர்ஹவுசிங் யூனிட் என்.பிளாக் நல சங்கம் எண்.27, என்.பிளாக் கோவைபுதூர் கோவை-641 042.
1102	246/2009	பூஞ்சோலை குடியிருப்போர் நலச் சங்கம் 1/93 AID கோல்டன் நகர் நஞ்சண்டாபுரம் ரோடு போத்தனூர் கோவை-23.
1103	247/2009	TRISHUL MALLI APARTMENT OWNERS ASSOCIATION Trishul malli apartment No.2/2A Rajeshwari nagar Behind Hindustan Arts College Coimbatore-641 004.
1104	248/2009	அத்திப்பாளையம் ஊராட்சி கூட்டமைப்பு சங்கம் அத்திப்பாளையம் சமூக கூடம் அத்திப்பாளையம் வையம்பாளையம் கோவை-110.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1105	249/2009	சம்பையாப்பிள்ளை நினைவு சிலம்பாட்டப் பயிற்சி சங்கம் 96, தர்மராஜா கோவில் வீதி கோவை-641 001.
1106	250/2009	வெள்ளியங்காடு பஞ்சாயத்து அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு வெள்ளியங்காடு காரமடை-641104.
1107	251/2009	தி கோவை ரபர்பேண்ட் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம்
1108	253/2009	ART OF KALAR II Bharathi Nagar 3rd Street Ramanathapuram Coimbatore-641 045.
1109	254/2009	COIMBATORE DISTRICT WATER AND SANITATION MISSION 48/132, Narayanagara road saibaba colony Coimbatore-641 011.
1110	257/2009	METTUPALAYAM MADHINA NAGAR DWELLERS WELFARE ASSOCIATION 134/6 ரிசர்வ் சைட் மதினா நகர் மேட்டுப்பாளையம்-641 301.
1111	258/2009	மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனி சங்கு சமுதாய நலச் சங்கம் 5/365 ஈடன் காட்டேஜ் ஆசிரியர் காலனி இ.டி.கி.எதிரில் மேட்டுப்பாளையம்
1112	259/2009	காரமடை ஆசிரியர் காலனி ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் க/ளு 107/1 டி.ஜி.புதூர் ரோடு முகாம்பிகை நகர் மங்கலதுரைபுதூர் காரமடை கோவை-641 104.
1113	261/2009	Avinashi Sports club அவினாசி ஸ்போர்ட்ஸ் கிளப் 63.ஐயங்கார் வீதி அவிநாசி.
1114	262/2009	KOVAI STAR SHOTTLE SPORTS CLUB 2112 திருச்சி ரோடு, சிங்காநல்லூர் போஸ்ட் ராஜலட்சுமி மில்ஸ் எதிரில் கோவை-05.
1115	263/2009	கணியன் பூண்டி மகிமையுள்ள தேவ சாலை சமிட் நெ.11 தொழிலாளர் காலனி கணியாம் பூண்டி வஞ்சிபாளையம் அவினாசி கோவை.
1116	264/2009	திருவள்ளூர் நகர் அம்பேத்கர் நற்பணி சங்கம் விளையாட்டுக்குழு 14/3ஏ புதிய காலனி இருகூர் குரும்பாளையம் ரோடு இருகூர் கோவை-6411 03.
1117	266/2009	Sree Bisma Martial Association 72அசோக் வீதி உடையாம்பாளையம் கோவை-641028.
1118	267/2009	வேலாண்டிபாளையம் அண்ணா நகர் குடியிருப்போர் நல சங்கம் 51/234 வேலாண்டிபாளையம் டாக்டர் அம்பேத்கர் ரோடு அண்ணா நகர் கோவை-25.
1119	268/2009	மருதூர் பஞ்சாயத்து அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கே.புங்கம்பாளையம் மருதூர் காரமடை கோவை-641104.
1120	272/2009	Village Forest council Vedar colony vedar colony village palapatti Mettupalayam Coimbatore.
1121	273/2009	Village Forest Council Voorma Palayam Voorma Palayam Pudur Colony Palapatti Mettupalayam Coimbatore.
1122	274/2009	Village forest Council Alamara madu Mangarai Alamara Madu Village Anaikatti 24 Veerapandi Coimbatore.
1123	276/2005	குப்பனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஊராட்சி மன்ற அலுவலகம் குப்பனூர் ஊராட்சி அன்னூர் கோவை.
1124	277/2005	Coimbatore INDIAN CULTURE REUDLUTION ORGANAIZATION 11/4 2 வது வீதி சிவானந்த புரம் கோவை-641 035.
1125	278/2009	ALANDURAI REAL ESTATE PROMOTERS AND MEDIATORS ASSOCIATION 18/18கே.ஜி.பாளையம் ஆலாந்துறை கோயம்புத்தூர்.
1126	280/2009	கணபதி எ.டி.ஆர்.சென் இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 1 சி எப்.சிஜ ரோடு கணபதி கோயம்புத்தூர்-641 006.
1127	281/2009	கோவை கட்டுமானம் உடல் உழைப்போர் நல சங்கம் வடவள்ளி 38ஏ கூத்தாண்ட கோவில் வீதி வடவள்ளி கோவை-641 041.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1128	282/2009	வேலாண்டிபாளையம் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் பொதுநலச் சங்கம் 236 புதிய 55 Dr.அம்பேத்கர் ரோடு அண்ணாநகர் வேலாண்டிபாளையம் கோவை-641 025.
1129	283/2009	The Bright Social Club D.No.2/871B Pricol post Jai Nagar Karamadai coimbatore-641 104.
1130	285/2009	THAMBU OLD STUDENTS ASSOCIATION Krishna complex kattoor street Pappnaikanpalayam coimbatore-641037.
1131	286/2009	INDIA TOWER OWNERS WELFARE ASSOCIATION 1st floor india tower Gopalapuram 2nd street coimbatore-641018.
1132	287/2009	ASOKA PLAZAA SHOP OWNERS ASSOCIATION 483 ASOKA PLAZA Dr.Nanjappa road Coimbatore-18.
1133	289/2009	வீடு இல்லாத அருந்ததியர் நலச் சங்கம் 168 ஏ.டி.காலனி பீளமேடு கோயம்புத்தூர்-641 004.
1134	290/2009	ஸ்ரீ மகாசாஸ்திர ஸேவா சங்கம் 94பி முணாவது வீதி டாடாபாத் கோயம்புத்தூர்-641012.
1135	291/2009	காரமடை இருசக்கர வாகன பணிமனை பணியாளர்கள் நல சங்கம் 331/86 மெயின் ரோடு காரமடை கோயம்புத்தூர்-641104.
1136	295/2009	தேவர் நல்வாழ்வு மன்றம் 23/NA டாக்டர் அழகப்ப செட்டியார் சாலை 7வது வீதி ரத்தினபுரி பாலம் அருகில் கோவை-641012.
1137	297/2009	கென்னடி இளைஞர் நற்பணி சங்கம் 4-1361 கென்னடி ரோடு நாயக்கன்பாளையம் கோவை-641020.
1138	298/2009	கோவை கணபதி கட்டுமானம் உடல் உழைப்போர் அமைப்பு சாரா நலச் சங்கம் 119 பு.எண்.186, விஜிராவ் நகர் ஈ.பி.காலனி கணபதி கோவை-06.
1139	299/2009	கோவை மாவட்ட காய்கள் பழம் உற்பத்தி விவசாய சங்கம் 1/354 ஜோதிபுரம் எம்.டி.பி ரோடு கோவை-47.
1140	305/2009	யாதவர் சேவா நலச் சங்கம் டி.39 இடையாபாளையம் மெயின்ரோடு மாச்சம்பாளையம் சுந்தராபுரம் கோவை-641024.
1141	306/2009	கொங்குநாடு ஸ்போர்ட்ஸ் அகாடமி நெ.26 மேத்தா லேஅவுட் லட்சுமி புரம் பீளமேடு கோயம்புத்தூர்-641 004.
1142	307/2009	டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன் துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் பச்சாபாளையம் பாலத்துறை கோவை-641105.
1143	310/2009	சந்தை கால்நடை வியாபாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் 4/231 "A" ரங்கா நகர் சிக்காரம்பாளையம் காரமடை-4.
1144	311/2009	வீர முத்தரையர் மக்கள் நல சங்கம் 304/64 VOC நகர் சிறுமுகை கோவை-641302.
1145	312/2009	கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறுவியாபாரிகள் நலச் சங்கம் 532/சுக்கரவர்பேட்டை கோயமுத்தூர்-641 001.
1146	313/2009	இருகூர் வடகோவை பீளமேடு இரயில்வே கூட்டுஷெட் & கண்டெய்னர் டெப்போ லாரி உரிமையாளர்கள் நலச் சங்கம் மார்கேட் ரோடு இருகூர் கோவை-103.
1147	314/2009	இருகூர் வடகோவை பீளமேடு இரயில்வே கூட்டுஷெட் & கண்டெய்னர் டெப்போ C+F ஏஜெண்ட்ஸ் அசோசியேசன் 8/22 மார்க்கேட் ரோடு இருகூர் கோவை-103.
1148	316/2009	பழங்கரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகம் மகளிர் சுய உதவிக்குழு பல்நோக்கு மையக் கட்டிடம் பச்சாபாளையம் பெரியாயிபாளையம் அவினாசி.
1149	317/2009	சூரியன் துல்லிய தோட்டக் கலை நலச் சங்கம் 1/54 டி.வி.தேவராஜ் தோட்டம் லட்சுமி நகர் தொப்பம்பட்டி போஸ்ட் கோவை.
1150	318/2009	கணபதி தெய்வநாயகி நகர், ராயப்பா லேயவுட், ராயப்பா நகர், செந்தில் நகர், சதுவேதி நகர் குடியிருப்போர் நலசங்கம், 39, ராயப்பா மெயின்ரோடு கணபதி, கோவை-6

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1151	319/2009	வசந்தம் தோட்டக்கலை துல்லிய பண்ணை விவசாயிகள் நலச் சங்கம் கண்டிபுதூர் கண்டிபுதூர் பேரூர் அஞ்சல் சீனியூர் வழி காரடை கோவை-64113.
1152	320/2009	ஸ்ரீ கலைவாணி கிராமிய நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்கள் சங்கம் தியேட்டர் மேடு, சிறுமுகை கோவை-641 102.
1153	321/2009	COIMBATORE MEDICAL COLLEGE HOSPITAL PATIENT WELFARE SOCIETY coimbatore medical college hospital Trichy road Coimbatore-641 018.
1154	322/2009	காரமடை ஆசிரியர் காலனி பொதுநலச் சங்கம் 32 ஆசிரியர் காலனி காரமடை கோயமுத்தூர்-641 104.
1155	323/2009	சிங்கை இளைஞர் சேவா சங்கம் 50, அரவான் கோவில் வீதி சிங்காநல்லூர் கோயமுத்தூர்-641 005.
1156	324/2009	KOVAI SOUTHERN INSTITUTE OF MANAGEMENT No.87 Raju naidu street Sivananda colony Coimbatore-641012.
1157	325/2009	அவிநாசி வட்டார கிராம நீர்ப்பிடிப்புப் பகுதி பயனாளிகள் சங்கம் 3/64 சின்னக் காணூர் காணூர் (அஞ்சல்) சேலூர் கோவை.
1158	327/2009	Green paradias society 164, Raju Gandhi Nagar Sowripalayam Coimbatore-641 015.
1159	328/2009	காந்தி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் போத்தனூர் 27 காந்திநகர் மேட்டுத் தோட்டம் போத்தனூர் கோவை-23.
1160	330/2009	Panapalli Village Forest Council Panapalli Village Anakatti Post Coimbatore north COIMBATORE.
1161	331/2009	Kunchoor village forest council kunehoor village Perianaickenpalayam Coimbatore north Coimbatore.
1162	332/2009	Kondanur Village Forest Council Kondanur Anakatti Coimbatore North Coimbatore.
1163	333/2009	நேரு இளைஞர் நற்பணி சங்கம் செம்மானி செட்டிபாளையம் 12/10 எஸ்.எம்.சி.பாளையம் எம்.ஜி.சி.பாளையம் என்.என்.குளம் கோவை-641107.
1164	337/2009	கோவை மாவட்ட உரிமை பெற்ற பிளம்பர்கள் பொது நலச் சங்கம் 51/250 டி.பி. ரோடு ஆர்.எஸ்.புரம் கோவை-641 002.
1165	339/2009	அவினாசி கொடிகாத்த குமரன் நகர் மனை உரிமையாளர்கள் சங்கம் 1/696 கொடிகாத்த குமரன் நகர் மங்களம் ரோடு ராக்கிபாளையம் அவினாசி-641654.
1166	340/2009	விடியல் இருளர் மலைவாழ் மக்கள் சங்கம் 3/500 சித்து குணா பில்லூர் அணை காரமடை வழி கோவை-641 106.
1167	3/2010	SKY PARK RESIDENCY WELFARRE ASSOCIATION 2nd Floor 5 Krishna Nagar Near Sowripalayam ESI Sowripalayam Coimbatore-641028.
1168	5/2010	வெள்ளக்கிணறு துல்லிய பண்ணையம் விவசாயிகள் சங்கம் 2/42 தச்சன் தோட்டம் வெள்ளக்கிணறு அஞ்சல் கோயம்புத்தூர்-641029.
1169	8/2010	ஸ்ரீ பவானி தோட்டக்கலை துல்லிய பண்ணை விவசாயிகள் நலச் சங்கம் 3/32 சம்ரவள்ளி புதூர் பெத்திக்குட்டை புளியம்பட்டி மேட்டுபாளையம் கோவை-638459.
1170	9/2010	COVAI P.N.Pudur PAINTING & MULTIMEDIA GAMES ASSOCIATION 445 மருதமலை மெயின்ரோடு ரவி ஸ்டூடியோ பின்புறம் பா.நா.புதூர் கோவை-641 041.
1171	12/2010	கோவை மாவட்ட மருத்துரைவர் நல சங்கம் 19 இ.பி.லே அவுட் ஆறாவது வீதி சுப்பிரமணியபாளையம் ஞானம்பிகை மில்ஸ் போஸ்ட் கோவை-641029.
1172	16/2010	மே பிளவர் ஹெரிடேஜ் உரிமையாளர்கள் நல சங்கம் 140 பெரியசாமி ரோடு கிழக்கு R.S.புரம் கோவை-641002.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1173	17/2010	கோவை மாவட்டம் நஞ்சே கவுண்டன் புதூர் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் நாதஸ்வர தவுல் கிராமிய கலைஞர்கள் நலச் சங்கம் 12/18 பிளேக் மாரியம்மன் கோவில் வீதி நஞ்சே கவுண்டன் புதூர் ஜி.என். மில்ஸ் போஸ்ட் கோயமுத்தூர் -641029.
1174	18/2010	கோவை மாவட்ட மாற்று திறனுடையோர் நல்வாழ்வுச் சங்கம் 303 ஹைம் வீதி வைசியார் வீதி கோவை-641001.
1175	20/2010	மேட்டுப்பாளையம் ராஜுவ் காந்திநகர் குடியிருப்போர் நலச் சங்கம் 80/10 ஏபி ராஜுவ் காந்தி நகர் மேட்டுப்பாளையம் கோவை மாவட்டம்-641 301.
1176	21/2010	மகளிர் எழுச்சி முன்னேற்ற தொண்டு நல சங்கம் 9/14, காந்தி நகர் இருகூர் கோவை-641103.
1177	22/2010	ELYSINM VISTRA FLAT OWNERS ASSOCIATION Ramasamy Layout Avarampalayam road Coimbatore.
1178	23/2010	பெரியநாயக்கன்பாளையம் வணிக மைய வியாபாரிகள் நல சங்கம் அன்னை இந்திரா காந்தி வணி வளாகம் பெரியநாயக்கன்பாளையம் கோவை-20.
1179	24/2010	EDEN GARDEN APARTMENT OWNERS WELFARE ASSOCIATION 360.2. MakundhasLAM LANE Pulakulam road Ramanathapuram Coimbatore-45.
1180	25/2010	PARSN SENIOR CITIZEN UNCOUP FF3 Block 4 Orchid Parsn Jesh Nestle Nanjundapuram Road Coimbatore-641036.
1181	26/2010	தேமையன் வீதி குடியிருப்போர் நல சங்கம் நெ.75 தேமையன் வீதி முதல் வீதி அனுப்பப்பாளையம் கோவை-641030.
1182	27/2010	அசோக புரம் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு சமுதாய கூடம் ஸ்டேட் பேங்க் காலனி என் ஜிஜி ஓ காலனி கோவை-641022.
1183	29/2010	ஸ்ரீ காளியப்பா வேளாண்மை & தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியாளர்கள் நல சங்கம் இடையப்பாளையம் அன்னூர் மேட்டுப்பாளையம் அன்னூர் வழி கோவை-641 653
1184	30/2010	கோவை பெண் வழக்கறிஞர்கள் நல சங்கம் 310 ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸ் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் கோயமுத்தூர்-641 018.
1185	31/20010	விளாங்குறிச்சி ஊராட்சி அளவிலான சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு விளாங்குறிச்சி ஊராட்சி மன்ற சமூக கூட்டம் விளாங்குறிச்சி சரவணம்பட்டி கோயம்புத்தூர்-641035.
1186	32/2010	மக்கள் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் 498 அம்பேத்கர் வீதி அவிநாசி திருப்பூர் -641 655.
1187	33/2010	நேரு இளைஞர் நற்பணி சங்கம் அய்யப்ப ரெட்டியாபுதூர் மேட்டுப்பாளையம் போஸ்ட் கோவை.
1188	34/2010	பிறர்க்கு உதவு பொது நல இயக்கம் 21/10 என் முத்துசாமி உடையார் தெரு கோவை-641 008.
1189	35/2010	ஓரியண்டல் சமூக நல மையம் இராமநாதபுரம் 420, நஞ்சுண்டாபுரம் ரோடு இராமநாதபுரம் கோவை-641 045.
1190	36/2010	A.S.நகர் குடியிருப்போர் நல பாதுகாப்பு சங்கம் பட்டணம் அருள்மிகு சித்தி விநாயகர் கோவில் வளாகம் பட்டணம் ஒண்டிபுத்தூர் கோவை-641 016.
1191	37/2010	வீரகேரளம் கால்டாக்ஸ் ஒட்டுணர்கள் உரிமையாளர்கள் நல சங்கம் 32 முப்பைய்யா காலனி வீரகேரளம் சுகர்கேன் போஸ்ட் கோவை-64107.
1192	40/2010	கோவை கணபதி வணிகர்கள் பாதுகாப்பு நல சங்கம் வணிகர்கள் பாதுகாப்பு நல சங்கம் 30ஏ கணேஷ் லே அவுட் 4 வது வீதி கணபதி கோவை-641 006.
1193	41/2010	தடாகம் ரோடு திருவள்ளூர் நகர் குடியிருப்போர் நல சங்கம் 2/243 ஏ விநாயகர் கோவில் வீதி தடாகம் ரோடு கோவைபுதூர் துடியலூர் கோவை-641108.
1194	42/2010	G.N.MILLS SRI SURYA LAKSHMI GARDEN RESIDENCE WELFARE ASSOCIATION ஸ்ரீ ஆர்ய லட்சுமி கார்டன்ஸ் வி.என்.மில்ஸ் கோயம்புத்தூர்-641029.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1195	43/2009	அனைத்து கிஸ்துவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம்(சவுடம்மன் கோவில் வீதி) 22/7 சவுடம்மன் கோவில் வீதி கோயமுத்தூர்-1.
1196	45/2009	தமிழக பழங்குடியினர் மக்கள் முன்னேற்ற நல சங்கம் தேக்கம்பட்டி 5/242 தேக்கம்பட்டி கிராமம் மேட்டுப்பாளையம் கோவை-641113.
1197	46/2010	கார்மேல் நகர் காலனி முன்னேற்ற நல சங்கம் 78/1 கார் மேல் நகர் காலனி மேட்டூர் போத்தனூர் கோவை-641 023.
1198	48/2010	PSG PUBLIC SCHOOLS TEACHERS & PARENTS ASSOCIATION PSG PUBLIC SCHOOLS Avinashi Road Peelamedu Coimbatore-641 004.
1199	51/2010	அல்ஜாமி ஆஹனஃபி சுன்னத் வல்ஜாகார் (ஜமாத்) கந்தே கவுண்டன் சாவடி பாலக்காடு மெயின் ரோடு கே.ஜி.சாவடி கோவை-641105.
1200	52/2010	தமிழ் நண்பர்கள் நற்பணி சங்கம் ஆலங்கொம்பு பழைய காரமடை ரோடு ஜடையம்பாளையம் மேட்டுப்பாளையம் கோவை-641 302.
1201	53/2010	SAIBABA COLONY TUCIP GARDENS FLAT OWNERS ASSOCIATION No.59 NARAYANA GURU ROAD SAIBABA COLONY COIMBATORE-641011.
1202	55/2010	LEXUS REGENCY APARTMENT OWNERS WELFARE ASSOCIATION, AIRTEL OFFICE, AVINASHI ROAD, PAPANAIKENPALAYAM
1203	56/2010	பரளினி முத்தப்பா சேவா சங்கம் ரத்தினபுரி ஸ்ரீ கிருஷ்ணா பேக்கரி காம்ப்ளக்ஸ் நெ.40 சாஸ்திரி ரோடு இரத்தினபுரி கோவை-641027.
1204	57/2010	United Pigeon Fliers Association 3 Registrar colony Sundarapauram Coimbatore-641 024.
1205	58/2010	கோயமுத்தூர் நாய் கீழ்ப்புறம் போட்டி மற்றும் நாய் பயிற்சியாளர்கள் சங்கம் 172 பெரியகடை வீதி கோவை-641 001.
1206	59/2010	வடிவேலம்பாளையம் மற்றும் மோளப்பாளையம் கிராம நீருற்று பாசன நலச் சங்கம் 31. மாரியம்மன் கோவில் வீதி வடிவேலம்பாளையம் பூலுவாம்பட்டி கோவை-641101.
1207	61/2010	கோவை ஒண்டிப்புதூர் திருச்சி ரோடு தென்பகுதி கட்டிட உரிமையாளர்கள் சங்கம் 167/1 திருச்சி ரோடு ஒண்டிப்புதூர் கோவை-641016.
1208	62/2010	DR.MUNNSWAMY NAGAR HOUSE OWNERS ASSOCIATION Ramanathapuram Coimbatore-641045.
1209	64/2010	பட்டணம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு பட்டணம் பஞ்சாயத்து மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் பட்டணம் குலூர் கோவை.
1210	67/2010	REX BALA SAM MOTO RACING CLUB 72 P.N.Palayam Road Puliakulam Coimbatore-641045.
1211	68/2010	ருக்மணி கண்ணன் வித்யாலணா மாணவ மாணவிகளின் நலச் சங்கம் பெற்றோர் சங்கம் குனியமுத்தூர் 6/2 பராசக்தி நகர் பெருமாள் கோவில் அருகில் பாலக்காடு மெயின் ரோடு கோயமுத்தூர்-641008.
1212	70/2010	குறிச்சி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம் 34 எப் மதுக்கரை ரோடு சுந்தராபுரம் கோவை-641024.
1213	71/2010	காந்திநகர் நிலஉரிமையாளர்கள் நல சங்கம் காளப்பட்டி கோவை 18 கிரேஸ் சாட்டேஜ் சிவில் விமான நிலையம் காளப்பட்டி கோவை-641014.
1214	73/2010	Parsns Halmak (R.H) Residents welfare society Row Hovar Parsn Sesh Nestle Nanjundapuram Road Coimbatore-641036.
1215	76/2010	Parsns Orchid Residents Welfare Society Nanjundapuram Coimbatore-641036.
1216	78/2010	ஜெய் ஸ்ரீ விஸ்வகர்மா தேவ சத் சங்கம் 9/48 சாவித்திரி பவனம் பிரிக்கால் காலனி கவுண்டம்பாளையம் கோவை-641030.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1217	79/2010	கே.எஸ்.சி.நண்பர்கள் நற்பணி சங்கம் கோவனூர் 2/57 கோவனூர் நாயக்கன்பாளையம் கோவை-641020.
1218	80/2010	Welfare Hards Youths Association Avinashi 11/191 கஸ்தூரி பஸ் வீதி அவிநாசி-641654.
1219	81/2010	UNIVERSAL PEACE MTRGRITTY & WELFARE MOVEMENT O/No.55 New 108 Gopal Layout Ponniahrajapuram Coimbatore-01.
1220	82/2010	வெள்ளமடை ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு சங்கம் வெள்ளமடை பஞ்சாயத்து வளாகம் அருகில் வெள்ளமடை வெள்ளமடை கோவை-110.
1221	83/2010	கருவலூர் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு மகளிர் சுய உதவிக்குழு பல்நோக்கு மையக் கட்டிடம் கருவலூர் அவினாசி.
1222	84/2010	AVETTA CEN CHAPTER C.ANNAMALAI UNIVERSITY Engineering and Technology ALUMIN ASSOCIATION CEN CHAPTER 6 Nava India Road Peelamedu Coimbatore-641004.
1223	85/2010	MUTHUU RESIDENCY FLAT OWNERS ASSOCIATION 50 Feet Scheme road Thiruvalluvar Nagar Ramanathapuram Coimbatore-641045.
1224	86/2010	சுகுணாபுரம் முக்கனி நண்பர்கள் நற்பணி நலச் சங்கம் 61/7 சக்தி விநாயகர் கோவில் வீதி சுகுணாபுரம் கிழக்கு குனியமுத்தூர் கோவை-08.
1225	87/2010	PARSNS HALMARK RESIDENTS WELFARE SOCIETY Hall mark villa parsn nestle Nanjundapuram road Coimbatore-641036.
1226	90/2010	COIMBATORE DISTRICT RAJEEV SPORTS WELFARE ASSOCIATION 42 நேரு வீதி, பூசாரிபாளையம் தெலுங்குபாளையம் கோயம்புத்தூர்-641003.
1227	91/2010	இந்திரா ரூரல் வெல்பேர் சொசைட்டி புஜாங்கனூர் 1/103 ஏ.பு.ஏ. 1/155 புஜங்கனூர் காளம்பாளையம் காரமடை மேட்டுப்பாளையம் கோவை மாவட்டம்.
1228	92/2010	REPATRIATES DEVELOPMENT AND WELFARE ASSOCIATION 31A Kandasamy street Kavundapalayam Coimbatore-641030.
1229	101/2010	காணூர் ஊராட்சி அளவிலான உதவிக்குழுக்கான கூட்டமைப்பு காணூர் புதூர் மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் அவினாசி திருப்பூர்.
1230	102/2010	ராமநாதபுரம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்பு ராமநாதபுரம் பல்நோக்கு மையக் கட்டிடம் அவினாசி அவினாசி(ஒன்றியம்) திருப்பூர் மாவட்டம் கோவை.
1231	103/2010	துலிக்கமுத்தூர் ஊராட்சி அளவிலான பல்நோக்கு மையக் கட்டிடம் நல்லகெட்டிபாளையம் மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் அவினாசி ஒன்றியம் திருப்பூர் மாவட்டம் கோவை மாவட்டம்.
1232	104/2010	நம்பியாம்பாளையம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு நம்பியாம்பாளையம் மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் அவினாசி ஒன்றியம் திருப்பூர் மாவட்டம் கோவை.
1233	106/2010	பாப்பாக்குளம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு பாப்பாங்குளம் பல்நோக்கு மையக் கட்டிடம் அவினாசி ஒன்றியம் அவினாசி திருப்பூர் கோவை.
1234	107/2010	நடுவச்சேரி ஊராட்சி அளவிலான உதவிக்குழுக்கான கூட்டமைப்பு மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் நடுவச்சேரி அவினாசி ஒன்றியம் அவினாசி கோவை.
1235	108/2010	வேலாயுதம் பாளையம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு ஆட்டையம்பாளையம் மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் அவினாசி திருப்பூர்.
1236	109/2010	சின்னேரிபாளையம் ஊராட்சி அளவிலான உதவிக்குழு கூட்டமைப்பு சின்னேரிபாளையம் மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் அவினாசி திருப்பூர் கோவை பதிவு மாவட்டம்.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1237	110/2010	புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு புஞ்சை தாமரைக்குளம் மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் அவினாசி ஒன்றியம் திருப்பூர் கோவை பதிவு மாவட்டம்.
1238	111/2010	தெக்கலூர் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு தெக்கலூர் மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் அவினாசி ஒன்றியம் திருப்பூர் கோவை- பதிவு மாவட்டம்.
1239	112/2010	செம்பியநல்லூர் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் செம்பியநல்லூர் அவினாசி திருப்பூர்
1240	113/2010	உப்பிலிபாளையம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்பு பல்நோக்கு மைய கட்டிடம் அவினாசி ஒன்றியம் அவினாசி தாலுக்கா திருப்பூர் மாவட்டம்.
1241	114/2010	குப்பாண்டம்பாளையம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு குப்பாண்டம்பாளையம் மகளிர் பல்நோக்கு மைய கட்டிடம் அவினாசி திருப்பூர் மாவட்டம் கோவை பதிவு மாவட்டம்.
1242	115/2010	வடுகபாளையம் ஊராட்சி அளவிலான உதவிக்குழுக்கான கூட்டமைப்பு மகளிர் பல்நோக்கு மைய கட்டிடம் வடுக பாளையம் அவினாசி ஒன்றியம் கோவை பதிவு மாவட்டம்.
1243	116/2010	அய்யம்பாளையம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு மகளிர் பல்நோக்கு மையக்கட்டிடம் அய்யாம்பாளையம் அவினாசி ஒன்றியம் திருப்பூர் மாவட்டம் கோவை பதிவு மாவட்டம்.
1244	117/2010	கணியாம்பூண்டி ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் கணியாம்பூண்டி அவினாசி ஒன்றியம் அவினாசி.
1245	118/2010	புதுப்பாளையம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் புதுப்பாளையம் அவினாசி ஒன்றியம் அவினாசி திருப்பூர்
1246	119/2010	முனியாண்டம்பாளையம் அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு மகளிர் பல்நோக்கு மையக்கட்டிடம் முனியாண்டாம்பாளையம் அவினாசி திருப்பூர் மாவட்டம் கோவை பதிவு மாவட்டம்.
1247	120/2010	சேலூர் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு மகளிர் சுய உதவிக்குழு பல்நோக்கு மையக்கட்டிடம் சேலூர் ஊராட்சி அவினாசி.
1248	121/2010	வேட்டுவபாளையம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் வேட்டுவ பாளையம் ஊராட்சி அவினாசி ஒன்றியம் அவினாசி திருப்பூர்
1249	123/2010	COIMBATORE Breedors club 3/30 Venkatathalpathy Nagar Kurichi Coimbatore -641024.
1250	124/2010	சமத்துவம் சிறுவியாபாரிகள் நல சங்கம் உக்கடம் கோவை கோவை மாநகர உக்கடம் பேருந்து நிலையம் அருகில் கோவை-1.
1251	128/2010	அகில ஆராக்கிய இளைஞர்கள் நற்பணி இயக்கம் உக்கடம் கோயம்புத்தூர் எண்.35 முன் டெய்லர் பாலால் நகர் தெற்கு உக்கடம் கோயம்புத்தூர்-641 001.
1252	131/2010	போத்தனூர் ரோடு கோட்டூர் கோவில் வசந்தம் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் க.எண்.12, வசந்தம் நகர் 2 வது வதி கே.ஆர்.கோவில் போத்தனூர் ரோடு கோயம்புத்தூர்-641 033.
1253	132/2010	ஸ்ரீ சக்தி நகர் மனை உரிமையாளர்கள் நல சங்கம் எஸ்.எப்.நெ.574/2, வாட்டு நெ.12 காளப்பட்டி ஊராட்சி சிவில் ஏரோட் ரோம் அஞ்சல் கோவை 641014.
1254	133/2010	கதிர் பெண்கள் கல்வி முன்னேற்ற சங்கம் 17/5 சந்திரன் வீதி எண்.2 என்.எர்.ரோடு கோவை-641001.
1255	134/2010	புவியகுளம் சுவாமி விவேகானந்தர் குடியிருப்போர் நலச்சங்கம் 560 மாரியம்மன் கோவில் களம்பவுண்ட் புவியகுளம் கோயம்புத்தூர்-641045.
1256	135/2010	ரிஜிஸ்ட்ரேட்டிடு நியூஸ் பேப்பர்ஸ் ஆல் இந்தியன் பப்ளிசர்ஸ் ரிப்போர்ட்டர் எடிட்டர்ஸ் சர்வீஸ் சொசைட்டி & ஜேர்னலிஸ்ட் பெடரேசன் கோயம்புத்தூர் 295, 2 வது தளம், ராஜேஸ் வரி காமளகல் 7 வது வீதி கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் கோவை.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1257	139/2010	கருமாயிபாளையம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு கருமாயிபாளையம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு கருமாயிபாளையம் மகளிர் பல்நோக்கு மையக் கட்டிடம் அவினாசி ஒன்றியம் அவினாசி திருப்பூர்.
1258	140/2010	கோவை மாதவ சம்ரஷான சேவா சங்கம் 273 ஏ என்.எஸ்.ஆர் ரோடு வேலாந்தபாளையம் கோவை-25.
1259	141/2010	ஸ்ரீலட்சுமி நகர் குடியிருப்போர் நல சங்கம் தொப்பம்பட்டி சைட்டி எண்.11 தொப்பம்பட்டி கோயமுத்தூர்-641017.
1260	142/2010	S.P.கார்டன் குடியிருப்போர் நலச் சங்கம் கருமாபாளையம் அவினாசி எஸ்.எப்.163 சேலூர் ரோடு கருமாபாளையம் அவினாசி கோவை பதிவு மாவட்டம் திருப்பூர் மாவட்டம்.
1261	143/2010	HARYASHI HA SHITO RYU KAI KARATE DO.ASSOCIATION COIMBATORE 2/91 Vadukapalayam Kittampalayam Coimbatore-641 659.
1262	146/2010	கோவை ஆத்துபாலம் காயிதே மில்லத் காலனி நகர் நலச் சங்கம் 1/33, எச்.பொள்ளாச்சி மெயின் ரோடு ஆத்துபாலம் கோயமுத்தூர் -641 023.
1263	149/2010	COIMBATORE ELECTRONICS & HOME APPLICANTES DISTRIBUTORS ASSOCIATION 172 மேட்டுப்பாளையம் ரோடு நீலகிரி பெர்ட்டிசைல் அருகில் கோயமுத்தூர் 641043.
1264	151/2010	கணபதி திருமண அமைப்பாளர்கள் பொது நலச் சங்கம் கோவை 1070 சக்தி ரோடு முதல் மாடி டெக்ஸ்டில் எதிர்புறம் கணபதி கோவை-641006.
1265	152/2010	தேவையாநகர் குடியிருப்போர் நல சங்கம் மேட்டுப்பாளையம் 3/650 தேவையா நகர், சிறுமுகை ரோடு, மேட்டுப்பாளையம் 641301. கோவை.
1266	153/2010	கொங்கு நகர் வீட்டுமனை வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் கணபதி மாநகர் நெ.7.1வ.பா.சூர்யநிவாஸ் கொங்கு நகர் கணபதி மாநகர் கோயமுத்தூர் 641006.
1267	156/2010	விஜய் சூர்யா அப்பார்ட்மெண்ட் வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் துடியலூர் சி.13 விஜய் சூர்யா அப்பார்ட்மெண்ட் ரூக்கம்மாள் காலனி துடியலூர் கோயமுத்தூர்-641034.
1268	158/2010	COIMBATORE BUILDING PUMBING CONTRACTORS WELFARE ASSOCIATION Old No.18 A.NEW NO.23east samber dam road R.S.PURAM Kovai 641002.
1269	161/2010	RAINBOW INDUSTRIALIST WELFARE ASSOCIATION S.F.NO.16, Athhipalayam road Chinnavedampatti post Ganapathy Coimbatore-641006.
1270	162/2010	நிகழ்கள் பொது நலச் சங்கம் செளரிபாளையம் கோயமுத்தூர் 130 நேதாஜி நகர் மெயின் ரோடு உடையாம்பாளையம் செளரிபாளையம் கோயமுத்தூர்.
1271	163/2010	நகரத்தார் நலச் சங்கம் (உறுதிக்கோட்டை வட்டகை) கோவை 70 ரேஸ்கோர்ஸ் சாலை, கோயமுத்தூர்-641018.
1272	166/2010	கோவை மாவட்ட மின்னல் கயிறு செயின் தயாரிப்பாளர்கள் நல சங்கம் 1/5ஏ வெங்கட்ரமண நகர் நஞ்சண்டாபுரம் ரோடு போத்தனூர் அஞ்சல் கோயமுத்தூர் -641 023.
1273	167/2010	இளந்தளிர் மழலைகள் பசுமைப் புரட்சி அமைப்பு கவுண்டம்பாளையம் கோவை 181 பிரபு நகர் கவுண்டம்பாளையம் & கோயமுத்தூர்-641030.
1274	168/2010	நேரு இளைஞர் நற்பணி சங்கம் சுண்டம்பாளையம் கோவை-7 116 ஏ அண்ணா நகர் சுண்டம்பாளையம் கோவை-7.
1275	169/2010	ANY TIME BLOOD VOLUNTARY ASSOCIATION COIMBAOTRE 22, 377/378 Fancy complan 7th street cross at rood Gandhipuram Coimbatore -641012.
1276	172/2010	COIMBATORE DISTRICT FENCING ASSOCIATION 394, Nalla Thanur Thottam Ganapathy Coimbatore-641006.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1277	173/2010	SHIFA BLOOD DONATION AND SOCIAL SERVICE ASSOCIATION COIMBATORE 46 மில் ரோடு கோயமுத்தூர் -641001.
1278	174/2010	BETHAL RESIDENTIAL OWNERS SOCIETY COIMBATORE Bethel city cathedral 4 C.B.K.R.Nagar Sathy road Coimbatore-641012.
1279	175/2010	அவினாசி நகர மக்கள் நல மேம்பாட்டு சங்கம் 6/342 ஏ அஞ்சல் நிலைய வீதி அவினாசி திருப்பூர் மாவட்டம் கோயமுத்தூர் பதிவு மாவட்டம் 641 654.
1280	176/2010	கன்னிமார் காய்கறி உற்பத்தியாளர்கள் நல சங்கம் கோயராசிபுரம் பில்லாந்தோட்டம் கோபிராசிபுரம் மோகனூர் கோயமுத்தூர்-641697.
1281	177/2010	குப்பேபாளையம் கத்தரி மஞ்சள் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்கள் நல சங்கம் கோயமுத்தூர் போடிதிமன் பாளையம் குப்பேபாளையம் எஸ்.எஸ்.குளம் வழி கோவை-641 107.
1282	178/2010	DAKSHA LAYA RESIDENTS ASSOCIATION ABIRAMI NAGAR NAVAVOOR PIRIVU COIMBATORE Abirami Nagar Navavoor Pirivu
1283	179/2010	JOEY MANTIA SPEED FOLLER SKATING ASSOCIATION COIMBATORE NO.AT 2 Shruti Enclave Dhanalakshmi Behind Central Studio Singanallur Coimbatore-641005.
1284	180/2010	BLOSSOM BLOOD PONORS ASSOCIATION Ramanathapuram Coimbatore 17, நாராயணன் வீதி ராமகிருஷ்ணாபுரம் இராமநாதபுரம் கோயமுத்தூர் -641 045.
1285	181/2010	STUDENTS CREATIVE ASSOCIATION Ramnagar Coimbatore 160/161 விஸ்வாஸ் நெஸ்ட் அப்பார்மெண்ட்ஸ் முதல்தளம் ஏ6 காலனி தாஸ் ரோடு ராமநகர் கோயமுத்தூர்-641 009.
1286	184/2010	கோவை மாவட்ட நுகர்வோர் உரிமைக்கான மக்கள் மையம் 101 சி கோணக்காடுதோட்டம் மோளகாளிபாளையம் காடுவெட்டிபாளையம் அன்னூர் மெயின் ரோடு கோவை -641659 (மோர்புரிபாளையம் கிராமம்)
1287	188/2010	காளம்பாளையம் கந்தவேல் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் கோவை 1/200 பீ சுந்தரவேல் நகர், காளம்பாளையம் போஸ்ட் தீத்திபாளையம் பஞ்சாயத்து கோவை-60.
1288	189/2010	COIMBATORE TATABAD SK.PRESTIGE APARTMENT FLAT OWNERS ASSOCIATION 74/75 Dr.Radha Krishna Road, Tatabad Coimbatore-12.
1289	190/2010	மாதேஸ்வரம் துல்லிய வேளாண்மை பண்ணை நலச் சங்கம் கோவை 20, செங்குட்டை தோட்டம் செல்வபுரம் ஜோதிபுரம் அஞ்சல் கோவை-641020.
1290	191/2010	சிவப்பு ரோஜா தோட்டக் கலை துல்லியப்பண்ணை விவசாயிகள் நலச் சங்கம் டி.ஜி.புதூர் எம்.கே.புதூர் அஞ்சல் காரமடை -641104 கோவை.
1291	192/2010	கெங்காக ஒக்குலுசன் சமூக சங்கம் இடையர் வீதி கோயமுத்தூர் 57, உப்பு தொட்டே கவுடர் சந்து இடையர் வீதி கோயமுத்தூர் 641001.
1292	193/2010	மாணவர்கள் நல பெற்றோர் சங்கம் ஒண்டிபுதூர் கோவை 77 எஸ்.வி.ஏ.வி.காம்பளன் S.I.H.S காலனி ரோடு சிங்காநல்லூர் கோவை.
1293	194/2010	அன்னை மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் உடையாம்பாளையம் கோவை28. 173, அசோக் வீதி உடையாம்பாளையம் கோவை-28.
1294	196/2010	அவினாசி ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் நல சங்கம் சரவணபவன் ஓட்டல் பிடிங் 347/1பி கோவை மெயின் ரோடு அவினாசி-641654.
1295	197/2010	கோவை மாவட்ட நிஃபலக் வாலஜி அசோசியேசன் 134, அழகன்ன கவுண்டர் வீதி 5 வது வீதி சாயிபாபா காலனி கோவை-641038.
1296	199/2010	கோயம்புத்தூர் மாநகர ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் நலச் சங்கம் 400 பி.த.பாகம்சாலை ஆர்.எஸ்.புரம் கோயம்புத்தூர்-641 002.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1297	200/2010	MOTO MONSTERS RACING CLUB COIMBATORE 216 SHITU COMPLAN NEAR AAVIN MILK COMPANY THEDAGAM ROAD R.S.PURAM Coimbatore-641002.
1298	202/2010	செண்பகம் தோட்டக்கலை துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் கண்டிபுதூர் காரமடை 5/65 கண்டிபுதூர் மேரூர் சீளியூர் காரமடை செம்மரம்பாளையம் கிராமம் 641113.
1299	203/2010	வெள்ளாணைப்பட்டி துல்லிய பண்ணையம் விவசாயிகள் சங்கம் குளத்து தோட்டம் செயரம்பாளையம் வெள்ளாணைப்பட்டி கோவை-641 035.
1300	204/2010	வடவள்ளி விஸ்வகர்ம சமூக நல்வாழ்வு சங்கம் கோவை வடவள்ளி விஸ்வகர்ம சமூக நல்வாழ்வு சங்கம் கோவை87, இ.தொண்டாமுத்தூர் ரோடு வடவள்ளி கோவை-641 041.
1301	207/2010	வடக்கு மண்டலம் கணபதி மாநகர் பொது மக்கள் நலச்சங்கம் (பிளாக் 1 முதல் 4 வரை) எம்.டி.447 3 வது பிளாக் கணபதி மாநகர் கணபதி அஞ்சல் கோவை-641 006.
1302	208/2010	பெரிநாயக்கன்பாளையம் குறிஞ்சி சோகியால் சர்வீஸ் சொசைட்டி கோயமுத்தூர் 49 பி 3 புதுப்புதூர் ரோடு அண்ணா நகர் பெரியநாயக்கன்பாளையம் கோவை-20.
1303	209/2010	டாக்டர் அப்துல்கலாம் துல்லியப்பண்ணை விவசாயிகள் சங்கம் மதுக்கரை 37, பாரதி வீதி சி.க.புதூர் க.க.சாவடி வடத்தோட்டம் கோயமுத்தூர் -641105.
1304	210/2010	YOUTH EMPOWERMENT SOCIETY KAVWINDAMPALAYAM COIMBATORE 1/87 முருகன் நகர் 2 வது மெயின் வீதி கவுண்டம்பாளையம் கோயமுத்தூர்-641030.
1305	211/2010	SUGUNA POLYTECHNIC COLLEGE ALUMNI ASSOCIATION NEHRN NAGAR COIMBATORE 14 Nehru nagar kalapatti road Civil Aerodrome Coimbatore-14.
1306	212/2010	Avinashilingam demand university Teachers Welfare Association Coimbatore No.5 Arun nagar Vadavalli Coimbatore -641 041.
1307	213/2010	தாமரை தோட்டக்கலை விவசாயிகள் நல சங்கம் பூலிவப்பட்டி எம்.எஸ்.நாற்றுப்பண்ணை தோட்டம் மகாசிமங்கலம் ஆலாந்துறை.
1308	214/2010	கரிச்சிபாளையம் ஸ்ரீ மகாலட்சுமி துல்லியப் பண்ணை விவசாயிகள் சங்கம்3/470, காளாப்பட்டிக்காரர் தோட்டம், ஒண்ணிபாளையம், புதூர், பிளிச்சி கிராமம், கோவை மாவட்டம்
1309	215/2010	கோவை மாவட்ட கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கம் 17/2 ஏ வெங்கடேசுறு ரோடு, ஆவாரம்பாளையம் கோவை-641 006.
1310	216/2010	பூந்தளிர் துல்லிய பண்ணை விவசாயிகள் நலச் சங்கம் பீடம்பள்ளி கோவை
1311	217/2010	MATHA CHERIATABLE SOCIETY FOR WELFARE OF WOMEN AND CHILDREN COIMBATORE C/O CLEATUS TEREDRICK H.F.L. Technologies pvt ltd, 1st floor sthithi square no.58, Pankaja mill road Ramanathapuram Coimbatore-641045.
1312	219/2010	BIODIVERSITY CONSERVATION SOCIETY COIMBATORE 3/188, காந்தி காலனி, செம்மேடு இக்கரை போளூவாம்பட்டி(ஊராட்சி) கோவை-641 114.
1313	220/2010	அல்பிட்டரேட்டர்ஸ் வெல்பேர் அசோசியேசன் கோவை 309, வெரைட்டி ஹால் ரோடு கோவை -641 001.
1314	222/2010	தொட்டதாகனூர் வேளாண்மை துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் 5/385 தொட்டாகனூர் தேக்கம்பட்டி காரமடை வட்டாரம் மேட்டுப்பாளையம் கோவை மாவட்டம்.
1315	223/2010	கொண்டையம்பாளையம் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு சங்கம் கொண்டையம்பாளையம் சமூக கூடம் வைம்பாளையம் கோயமுத்தூர்-110.
1316	224/2010	கோவை அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் குறிச்சி சயிட் நெ2 மதுக்கரை மெயின் ரோடு அன்னை இந்திரா நகர் சிட்கோ போஸ்ட் கோயம்புத்தூர்-641 021.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1317	225/2010	கோவை தெலுங்கு பாளையம் புதூர் விஸ்வகர்ம சமுதாய மக்கள் முன்னேற்ற சங்கம் 35, நாராயண வீதி, தெலுங்குபாளையம் புதூர் கோவை-641039.
1318	226/2010	தேக்கம்பட்டி நண்பர்கள் நற்பணி சங்கம் கோவை மாவட்டம் 5/126 தேக்கம்பட்டி சீலியூர் வழி தேக்கம்பட்டி 641113 மேட்டுப்பாளையம் வட்டம் கோவை.
1319	228/2010	மாணவ மாணவியரின் பெற்றோர் நலச் சங்கம் கவுண்டம்பாளையம் கோவை 4/9 டேங்க் ரோடு கவுண்டம்பாளையம் கோயம்புத்தூர்-641 030
1320	231/2010	INFORMATION INDUSTRY HUMAN RESOURCE MANAGEMENT ASSOCIATION COIMBATORE CHAPTER 365 Thudiyalur road Saravanampatti coimbatore.
1321	234/2010	பசுபதி ராம் வெல்ஃபேர் சொசைட்டி பீளமேடு கோவை 228 ஜுவா நகர் விளாங்குறிச்சி ரோடு கோவை-641 035.
1322	235/2010	அக்ரகாரகாமக்களம் ஊராட்சி அளவிலான சுய உதவி குழுக்கள் கூட்டமைப்பு சமுதாய நலச் கூடம் அக்ரகாரகாமக்குளம் கோயமுத்தூர்-110.
1323	239/2010	22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக கட்டப்பட்டுள்ள சமுதாய கூட கட்டிடம் ஊராட்சி அலுவலகம் அருகில் 22 நஞ்சுண்டாபுரம் கோவை-641108.
1324	241/2010	சின்னியம்பாளையம் மக்கள் பாதுகாப்பு சங்கம் கோவை 1/108 வடக்கு வீதி சின்னியம்பாளையம் கோவை இருகூர் கிராமம்.
1325	243/2010	கோவை கணபதி இராஜாநகர் நேருநகர் வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் நெ 51 ராஜா நகர் 4 வது வீதி போலீஸ் குவாட்டீஸ் ரோடு கணபதி, கோவை-641006.
1326	245/2010	சேரன் வேளாண்மை துல்லிய பண்ணை விவசாயிகள் நலச் சங்கம் நரசிபுரம் 3/190 என்.எம்.ஆர் தோட்டம் நரசீபுரம் போஸ்ட் கோவை-641109.
1327	246/2010	காளிங்கராயன் தோட்டக் கலை துல்லிய பண்ணைய விவசாயிகள் நலச் சங்கம் நரசிபுரம் விநாயகர் கோயில் தெரு, வெள்ளி மலைப்பட்டணம் நரசிபுரம் போஸ்ட் கோவை-109.
1328	252/2010	PARAMOUNT AIDS PREVENTION AND CURE CENTRE GREEN CROSS COIMBATORE 454 Dr.Radhakrishnan raod Tatabad Coimbatore-641012.
1329	253/2010	ALL ALLOPATHY DOCTORS INTEGRATED ASSOCIATION (AAA) Coimbatore 454 Dr.Radhakrishnan road, Tatabad Post Coimbatore-641012.
1330	254/2010	ஸ்ரீ விநாயகா தோட்டக்கலை துல்லிய பண்ணை சங்கம் நடுவச்சேரி நடுவச்சேரி கிராமம், கருக்கங்காடுபோஸ்ட் அவினாசி தாலுக்கா கோவை மாவட்டம்.
1331	255/2010	அவினாசி ஆட்டோமொபைல் அசோசியேசன் ராஜ் ஆட்டோ கேரேஜ் 15/170 சீனிவாசபுரம் கோவை மெயின் ரோடு அவினாசி.
1332	261/2010	கனகலட்சுமி நகர் குடியிருப்போர் நல சங்கம் வெள்ளூர் நீர்நிலை தேக்கத்தொப்பு அறை கனக லட்சுமிநகர் வெள்ளூர் கோயமுத்தூர் 641111.
1333	266/2010	DHEERAR WELFARE CLUB ONDIPUDUR KOVAI 8 Krishnamma Naidu Street 1 Ondipudur Coimbatore-641016.
1334	267/2010	குறிச்சி 14 வது வார்டு எம்ஜிஆர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 14/24 எம்ஜி.ஆர்.நகர் போத்தனூர் கோவை-23.
1335	268/2010	K.G.FLORA FLAT OWNERS ASSOCIATION COIMBATORE 107 A.K.G.Gardema Compound No.30 race course road Coimbatore-18.
1336	269/2010	வெள்ளிபாளையம் உழவர் நலஅமைப்பு க.எண்.2/17 வெள்ளிபாளையம் சிக்கதாசம்பாளையம் கிராமம் ஆலாங்கோம்பு சிறுமுகை வழி மேட்டுப்பாளையம் வட்டம் -641 302.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1337	270/2010	கருஞ்சாமிக்கவுண்டன்பாளையம் நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் சங்கம் மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்தித் திட்டம். பச்சபாளையம், பாலத்துறை போஸ்ட், மதுக்கரை, கோவை-105.
1338	273/2010	செம்மொழி நுகர்வோர் மற்றும் நற்பணி சங்கம் கணபதி கோவை, பழைய எண்.6, புதிய எண்.5சி, பாலமுருகன் நகர், கணபதி, கோவை-641 006.
1339	278/2010	லிங்கம்மாள் கோவில் பரிபாலன சங்கம் வழியாம்பாளையம் கோயமுத்தூர், குரும்பாளையம் ரோடு, காள்பட்டி (அஞ்சல்), வழியாம்பாளையம், கோயமுத்தூர்-641 048.
1340	279/2010	வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மகளிர் சய உதவிக்குழு கூட்டமைப்பு சங்கம், வெள்ளாணைப்பட்டி, ஆண்டக்காபாளையம், கோவை-48.
1341	280/2010	அன்னை பூமி இளைஞர் நற்பணி சங்கம் குறிச்சி கோயமுத்தூர், 16/14, பிள்ளையார்புரம், சிட்கோ, குறிச்சி, கோயமுத்தூர்.
1342	281/2010	கணபதி உடையாம்பாளையம் பார்ட் டவுன் குடியிருப்போர் நல சங்கம், 44, பார்ட் டவுன், உடையாம்பாளையம், சின்னவேடம்பட்டி பேரூராட்சி, கோயமுத்தூர்-641 049.
1343	282/2010	பிச்சனூர் நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் சங்கம் மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தித் திட்டம்) பிச்சனூர், 2/3, அண்ணா நகர் வீதி, பிச்சனூர், கோவை-641 105.
1344	283/2010	COIMBATORE ROLLER SKATING ASSOCIATION, Bhagyalakshmi Apartments, D.No.S4, V.K. Road, Thaneerpandal, Peelamedu, Coimbatore-641 004.
1345	286/2010	அன்னூர் வட்டார நிலத்தடி நீர் செயற்கை செறிவூட்டல் திட்ட விவசாயிகள் சங்கம், அலகேபாளையம், குப்பனூர் போஸ்ட், அன்னூர் வழி.
1346	287/2010	NATUROPATHY AND YOGA ASSOCIATION COIMBATORE, No.4, Sundaresa Lay Out, Opposite to Rainbow Manor, Trichy Road, Coimbatore-641 018.
1347	288/2010	ஏண்டம்மாள் ரங்கம்மாள் திருக்கோயில் நற்பணி சங்கம் காள்பட்டி, 30, பழைய போஸ்ட் ஆபீஸ் வீதி, காள்பட்டி, கோயமுத்தூர்-48.
1348	289/2010	பன்னாட்டுத் தமிழ்ச் சொந்தங்கள் நலச் சங்கம், 17, வெற்றி முருகன் நகர், சரவணம்பட்டி (அஞ்சல்), கோயமுத்தூர்-641 035.
1349	290/2010	ஹிந்துஸ்தான் அவென்யூ குடியிருப்போர் நலச் சங்கம் நவஇந்தியா ரோடு கோயமுத்தூர்-641 028, 34, ஹிந்துஸ்தான் அவென்யூ, நவஇந்தியா, கோயமுத்தூர்-641 028.
1350	292/2010	34, ஹிந்துஸ்தான் அவென்யூ, நவஇந்தியா, கோயமுத்தூர்-641 028, கதவு எண்.515, அபிநயா காம்ப்ளக்ஸ், சத்தி ரோடு, கணபதி, கோயமுத்தூர்-641 006.
1351	293/2010	மலுமிச்சம்பட்டி பி.ஜி.எஸ்.குடியிருப்போர் நலச் சங்கம், மலுமிச்சம்பட்டி பி.ஜி.எஸ்.குடியிருப்போர் நலச் சங்கம்
1352	294/2010	டயர் ரீட்டிரேடர்ஸ் அசோசியேசன் கோயமுத்தூர், 20-100 அடி ரோடு, காந்திபுரம், கோயமுத்தூர்-641 012.
1353	296/2010	THE HELPING MIND & HEART BEAT FRIENDS ASSOCIATION PATTANAMPUDUR, COIMBATORE, 2/118 எச், கே.கே. நகர், பட்டணம்புதூர், பட்டணம் அஞ்சல், கோயமுத்தூர்-641 016.
1354	297/2010	நேரு நகர் மேற்கு, மகாராஜா நகர், வீட்டு உரிமையாளர் நல சங்கம் கோவை-48, 13/25, மகாராஜா செட்டியார், நேரு நகர், மேற்கு, கோவை-48.
1355	298/2010	காமாச்சிபுரம் திருமண அமைப்பாளர்கள் பொது நலச் சங்கம் கோவை மாவட்டம், 32-டி, வல்லபாய் பட்டேல் தெரு, காமாச்சிபுரம், ஒண்டிப்புதூர் (அஞ்சல்), கோவை-641 016.
1356	299/2010	கோவை மாவட்ட மல்யுத்த நல சங்கம், 38/இ, நாயக்கன் தோட்டம், தொண்டாமுத்தூர் ரோடு, பூசாரிபாளையம் லாலி ரோடு அஞ்சல், கோவை-641 003.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1357	300/2010	ஜாக்வார் கராத்தே & மார்டியல் ஆர்ட்ஸ் கிளப்ஸ் இரத்தினபுரி கோயமுத்தூர்-27, 14/1, முகமது அலி வீதி, இரத்தினபுரி, கோயமுத்தூர்-27.
1358	301/2010	தொண்டாமுத்தூர் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் புத்தூர் கிராமம் கோவை, 2/123, புத்தூர்புதுகாலனி, தென்மமநல்லூர் (அஞ்சல்), தொண்டாமுத்தூர் வழி, கோவை-641 109.
1359	303/2010	COIMBATORE DISTRICT ASSOCIATION OF MUSLIM MINORITY SCHOOLS, No.3, Samedu Main Road, Karumbukkadai, Coimbatore-641 008.
1360	308/2010	EUPHORIA CLUB CHINNAVEDAMPATTI COIMBATORE, 5th Floor, KCT Tech Part, KCT Campus, Chinnavedampatti, Coimbatore-641 006.
1361	309/2010	பாப்பம்பட்டி வியாபாரிகள் நல சங்கம், 6/62, இடையாபாளையம் ரோடு, பாப்பம்பட்டி, கோவை-641 016.
1362	310/2010	கோவை ஆவரம்பாளையம் பாலசுந்தரம் நகர் குடியிருப்போர் நலச் சங்கம், நெ.10, 4வது வீதி, பாலசுந்தரம் நகர், ஆவரம்பாளையம், கோவை-6.
1363	311/2010	ஆண்டிபாளையம் அருணாச்சலம் லே அவுட் குடியிருப்போர் நலச் சங்கம் கோவை, சைட் நெ.4, அருணாச்சலம் லே அவுட், ஆண்டிபாளையம், பேரூர் போஸ்ட், கோவை-641 010.
1364	315/2010	மாமன்னர் மருதுபாண்டியர் (சேர்வை சமூகம்) நலச் சங்கம் கோயமுத்தூர், 3/62, மாணிக்கசேர்வை வீதி, குறிச்சி, சுந்தராபுரம் (அஞ்சல்), கோயமுத்தூர்-24.
1365	317/2010	ஒண்டிப்புதூர் அன்னை இந்திரா மகளிர் முன்னேற்ற நலச் சங்கம், 7, பொங்காளி தோட்டம், 4-வது வீதி, ஒண்டிப்புதூர், கோவை.
1366	319/2010	மழைத்துளி சேவை மையம் ஆனைமலை, 60, சேத்துமடை ரோடு, ஆனைமலை, பொள்ளாச்சி தாலூக்கா.
1367	321/2010	பசுமை துல்லிய வேளாண்மை பண்ணை சங்கம் பாப்பம்பட்டி, ஆத்தா தோட்டம், பாப்பம்பட்டி, சூலூர் வட்டம், கோவை மாவட்டம்.
1368	322/2010	அரஞ்சர் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு (PLF), மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், அரஞ்சர் தாலூக்கா, கோவை மாவட்டம்.
1369	323/2010	ALL INTELLIGENT BEAUTIFUL BEAUTICIANS ASSOCIATION SINGANALLUR COIMBATORE-05, 527, Thrichy Road, Opp Indian Bank, Singanallur, Coimbatore-5.
1370	324/2010	FLYTN PARAGLIDING ASSOCIATION, 17, Doctors Colony, Dr. Radhakrishna Road, Coimbatore-641 012.
1371	325/2010	PARSNS KEYSTONE FLAT OWNERS WELFARE SOCIETY COIMBATORE, Key Stone Campus, Off G.V. Residency, Uppilpalayam, Coimbatore-641 015.
1372	330/2010	தென்சங்கம்பாளையம் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு PLF, ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், பொள்ளாச்சி தாலூக்கா, கோவை மாவட்டம்.
1373	340/2010	தமிழ் கிறிஸ்துவ நல அமைப்பு, 207, இரண்டாவது வீதி, காந்திபுரம், கோவை-641012.
1374	341/2010	ஆயுஸ் பாரம்பரிய மருத்துவ சங்கம் சிங்காநல்லூர் கோவை, 3/13, கே.எம்.கே.நகர், சிங்காநல்லூர், கோவை-5.
1375	345/2010	காரமடை நாதஸ்வரம் தவில் இசைக்கலைஞர்கள் நலச் சங்கம் கோயமுத்தூர், 101, 5-வது வார்டு, ரங்கராஜபுரம், கண்ணார்பாளையம், காளட்டியூர் வழி, கோயமுத்தூர்-641 104.
1376	347/2010	ஜே. கிருஷ்ணாபுரம் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு PLF, குளத்துப்பாளையம், சுல்தான்பேட்டை வழி, சூலூர் தாலூக்கா, கோவை மாவட்டம்.
1377	348/2010	வடவள்ளி ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு PLF சுல்தான்பேட்டை வட்டாரம், சுய உதவிக்குழு கட்டிடம், வடவள்ளி, சுல்தான்பேட்டை வழி, சூலூர் தாலூக்கா, கோவை மாவட்டம்.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1378	349/2010	தாளக்கரை ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு PLF, குளத்துப்பாளையம், சுல்தான்பேட்டை வழி, சூலூர் தாலூக்கா, கோவை மாவட்டம்.
1379	350/2010	எஸ். அய்யம்பாளையம் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு PLF, சுல்தான்பேட்டை வழி, சூலூர் தாலூக்கா, கோவை மாவட்டம்.
1380	351/2010	ஜல்லிபட்டி ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு PLF சுல்தான்பேட்டை வட்டாரம், ஜல்லிபட்டி, சுல்தான்பேட்டை வழி, சூலூர் தாலூக்கா, கோவை மாவட்டம்.
1381	352/2010	திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் கோவை மாவட்ட கொங்கு சலவையாளர்கள் சமூக சங்கம், 30ஏ, சிறுவாணி மெயின் ரோடு, பேரூர், கோயமுத்தூர்-23.
1382	353/2010	மஸ்ஜிதில் முனவ்வரா ஹனபி சன்னத் வல் ஜமாஅத் இலாஹி நகர் கரும்புக்கடை, நெ.1, இலாஹி நகர், கரும்புக்கடை, கோவை-641 008.
1383	01/2011	கோயமுத்தூர் மாவட்டம் சிலம்பம் & தற்காப்பு கலைச் சங்கம், 38இ, நாயக்கர் தோட்டம், லாலி ரோடு போஸ்ட், பூசாரிபாளையம், கோவை-3.
1384	02/2011	சக்தி அவென்யூ குடியிருப்போர் நலச் சங்கம் வெள்ளக்கிணறு கோவை-29, 64, சக்தி அவென்யூ, வெள்ளக்கிணறு, கோவை-29.
1385	04/2011	மழைநீர் சேகரிப்பு மற்றும் மேலாண்மை திட்ட கப்ளாங்கரை நீர்ப்பிடிப்பு பகுதி பயனாளிகள் சங்கம், 104-ஏ, கோப்பனூர்புதூர், கப்ளாங்கரை, பொள்ளாச்சி தாலூக்கா-642 120.
1386	06/2011	HAPPY HOME AND SPANISH VILLAGE PROPERTY OWNERS WELFARE ASSOCIATION, GANDHI MAANAGAR, PEELAMEDU, COIMBATORE-641 004.S.F.S.C.-20, நேதாஜி தெரு, காந்தி மாநகர், வி.கே. ரோடு, பீளமேடு, கோயமுத்தூர்-4.
1387	08/2011	BIBLE STUDENTS ASSOCIATION METTUPALAYAM, 4/452, Ethiraj Nagar, Karamadai Road, B.G. Gas Backside, Mettupalayam-641 301.
1388	09/2011	கே.எஸ். ஜஸ்வர்யம் மகளிர் நல சங்கம் கோவை (சித்தாபுதூர்), ப.எண்.20, பு.எண்.11, சரோஜினி வீதி-3, நந்தகோபால் ரோடு, சித்தாபுதூர், கோயமுத்தூர்-641 044.
1389	11/2011	குறிஞ்சி மின் நகர் குடியிருப்போர் நல சங்கம் வடவள்ளி, 37/7, குறிஞ்சி மின் நகர், தொண்டாமுத்தூர் ரோடு, வடவள்ளி, கோவை-41.
1390	15/2011	திவான்சாபுதூர் 24-மனை தெலுங்கு செட்டியார் மகாஜன சங்கம், ஸ்ரீகமல காமாட்சி அம்மன் பஞ்சாயத்து ஆபீஸ் எதிரில், திவான்சாபுதூர்.
1391	16/2011	வேட்டைக்காரன்புதூர் 24-மனை தெலுங்கு செட்டியார் சமூக சங்கம், ஸ்ரீராஜராஜேஸ்வரி காமாட்சி அம்மன் திருக்கோவில் வளாகம், வேட்டைக்காரன்புதூர்.
1392	17/2011	ராஜராஜேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் T. கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி, 74, வடக்கு வீதி, ராஜராஜேஸ்வரி நகர், T.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி (தாலூக்கா).
1393	20/2011	ASSOCIATION OF MICRO ENGINEERING UNITS UPPILIPALAYAM COVAI-15, No.5, Srinivasa Nagar, Varadharajapuram Main Road, Uppilipalayam Post, Coimbatore-15.
1394	21/2011	PAPPANAICKENPALAYAM-GANAPATHY-LAND OWNERS ASSOCIATION COIMBATORE, 90, ஆவரம்பாளையம் மெயின் ரோடு, கோவை-6.
1395	22/2011	சங்கமம் சாக்கு வியாபாரிகள் முன்னேற்றச் சங்கம், 172-பி.பி.எம்.எஸ்.பில்லிங், கிரீன் மெடிக்கல் முதல் மாடி, பொள்ளாச்சி மெயின் ரோடு, கரும்புக்கடை, கோயமுத்தூர்-641008.
1396	23/2011	HITHAGRIHA OWNERS ASSOCIATION, 258, Dr. Ambedkar Road, Velandipalayam.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1397	24/2011	METTUPALAYAM MUNICIPALITY URBAN HEALTH CENTRE PATIENT WELFARE ASSOCIATION, METTUPALAYAM, METTUPALAYAM MUNICIPALITY URBAN HEALTH CENTRE PATIENT WELFARE ASSOCIATION, METTUPALAYAM Coimbatore District.
1398	28/2011	COIMBATORE DISTRICT ALL PETROLEUM DEALERS ASSOCIATION, Sri Siddhammal Complex, Old No.1431, New No.145, Sathy Main Road, Ganapathy, Coimbatore-641 006.
1399	29/2011	வடவள்ளி நேதாஜி சேவா சங்கம் கோவை மாவட்டம், க.எண்.10, வாத்தியார் தோட்டம், மருதமலை மெயின் ரோடு, வடவள்ளி, கோயமுத்தூர்.
1400	30/2011	அனைத்து மாற்றுத் திறனாளிகள் வியாபாரிகள் நலச் சங்கம் திருவள்ளூர் நகர் சரவணம்பட்டி கோவை, 7ஏ, திருவள்ளூர் நகர், எஸ்.ஆர்.பி.மில்ஸ் எதிர்புறம், சரவணம்பட்டி அஞ்சல், கோவை -641035.
1401	31/2011	ஸ்வர்ணா தன்னார்வ தொண்டு நலச் சங்கம் பி.என்.புதூர், கோயமுத்தூர், நெ.2, நியூ தில்லை நகர், 10-வது குறுக்குத் தெரு, பி.என்.புதூர், கோவை-641041.
1402	32/2011	சேரன் நகர்-1 குடியிருப்போர் நல சங்கம் மேட்டுப்பாளையம், 5/111, சேரன் நகர்-1, மேட்டுப்பாளையம்-641301.
1403	33/2011	அப்பநாயக்கன்பட்டி மறுசீரமைக்கப்பட்ட ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு PLF, சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றியம், கோயமுத்தூர் கிழக்கு தாலூக்கா, கோவை மாவட்டம்.
1404	34/2011	கணியூர் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு PLF, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், கணியூர், சூலூர் தாலூக்கா, கோவை மாவட்டம்.
1405	37/2011	எட்டிமடை I & II நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் சங்கம் மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்தித் திட்டம், 10/20-இ, உப்புக்கண்டி தோட்டம், சி.க.புதூர், கோவை-105.
1406	38/2011	வரதராஜாபுரம் சுக்காரா அப்பார்ட்மெண்ட் வீட்டு உரிமையாளர்கள் சங்கம் கோயம்புத்தூர்-15, 63, உப்பிலிபாளையம் மெயின் ரோடு, வரதராஜபுரம், கோவை-641015.
1407	39/2011	VADAMBACHERY HANDLOOM CLUSTER, 4/340, சின்ன வதம்பச்சேரி, வதம்பச்சேரி-641 669 சூலூர் வட்டம், கோவை மாவட்டம்.
1408	42/2011	மதுக்கரை பசுமை துல்லிய பண்ணையம் விவசாயிகள் சங்கம், ஏலூர், ஒத்தக்கால்மண்டபம், மதுக்கரை. கோவை.
1409	44/2011	பீடம்பள்ளி ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு PLF, பீடம்பள்ளி ஊராட்சி, சூலூர் தாலூக்கா, கோவை மாவட்டம்.
1410	45/2011	மைலம்பட்டி ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு PLF, மைலம்பட்டி, சூலூர் தாலூக்கா, கோவை மாவட்டம்.
1411	48/2011	தி வால்பாறை கிளப், 10/176-ஏ, முதல் தளம் தாலூக்கா, ஆபீஸ் ரோடு, வாழைத்தோட்டம், வால்பாறை-642 127.
1412	49/2011	கோவை டெக்ஸ்டைல் மில்ஸ் ஸ்போர்ஸ் வியாபாரிகள் நல சங்கம், 63, ரங்கன் வீதி, மாநகராட்சி வணிகவளாகம், காட்டுர், கோவை-641 009.
1413	52/2011	அல்லப்பாளையம் ஊராட்சி அளவிலான மறுசீரமைக்கப்பட்ட மகளிர் குழு கூட்டமைப்பு PLF, அல்லப்பாளையம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம், கோவை வடக்கு தாலூக்கா.
1414	53/2011	பஞர் ஊராட்சி அளவிலான மறுசீரமைக்கப்பட்ட மகளிர் குழு கூட்டமைப்பு, அன்னூர் ஊராட்சி ஒன்றியம், கோவை வடக்கு தாலூக்கா, கோவை மாவட்டம்.
1415	54/2011	TAICHI-WING-CH UAN-KUNG-FU-DO ASSOCIATION COIMBATORE, 8, 9, Top Graphics Towers, 3rd Cross, Sathy Main Road, Gandhipuram, Coimbatore-641 012.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1416	55/2011	பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் திருக்கோயில் நற்பணி சங்கம் தென்சங்கம்பாளையம் வேடசந்தூர் அஞ்சல் பொள்ளாச்சி, வேதநாயகம் கலையரங்கம், தென்சங்கம்பாளையம், வேடசந்தூர் அஞ்சல், பொள்ளாச்சி தாலுக்கா, கோவை மாவட்டம்.
1417	56/2011	COIMBATORE ST.MICHAELS HIGHER SECONDARY SCHOOL ALUMNI ASSOCIATION, ஹரி காம்பளக்ஸ், 1070-சி, 4-வது வீதி, காந்திபுரம், கோவை-12.
1418	57/2011	40வது டிவிசனில் குடியிருப்போர் நல சங்கம் கோட்டை கோவை, 40/99, பழைய மார்க்கட் ரோடு, கோவை-1.
1419	59/2011	VEDAPPATTI MALAYALA SAMAJAM, Sri Nagar, IInd Street, Near Bhuvanewari Temple, Atanoor Road, Vedappatti, Coimbatore-641007.
1420	60/2011	VEDAPPATTI AYYAPPA SEVA SANGAM, 3/132, Pashyan Naidu Street, Vedappatti(Po), Coimbatore-7.
1421	63/2011	காங்கயம்பாளையம் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு, காங்கயம்பாளையம், சூலூர் தாலுக்கா, கோவை மாவட்டம்.
1422	64/2011	ASSOCIATION OF CHINTHAMANIPUDUR MICRO ENGINEERING UNITS, 14/35, Papampatti Road, Pallapalayam Post, Coimbatore-641 103
1423	65/2011	பெரியநாயக்கன்பாளையம் கிராமிய நாதஸ்வரம் மற்றும் தவல் இசைக் கலைஞர்கள் நலச் சங்கம் கோவை மாவட்டம், கஸ்தூரிபாளையம் ரோடு, விவேகானந்தபுரம், எஸ்.ஆர்.கே.வி. போஸ்ட், பெரியநாயக்கன்பாளையம், கோவை-20.
1424	66/2011	பதுவம்பள்ளி ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு PLF, பதுவம்பள்ளி, சூலூர் தாலுக்கா, கோவை மாவட்டம்.
1425	67/2011	மகாலட்சுமி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் கண்ணம்பாளையம் கோவை, 10/2, மகாலட்சுமி நகர், கண்ணம்பாளையம், சூலூர் வட்டம், கோவை-641 402.
1426	68/2011	லஷ்டி காவேரி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் பட்டணம் கோவை, 6/188, காவேரி நகர், பட்டணம் (அஞ்சல்), கோவை-641 016.
1427	69/2011	வீரமகாலட்சுமி மகளிர் சுய உதவிக்குழு அஜ்ஜனூர் கோவை மாவட்டம், 5சி, மாரியம்மன் கோவில் வீதி, அஜ்ஜனூர், சுண்டப்பாளையம் போஸ்ட், கோவை-7.
1428	70/2011	கோவை மாவட்ட திருக்கோவில் சிறு வியாபாரிகள் கடை வாடகைதாரர்கள் நலச் சங்கம் பேரூர், 67, சிறுவாணி மெயின் ரோடு, பேரூர், கோவை-10.
1429	72/2011	கோவை மாவட்ட நேருநகர், சீனிவாசலு நகர் மற்றும் ஸ்ரீ பாலாஜி நகர் குடியிருப்போர் நல சங்கம் மணியகாரம்பாளையம், 4, நேருநகர், சங்கரலிங்கனார் ரோடு, மணியகாரம்பாளையம், கணபதி (அஞ்சல்), கோவை-641 006.
1430	76/2011	VALARMATHI NAGAR AND CAPRI MOUNT VIEW RESIDENTS WELFARE ASSOCIATION THUDIALUR COIMBATORE, மனை எண்.37, கலைஞர் வீதி, வளர்மதி நகர் துடியலூர், கோவை-34.
1431	78/2011	தி சிட்டி யூனியன் நாய் பயிற்சியாளர்கள் நலச் சங்கம் போத்தனூர் கோவை-23, 15/9பி, அன்பு நகர், செட்டிபாளையம் ரோடு, போத்தனூர், கோவை-23.
1432	79/2011	சொக்கனூர் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு PLF, முருகன் கோவில், சொக்கனூர், சொக்கனூர் போஸ்ட், பொள்ளாச்சி தாலுக்கா.
1433	80/2011	அன்னூர் கஞ்சப்பள்ளி தொட்டையன் குளப் பாசன விவசாயிகள் சங்கம், 936, தாசபாளையம், கஞ்சப்பள்ளி போஸ்ட், அன்னூர் வழி-641 653.
1434	81/2011	செளடாம்பிகை நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சிவானந்தபுரம் கோயமுத்தூர், 146/10, செளடாம்பிகை நகர் வீபதி எண்.3, சிவானந்தபுரம், கோயமுத்தூர்-641 035.
1435	82/2011	விஜய நகர் குடியிருப்போர் நலச் சங்கம் ஜோதிபுரம் கோவை, கதவு எண்.46, விஜய நகர், ஜோதிபுரம் அஞ்சல், கோயமுத்தூர்-641 047.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1436	83/2011	ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் நல சங்கம் வெள்ளிக்குப்பம்பாளையம், 1/48, வெள்ளிக்குப்பம்பாளையம், சிறுமுகை(அஞ்சல்), கோயமுத்தூர்-641 302.
1437	84/2011	மேட்டுப்பாளையம் வட்டார வேட்டுவக்கவுண்டர் பொதுநலச்சங்கம், 5-410, சரஸ்வதி இல்லம், தமிழ்ச்சங்கம் பின்புறம், CTC எதிரில், மேட்டுப்பாளையம்-641 301.
1438	86/2011	சுல்தான்பேட்டை வட்டார நிலத்தடிநீர் செயற்கை முறை செரிவூட்டல் திட்ட விவசாயிகள் சங்கம், 5/3, தேகானி, பச்சாபாளையம் கிராமம், பெரியகுயிலி போஸ்ட், கோவை.
1439	87/2011	அண்ணல் மகாத்மா காந்தி பொதுநல நற்பணி சங்கம் பொள்ளாச்சி, கதவு எண்.9, பி.எஸ். ஆறுமுகம் லே அவுட், ஆர்.கே. நகர், பொள்ளாச்சி, கோயமுத்தூர்.
1440	88/2011	ஜெயபாரதி சேவா சங்கம் குனியமுத்தூர் கோவை, 20/26-சி, விநாயகர் கோவில் வீதி, குனியமுத்தூர், கோவை-641 008.
1441	90/2011	MARTINS CHARLS RESIDENCY OWNERS WELFARE ASSOCIATION COIMBATORE, Martins Charls Residency, Athanur Amman Koil St, (Near CM Kalyana Mandapam), Ganapathy, Coimbatore.
1442	91/2011	சிவலோகநாதர் வழிபாட்டுக்குழு கிணத்துக்கடவு, சிவலோகநாதர் கோவில் எதிர்புறம், 58, மெயின் ரோடு, கிணத்துக்கடவு-642 109.
1443	95/2011	நல்லட்டிபாளையம் நீர்வடிப்பகுதி குழு, ஊராட்சி மன்ற வளாகம், நல்லட்டிபாளையம் (அஞ்சல்), கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி தாலூக்கா.
1444	96/2011	தேவனாம்பாளையம் நீர்வடிப்பகுதி குழு, ஊராட்சி மன்ற வளாகம், தேவனாம்பாளையம் (அஞ்சல்), கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி தாலூக்கா.
1445	97/2011	செட்டிக்காபாளையம் நீர்வடிப்பகுதி குழு, ஊராட்சி மன்ற வளாகம், செட்டிக்காபாளையம் (அஞ்சல்), கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி தாலூக்கா.
1446	98/2011	கக்கடவு நீர்வடிப்பகுதி குழு, ஊராட்சி மன்ற வளாகம், கக்கடவு (அஞ்சல்), கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி தாலூக்கா.
1447	99/2011	சோழனூர் நீர்வடிப்பகுதி குழு, ஊராட்சி மன்ற வளாகம், பழனிக்கவுண்டன்புதூர் (அஞ்சல்), கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி தாலூக்கா.
1448	100/2011	வரதனூர் நீர்வடிப்பகுதி குழு, ஊராட்சி மன்ற வளாகம், வரதனூர் (அஞ்சல்), கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி தாலூக்கா.
1449	101/2011	காணியாலம்பாளையம் நீர்வடிப்பகுதி குழு, ஊராட்சி மன்ற வளாகம், கக்கடவு (அஞ்சல்), கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி தாலூக்கா.
1450	102/2011	ராஜ் நகர் 2 குடியிருப்போர் நலச்சங்கம் கவுண்டம்பாளையம் கோவை-30, 37/49, ராஜ் நகர்2, நல்லாம்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை-641 030. சங்கனூர் கிராமம்.
1451	103/2011	சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் பகுதி பொதுமக்கள் நல சங்கம், 529, ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், கோவை-5.
1452	104/2011	மதுக்கரை வட்டார அனைத்து ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம், 7/30பி, குரும்பாளையம் சாலை, ரயில்வே பாலம் அருகில், மதுக்கரை அஞ்சல், கோயமுத்தூர்-641 105.
1453	105/2011	பெற்றோர் நலச்சங்கம் நெ.4 வீரபாண்டிபுதூர் கோவை-19, 17, பெருமாள் கோவில் வீதி, நெ.4, வீரபாண்டிபுதூர், கோவை-19.
1454	106/2011	CHANDRAKANTHI SOCIAL WELFARE SOCIETY, PSGR Krishnammal College for Women, Old No.1451, New No.328, Avinashi Road, Peelamedu, Coimbatore-641 004.
1455	107/2011	சீலக்காம்பட்டி வடிகுப்பகுதி விவசாயிகள் சங்கம், Door.No.1/86, சீலக்காம்பட்டி பொள்ளாச்சி தாலூக்கா, கோயமுத்தூர்.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1456	109/2011	விஸ்வகர்ம அனைத்து தச்சர்கள் நலச் சங்கம் வேலாண்டிபாளையம் கோவை, 38-சி, கொண்டசாமி வீதி எண்.3, வேலாண்டிபாளையம், கோயமுத்தூர் -641 025.
1457	112/2011	முல்லை நகர் குடியிருப்போர் நலச்சங்கம் கணபதி கோவை-6, முல்லை நகர், இரவீந்திரநாதாசூர் ரோடு, கணபதி, கோவை-641 006.
1458	114/2011	கோவை இடையர் வீதி கன்னடவன்னார் சமூக நல சங்கம், 739, இடையர் வீதி, கோவை-1.
1459	117/2011	P.R. SIDHA NAIDU MEMORIAL MATRICULATION SCHOOL ALUMNI ASSOCIATION, No.6, Sidha Naidu School Road, New Sidhapudur, Coimbatore-641 044.
1460	118/2011	வெள்ளிங்கிரி ஆண்டவர் உழவர்கள் மேம்பாட்டு நலச் சங்கம் இக்கரைபோருவாம்பட்டி கோயமுத்தூர், 2/17, மெயின் ரோடு, இக்கரை போருவாம்பட்டி, கோயமுத்தூர்-641 109.
1461	119/2011	ALUMNI ASSOCIATION OF C M S COLLEGE OF EDUCATION (B.ED), சி.எம்.எஸ்.கல்வியியல் கல்லூரி, சத்தி ரோடு, கணபதி, கோவை-641 006.
1462	120/2011	கோவை தெற்கு வட்ட லோக்கல் லாரி கிரவுர் மற்றும் கல் குவாரி உரிமையாளர்கள் நல சங்கம், 8-1, பாலக்காடு மெயின் ரோடு, சுருணாபுரம் அஞ்சல், குனியமுத்தூர், கோயமுத்தூர்-641 008.
1463	121/2011	நேதாஜி கைப்பந்து குழு மூக்கனூர் கோவை மாவட்டம், 6/991, மூக்கனூர், அன்னூர் வழி, வடக்கலூர் கிராமம், கோவை மாவட்டம்-641 653.
1464	122/2011	வெங்கிருசாமி லே-அவுட் குடியிருப்போர் நலச் சங்கம் குறிச்சி கோவை, கதவு எண்.28ஏ1, வெங்கிருசாமி லே அவுட், குறிச்சி, சுந்தராபுரம் அஞ்சல், கோயமுத்தூர்.
1465	124/2011	கர்ம வீரர் காமராஜர் நற்பணி மன்றம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் நடுப்புணி, 8/287, நடுப்புணி, மாப்பிள்ளைகவுண்டன்புதூர் (போஸ்ட்), ஜமீன்முத்தூர்(வழி), பொள்ளாச்சி.
1466	125/2011	SOCIETY FOR SUGARCANE RESEARCH AND DEVELOPMENT, SUGARCANE BREEDING INSTITUTE, COIMBATORE-641 007, TAMIL NADU, INDIA.
1467	126/2011	நல்லாம்பள்ளி வடிமுகப்பகுதி விவசாயிகள் சங்கம், திரு.எம்.மணிராஜ், த/பெ சின்னமுத்துசாமிக்கவுண்டர், நல்லாம்பள்ளி, பொள்ளாச்சி.
1468	127/2011	இயற்கையே வெல்லும் நலச்சங்கம் கிழக்குத்தோட்டம் கே.வி.கே நகர் நெகமம், கிழக்குத்தோட்டம், கே.வி.கே நகர், நெகமம், பொள்ளாச்சி(வட்டம்), கோவை -(Dis) தமிழ்நாடு
1469	128/2011	மூலத்துரை அருந்தமிழர் இளைஞர் நற்பணி சங்கம் சிறுமுகை, 37ஏ மூலத்துரை அண்ணா வீதி, சிறுமுகை மேட்டுப்பாளையம் கோவை.
1470	129/2011	YOURS MERCY DEW WELFARE ASSOCIATION PODANUR COIMBATORE -23, 55, ஆடிட்டர் வீதி, ஈஸ்வர் நகர், கோவை 641 023.
1471	130/2011	எஸ்.என்.வி.கார்டன் இளைஞர் நல்வாழ்வு நலச்சங்கம், 44 எஸ்.என்.வி கார்டன், நஞ்சுண்டாபுரம் ரோடு, இராமநாதபுரம், கோயமுத்தூர் 641 036.
1472	133/2011	அம்மன்குளம் குடிசைப்பகுதி அளவிலான கூட்டமைப்பு, 207, அலமேலு மங்கம்மாள் லே அவுட், அம்மன்குளம், கோவை-45.
1473	134/2011	குறிச்சி குடிசைப்பகுதி அளவிலான கூட்டமைப்பு, மேட்டூர் சமுதாயக் கூடம், நாச்சிமுத்துக்கவுண்டர் வீதி, குறிச்சி, கோவை-23.
1474	136/2011	ஸ்ரீ அம்மன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் ஈச்சனாரி கோவை, அம்மன் நகர், பாடசாலை வீதி, ஈச்சனாரி, கோயமுத்தூர்-21.
1475	138/2011	காட்டம்பட்டி நீர்வடிப்பகுதிக் குழு, ஊராட்சி மன்ற வளாகம், காட்டம்பட்டி (அஞ்சல்), கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி தாலூக்கா.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1476	139/2011	சிறுகளந்தை நீர்வடிப்பகுதிக் குழு, ஊராட்சி மன்ற வளாகம், ஐக்கார்பாளையம் (அஞ்சல்), கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி தாலுக்கா.
1477	140/2011	கப்பளாங்கரை நீர்வடிப்பகுதிக் குழு, ஊராட்சி மன்ற வளாகம், கோப்பனூர்புதூர், கப்பளாங்கரை (அஞ்சல்), கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி தாலுக்கா.
1478	141/2011	141ஆண்டிபாளையம் நீர்வடிப்பகுதிக் குழு, ஊராட்சி மன்ற வளாகம், ஆண்டிபாளையம் (அஞ்சல்), கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி தாலுக்கா.
1479	142/2011	பெரியகளந்தை நீர்வடிப்பகுதிக் குழு, ஊராட்சி மன்ற வளாகம், பெரியகளந்தை, காட்டம்பட்டி (அஞ்சல்), கிணத்துக்கடவு ஒன்றியம், பொள்ளாச்சி தாலுக்கா.
1480	144/2011	அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சி அளவிலான மறுசீரமைக்கப்பட்ட மகளிர் குழு கூட்டமைப்பு, அன்னூர் மேட்டுப்பாளையம் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், அன்னூர் மேட்டுப்பாளையம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம், கோவை வடக்கு தாலுக்கா, கோவை மாவட்டம்.
1481	145/2011	வடக்கலூர் ஊராட்சி அளவிலான மறுசீரமைக்கப்பட்ட மகளிர் குழு கூட்டமைப்பு PLF, வடக்கலூர் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், வடக்கலூர், அன்னூர் ஊராட்சி ஒன்றியம், கோவை வடக்கு தாலுக்கா, கோவை மாவட்டம்.
1482	148/2011	செல்வபுரம் குடிசைப்பகுதி அளவிலான கூட்டமைப்பு, 8, அய்யாவு பண்ணாடி வீதி, சொக்கம்புதூர், தெலுங்குபாளையம் (போஸ்ட்), செல்வபுரம், கோவை-641 039.
1483	149/2011	வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரியம் பகுதி-2 ன் குடியிருப்போர் பாதுகாப்பு நல சங்கம், எச்-15, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி-2, வெள்ளக்கிணறு, கோவை-641 029.
1484	150/2011	காளப்பட்டி நேத்தரா நகர் குடியிருப்போர் நல சங்கம், சி.47, டெக்ஸ் பார்க், சிவில் ஏரோடிபுரம் போஸ்ட், கோவை-14.
1485	151/2011	தென் கயிலை உழவர் மேம்பாட்டு நலச்சங்கம் இக்கரை போளுவாம்பட்டி கோவை-641 109, டிராக்டர் சுப்ரமணியம் தோட்டம், ஏகனூர் காடு, இக்கரை போளுவாம்பட்டி (அஞ்சல்), கோவை-109.
1486	153/2011	சுபாஸ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி நல சங்கம் இராமம்பாளையம், 4/169, இராமம்பாளையம், ஜடையம்பாளையம் அஞ்சல், சிறுமுகை வழி-641 302. கோவை மாவட்டம்.
1487	155/2011	தொறையர் முன்னேற்ற சங்கம் தெற்கு உக்கடம் கோவை, 35/41, ராமர் கோவில் வீதி, உக்கடம் தெற்கு, கோயமுத்தூர்-1.
1488	156/2011	குஞ்சடிக ஒக்கலிக மகாஜன சங்கம் வீரகேரளம், க.எண்.42, மாரியம்மன் கோவில் வீதி, வீரகேரளம், கோயமுத்தூர் -641 007.
1489	157/2011	பாரதி சேனா பொது நல சேவா சங்கம் இடையர் வீதி கோவை, D.No.619, இடையர் வீதி, கோவை-641 001.
1490	158/2011	COIMBATORE ASSOCIATION OF REALTORS (COAREA), 7th Cross, Hudco Colony, Tatabad, Coimbatore-641 012.
1491	159/2011	மதுக்கரை காந்தி நகர் குடியிருப்போர் நலச் சங்கம், 3/352, சூட்டிங் ரேஞ்ச் ரோடு, காந்தி நகர், மதுக்கரை, கோயமுத்தூர்-641 105.
1492	160/2011	பொள்ளாச்சி வடக்கு வட்டார மழை நீர் சேகரிப்பு பயனாளிகள் பொது நல சங்கம், 2.15, சின்ன நெகமம், பொள்ளாச்சி.
1493	161/2011	வானவில் பொதுநலச் சங்கம் வேலப்பகவுண்டர் காலனி வளர்மதி நகர் துடியலூர், 5, வேலப்பகவுண்டர் காலனி, திருமுருகன் நகர் (மேற்கு), துடியலூர், கோவை-34.
1494	166/2011	இரத்தினபுரி குடிசைப் பகுதி அளவிலான கூட்டமைப்பு 19/20, வ.உ.சி.வீதி, இரத்தினபுரி, கோவை-641 027.
1495	167/2011	ஒப்பந்ததாரர் நல சங்கம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் தொண்டாமுத்தூர் ஒன்றியம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு முன்புறம் உள்ள கட்டிடம், தொண்டாமுத்தூர்.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1496	168/2011	வீரசிவாஜி ஆட்டோ நிறுத்துவோர் நலச் சங்கம் காரமடை 4இ, கோவிந்த போயர் தெரு, சிறுமுகை ரோடு, காரமடை.
1497	170/2011	RAMALINGA NAGAR NEUERUNG WELFARE ASSOCIATION CBE-11 25/10, Remy Nivas, Ramalinga Nagar Ist Layout, Saibaba Colony, Coimbatore-11.
1498	175/2011	G.V. GARDENS LAND OWNERS ASSOCIATION CHETTIAR THOTTAM VARADHARAJAPURAM COIMBATORE-641 015. Chettiar Thottam, S.F.No.365, Chettiar Thoattai, G.V.Garden, Kamaraj Road, Varadharajapuram, Coimbatore-641 015.
1499	177/2011	ரத்தினபுரி புறா வளர்ப்போர் நல சங்கம் கோயமுத்தூர் 697, ஆறுமுக்கு, டாடாபாத், கோயமுத்தூர்-641 012.
1500	178/2011	மேட்டுப்பாளையம் லேண்ட் மீடியேட்டர் அசோசியேஷன் 97, V.O.C. வீதி, சிவன்புரம் காலனி, காரமடை ரோடு, மேட்டுப்பாளையம்-641 301.
1501	179/2011	கணபதி பிளாஸ்டிக் டிரேடர்ஸ் வெல்பேர் அசோசியேசன் கோயமுத்தூர் 3, விளாங்குறிச்சி ரோடு, ராமகிருஷ்ணாபுரம், கணபதி, கோவை-641 006.
1502	180/2011	வீரகேரளம் தமிழர் நலச் சங்கம் கோவை-7 18, பாரதி வீதி, வீரகேரளம், கோவை- 641 007.
1503	181/2011	THE AGRICULTURAL TECHNOLOGY MANAGEMENT AGENCY Joint Director of Agriculture, Coimbatore-641 013.
1504	183/2011	வால்பாறை சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் நலச் சங்கம் 9/73, அமீன் மேன்சன், சி.எஸ்.ஐ. சர்ச் (எதிரில்), மெயின் ரோடு, வால்பாறை.
1505	184/2011	CTD VALLALAR APARTMENT RESIDENTS WELFARE ASSOCIATION ONDIPUDUR COIMBATORE No.108,FF Block 2, Vallalar Nagar, Ondipudur (Po), Coimbatore-16.
1506	187/2011	கோட்டைமேடு அல்ட்ரா இரத்ததானம் மற்றும் கண்தான சேவை நல சங்கம் கோவை ஸ்ரீகுமரன் பர்னிச்சர், 46, சுப்பையா லே அவுட், செட்டி வீதி, கோவை.
1507	188/2011	சுவாமி விவேகானந்தர் பொது நல சங்கம் சின்னதொட்டிபாளையம் 2/280, சின்ன தொட்டிபாளையம், பெள்ளாதி அஞ்சல், காரமடை-641 104.
1508	189/2011	INDRAPRASTHA ROAD SAFE WELFARE SOCIETY POLLACHI 92/3, New Scheme Road, Pollachi-642 002.
1509	190/2011	BRUNDAVAN ORANGE CREST FLAT OWNERS WELFARE ASSOCIATION V.K.L.NAGAR THUDIYALUR V.K.L. Nagar Extn Road, (Power Line Road), Thudiyalur, Coimbatore-34.
1510	191/2011	கஞ்சப்பள்ளி ஊராட்சி அளவிலான மறுசீரமைக்கப்பட்ட மகளிர் குழு கூட்டமைப்பு PLF கஞ்சப்பள்ளி மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், கஞ்சப்பள்ளி அன்னூர் ஊராட்சி ஒன்றியம், கோவை வடக்கு தாலூக்கா.
1511	194/2011	கணுவக்கரை ஊராட்சி அளவிலான மறுசீரமைக்கப்பட்ட மகளிர் குழு கூட்டமைப்பு PLF சுய உதவிக்குழு கட்டிடம், கணுவக்கரை, அன்னூர் ஊராட்சி ஒன்றியம், கோவை வடக்கு தாலூக்கா, கோவை மாவட்டம்.
1512	195/2011	தமிழ் குறிஞ்சி நகர் குடியிருப்போர் நல சங்கம் குனியமுத்தூர் கோவை-8 கதவு எண்.5, குறிஞ்சி நகர், குனியமுத்தூர், கோயமுத்தூர்-641 008.
1513	197/2011	கோவை மாவட்ட நண்பர்கள் நற்பணி நலச் சங்கம் வால்பாறை 3/2, அண்ணா வணிக வளாகம், புது மார்க்கெட், வால்பாறை. கோவை மாவட்டம்.
1514	199/2011	கண்ணப்பபுரம் குடியிருப்போர் பொது நலச் சங்கம் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி கோவை-43 க.எண்.29, 30, திரு.வி.க. வீதி, கண்ணப்பபுரம், அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி அஞ்சல், கோவை-641 043.
1515	200/2011	ஓட்டர்பாளையம் ஊராட்சி அளவிலான மறுசீரமைக்கப்பட்ட மகளிர் குழு கூட்டமைப்பு PLF ஓட்டர்பாளையம் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், ஓட்டர்பாளையம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம், கோவை வடக்கு தாலூக்கா.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1516	201/2011	இக்கரைப்போளுவாம்பட்டி பண்ணை மகளிர் விற்பனைக் கூட்டமைப்பு நல சங்கம் தொண்டாமுத்தூர் அஞ்சல் ஏக்கனூர் தோட்டம், இக்கரை போளுவாம்பட்டி, தொண்டாமுத்தூர், கோவை மாவட்டம்.
1517	202/2011	மலுமிச்சம்பட்டி அவ்வை நகர் பக்தஜன சேவா சங்கம் 646, அவ்வை நகர், மலுமிச்சம்பட்டி ஊராட்சி, கோவை.
1518	204/2011	டிபிம்ஸ் அச்சிவிங் பொது நலச் சங்கம் குனியமுத்தூர் கோவை 77, காந்தி நகர், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்தூர், கோவை-8.
1519	206/2011	சோலபாளையம் ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு சோலபாளையம் ஊராட்சி, சந்திராபுரம், ஊஞ்சவேலாம்பட்டி போஸ்ட், பொள்ளாச்சி தெற்கு.
1520	208/2011	வீரல்பட்டி ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு வீரல்பட்டி ஊராட்சி, வீரல்பட்டி போஸ்ட், பொள்ளாச்சி தெற்கு.
1521	209/2011	ராமபட்டிணம் ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு ராமபட்டிணம் ஊராட்சி, ராமபட்டிணம் போஸ்ட், பொள்ளாச்சி தாலூக்கா, கோவை மாவட்டம்.
1522	210/2011	ராமசாமி நகர் குடிசைப் பகுதி அளவிலான கூட்டமைப்பு மேட்டுப்பாளையம் 91, சத்துணவு மையம், ராமசாமி நகர், ஊமப்பாளையம் ரோடு, மேட்டுப்பாளையம்.
1523	211/2011	பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி அளவிலான மறுசீரமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு (PLF) அன்னூர் ஊராட்சி ஒன்றியம், கோவை வடக்கு தாலூக்கா, கோவை மாவட்டம்.
1524	212/2011	குப்பேபாளையம் ஊராட்சி அளவிலான மறுசீரமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு PLF அன்னூர் ஊராட்சி ஒன்றியம், கோவை வடக்கு தாலூக்கா, கோவை மாவட்டம்.
1525	213/2011	கள்ளிப்பாளையம் மலர் உற்பத்தியாளர் நலச் சங்கம் கோவை மாவட்டம் 2/3A, டேங்க் வீதி, கள்ளிப்பாளையம், கோயமுத்தூர்-107.
1526	214/2011	COIMBATORE REFORMED PRESBYTERIAN MISSION 135, 7th Street Extn, Gandhipuram, Coimbatore-641 012.
1527	215/2011	பத்திரிக்கை செய்தியாளர் நல உரிமை பாதுகாப்பு சங்கம் 19/59, தியாகி குமரன் வீதி, விளாங்குறிச்சி ரோடு, பீளமேடு, கோயமுத்தூர்-641 004.
1528	216/2011	நியூ ஓயிட் பீட்டு குடியிருப்போர் நலச் சங்கம் பேரூர்செட்டிபாளையம் கோவை 4-ஏ, ஜானி இல்லம், ஜி.வி. எல்.நகர், பேரூர் செட்டிபாளையம், கோயமுத்தூர்-641 010.
1529	218/2011	கோவைபுதூர் பில்லிங் கான்ட்ராக்டர்ஸ் அசோசியேசன் டி3, கோவைப்புதூர், கோவை-641 042.
1530	220/2011	கணபதி குமரன் நகர் குடியிருப்போர் நல சங்கம் கோவை-6 சைட் நெ.10, குமரன் நகர், கணபதி, கோவை-6.
1531	222/2011	ஆவலப்பம்பட்டி ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு பொள்ளாச்சி வட்டம் ஆவலப்பம்பட்டி ஊராட்சி A. நாகூர் போஸ்ட், பொள்ளாச்சி.
1532	223/2011	A. நாகூர் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு A. நாகூர் போஸ்ட், பொள்ளாச்சி தாலூக்கா.
1533	225/2011	ANAIMALAI COMPUTER DEALERS ASSOCIATION POLLACHI 20, Theppakulam Street, Pollachi.
1534	226/2011	புதிய நிலா இளைஞர் நற்பணி நலசங்கம் 290/130, அம்மன்குளம்(வடக்கு), பா.நா.பாளையம், கோயம்புத்தூர்-37.
1535	227/2011	வடக்கிபாளையம் நண்பர்கள் நற்பணி நலச்சங்கம் பொள்ளாச்சி வட்டம் வடக்கிபாளையம் நண்பர்கள் குழு, வடக்கிபாளையம்.
1536	228/2011	மூங்கில் மடை குட்டை பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் 10ஏ, பெருமாள் கோயில்பதி, ஆலாந்துரை, கோவை.
1537	229/2011	SULTANPETTAI SOCIAL WELFARE CLUB 709-D, Kumaran Nagar, Varapatty, Sultanpettai Post, Sulur Taluk, Coimbatore District.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1538	231/2011	ஸ்ரீசாய் நகர் வெங்கடாசலபதி நகர் சிவன் நகர் லட்சுமி நகர் வேணி நகர் பாலாஜி நகர் குருவாயூரப்பன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் பெள்ளாதி காரமடை 2/554பி, சாய் நகர், பெள்ளாதி கிராமம், காரமடை-641 104, மேட்டுப்பாளையம் வட்டம்.
1539	236/2011	HAREE RAGHAVA APARTMENT OWNERS ASSOCIATION RAMANTHAPURAM COIMBATORE Susila Nagar, Devar Colony, 80 Feet Road, Off-Trichy Road, Ramanathapuram, Coimbatore-641 045.
1540	237/2011	அன்னூர் அன்னை தெரசா மகளிர் சங்கம் 26/1, சர்ச் வீதி, அன்னூர்-641 653. கோவை மாவட்டம்.
1541	240/2011	மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர்ஸ் வெல்பேர் அசோசியேசன் புதுசித்தாபுதூர் 311, முதல் தளம், பி.வி.எஸ். காம்பளக்ஸ், ஆவாரம்பாளையம் ரோடு, கோயமுத்தூர்-641 044.
1542	241/2011	APEX RESIDENCY LAND OWNERS ASSOCIATION VINAYAGAPURAM VILANKURICHI COIMBATORE 3/29, 30, Apex Residency, Vinayagapuram, Vilankurichi, Coimbatore-641 035.
1543	243/2011	அலமு நகர் மனை உரிமையாளர்கள் நலச்சங்கம் சத்தி ரோடு கோவை-12 அலமு நகர் மனை உரிமையாளர்கள் நலச்சங்கம் சத்தி ரோடு கோவை-12
1544	244/2011	உதயம் நண்பர்கள் நல சங்கம் கோட்டை மேடு கோவை உதயம் திடல், 284பி, பெருமாள் கோவில் வீதி, கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பு, கோவை-1.
1545	246/2011	ஸ்ரீ அன்னை கரங்கள் நல சங்கம் சாரங்கா நகர் சாமிசெட்டிபாளையம் வழி 154/146, சாரங்கா நகர், சாமிசெட்டிபாளையம் வழி, கோயமுத்தூர்-641 047.
1546	247/2011	கோவை குனிசை வசந்தம் நகர் குடியிருப்போர் மக்கள் நலச் சங்கம் கோவை சமிட் நெ.43, வசந்தம் நகர், குனியமுத்தூர் போஸ்ட், கோயமுத்தூர்-641 008.
1547	248/2011	TULIP BY TENSQUARE FLAT OWNERS ASSOCIATION SINGANALLUR COIMBATORE.05 Tulip by Tensquare Building, Plot Nos.100-102, Reliance Gardens, Singanallur, Trichy Road, Uppilipalayam Village, Coimbatore-641 005.
1548	251/2011	COIMBATORE SREE MAHAVEER WELFARE SOCIETY 197, R.G.Street, Coimbatore-641 001.
1549	252/2011	விழுதுகள் தர்ம சேவா சங்கம் கெம்பட்டி காலனி கோயம்புத்தூர்-1. 177ஏ, ஹவுசிங் யூனிட், பாலையன் தோட்டம், கெம்பட்டி காலனி, கோயம்புத்தூர்-641 001.
1550	254/2011	சுல்தான்பேட்டை இந்திரா மகளிர் சங்கம் சூலூர் வட்டம் 7/15, சுல்தான்பேட்டை, சூலூர், கோவை மாவட்டம்.
1551	255/2011	அல்லிக்காரம்பாளையம் பாரதி மகளிர் சங்கம் அன்னூர் கோவை 3/15, அல்லிக்காரம்பாளையம், ஒட்டர்பாளையம் அஞ்சல், அன்னூர், கோவை மாவட்டம்.
1552	256/2011	பழனிசாமி முனுசாமி ராமசாமி நகர் வெல்பேர் அசோசியேசன் டி.வி.எஸ்.நகர் கோவை.25. எண்.5, பி.எம்.ஆர். நகர், டி.வி.எஸ்.நகர், கோயமுத்தூர்-641 025.
1553	257/2011	SMALL SCALE WET GRINDERS AND SPARES MANUFACTURERS ASSOCIATION 1043B, Bharathiar Road, Palaiyoor, Coimbatore-641 037.
1554	258/2011	SRI DHEEPAM WELFARE SOCIETY 40-49, I.G. Tower, Ist Floor, Devangapet Street, Poomarket, Coimbatore-641 001.
1555	259/2011	SREE DAKSHA VILLAGE RESIDENTS WELFARE ASSOCIATION THONDAMUTHUR ROAD COIMBATORE-46. Club House, Sree Daksha Village Apartments, Thondamuthur Road, Coimbatore-46.
1556	262/2011	நாயக்கன்பாளையம் ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு பொள்ளாச்சி தெற்கு வட்டம் நாயக்கன்பாளையம் ஊராட்சி, கருப்பம்பாளையம் போஸ்ட், பொள்ளாச்சி தெற்கு, கோவை மாவட்டம்.
1557	263/2011	பூராண்டாம்பாளையம் ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு சுல்தான்பேட்டை வட்டம் மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், பூராண்டாம்பாளையம், சுல்தான்பேட்டை வழி, சூலூர் தாலுக்கா, கோவை மாவட்டம்.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1558	264/2011	பச்சாபாளையம் ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு சல்தான்பேட்டை வட்டம் சமுதாய நலக் கூடம், பெரியகுயிலை, பச்சாபாளையம் ஊராட்சி, சல்தான்பேட்டை வழி, சூலூர் தாலூக்கா, கோவை மாவட்டம்.
1559	265/2011	வடவேடம்பட்டி ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு சல்தான்பேட்டை வட்டம் சுய உதவிக்குழு கட்டிடம், வடவேடம்பட்டி, சல்தான்பேட்டை வழி, சூலூர் தாலூக்கா, கோவை மாவட்டம்.
1560	266/2011	கள்ளிப்பட்டி ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு பொள்ளாச்சி வட்டம் கள்ளிப்பட்டி ஊராட்சி, கொண்டேகவுண்டன்பாளையம் போஸ்ட், பொள்ளாச்சி வடக்கு, கோவை மாவட்டம்.
1561	268/2011	புளியம்பட்டி ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு புளியம்பட்டி ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு, புளியம்பட்டி, புளியம்பட்டி போஸ்ட், பொள்ளாச்சி தாலூக்கா.
1562	271/2011	இங்கிலீஸ் வெஜிடபிள்ஸ் மெர்ச்சண்டிஸ் அசோசியேஷன் மேட்டுப்பாளையம் 15/20, K.D.K.காம்பளக்கல், கோதண்டராமர் வீதி, காந்தி மைதானம், மேட்டுப்பாளையம்.
1563	272/2011	கோயமுத்தூர் மினிசரக்கு வாகனம் உரிமையாளர்கள் சங்கம் 7/11பி, கேரங்கநாதன் கோவில் வீதி, 1வது வீதி, புதுசித்தாபுதூர், கோவை-44.
1564	273/2011	UNIVERSAL GREEN CROSS SOCIETY COIMBATORE 10/11, Second Street, Sivananda Colony, Tatabad, Coimbatore-641 012.
1565	274/2011	GREEN CROSS GLOBAL CANCER CENTRE COIMBATORE 10/11, Second Street, Sivananda Colony, Tatabad, Coimbatore-641 012.
1566	275/2011	GREEN CROSS GLOBAL MEDICARE ORGANISATION COIMBATORE 10/11, Second Street, Sivananda Colony, Tatabad, Coimbatore-641 012.
1567	276/2011	கௌஸ்முக்கைதீன் நகர், கோட்டைபுதூர் மற்றும் காந்தி நகர் குடியிருப்போர் பொது நலச் சங்கம் தெற்கு உக்கடம் கோவை-1. 197டி, ஜி.எம். நகர், பைப்பாஸ் ரோடு, தெற்கு உக்கடம், கோயமுத்தூர்-641 001.
1568	277/2011	காடுவெட்டிபாளையம் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு காடுவெட்டிபாளையம் மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், காடுவெட்டிபாளையம், சூலூர் தாலூக்கா, கோவை மாவட்டம்.
1569	278/2011	பீளமேடு மலயாளி சங்கம் 28, ஆவாரம்பாளையம் ரோடு, ஜெகநாதபுரம், பீளமேடு, கோயமுத்தூர்-4.
1570	279/2011	ஸ்ரீ கிருஷ்ணா யாதவர் இளைஞர் நற்பணி நலச்சங்கம், ரத்தினபுரி, கோவை-641 027 D.No.146, சங்கனூர் மெயின் ரோடு, ரத்தினபுரி, கோவை-641 027.
1571	281/2011	பூம்புகார் நல மேம்பாட்டு சங்கம், இடையாப்பாளையம், கோவை-25 வைரவர் சாலை, பூம்புகார் நகர், இடையாப்பாளையம், கோயமுத்தூர்-25.
1572	282/2011	கோவை கார்டன் மற்றும் சுற்றுப்புற நகர்கள் குடியிருப்போர் நலச் சங்கம் 137, கோவை கார்டன், கோவைப்புதூர், கோயம்புத்தூர்.
1573	283/2011	ALL PARENTS OF GANAPATHY AREA MATRICULATION & HIGHER SECONDARY SCHOOL STUDYING STUDENT WELFARE ASSOCIATION 9-2சி, சுபாஷ் நகர், எப்.சி.ஐ. ரோடு, கணபதி அஞ்சல், கோயமுத்தூர்-641 006.
1574	285/2011	சமூக நல ஆர்வலர்கள் நலச் சங்கம், அசோகபுரம், கோவை-22. 2/563, ஆசிரியர் காலனி, அசோகபுரம், என். ஜி.ஜி.ஓ. காலனி அஞ்சல், கோயமுத்தூர்-641 022.
1575	287/2011	AKASH GOLDEN ENCLAVE WELFARE ASSOCIATION SINGANALLUR COVAI Akash Golden Enclave, Dhanalakshmi Puram, Singanallur, Coimbatore-641 005.
1576	288/2011	ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை நகர் குடியிருப்போர் நலச்சங்கம் இடையாப்பாளையம் கோவை வடக்கு 44, ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை நகர், அங்கப்பா மெட்ரிக்குலேசன் பள்ளி பின்புறம், இடையாப்பாளையம், கோவை-641 025.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1577	290/2011	ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் கனவு காணும் இளைஞர் நற்பணி சங்கம் செம்மாணிசெட்டிபாளையம் கோவை செம்மாணி செட்டிபாளையம், எம்.ஜி.சி.பாளையம் அஞ்சல், எஸ்.எஸ்.குளம் வழி, கோவை-107.
1578	291/2011	SAROJ SKYLARK APARTMENT OWNERS ASSOCIATION OLD DAMU NAGAR, PULIYAKULAM 2/3, Skylark Apartments, 2/3, Old Damu Nagar, Puliakulam, Coimbatore-641 005.
1579	292/2011	பொங்கலூர் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்கான கூட்டமைப்பு PLF பொங்கலூர், அவிநாசி ஒன்றியம், திருப்பூர் மாவட்டம்.
1580	293/2011	காமராஜர் கேரம் பயிற்சி நலச் சங்கம் பீளமேடு கோவை கதவு எண்.1770, காந்திமாநகர், பீளமேடு, கோவை-4.
1581	294/2011	பாப்புலர் கார்டன்ஸ் மக்கள் நலவாழ்வு சங்கம் பெள்ளாதி காரமடை 3ஏ/19, பாப்புலர் கார்டன்ஸ், பெள்ளாதி அஞ்சல், காரமடை, மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோவை மாவட்டம்.
1582	295/2011	முஸ்லீம் மகளிர் பொது நல சங்கம் கோட்டைமேடு கோவை-1. 96, வின்சென்ட் ரோடு, கோட்டை, கோயமுத்தூர்-641001.
1583	297/2011	பாலு அவென்யு ரெஸிடென்டீயல் வெல்ஃபேர் அசொஸியேஷன் குனியமுத்தூர் கோவை 9/75, பாலு அவென்யு, பி.கே.புதூர், குளத்துப்பாளையம் ரோடு, குனியமுத்தூர், கோவை-008.
1584	298/2011	குடியிருப்போர் நல சங்கம் தமிழ்மணி நகர் பொள்ளாச்சி 55, தமிழ்மணி நகர், ஆச்சிப்பட்டி பஞ்சாயத்து, மகாலிங்கபுரம்(Po), பொள்ளாச்சி-642002.
1585	301/2011	தயிர் இட்டேரி வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் இரத்தினபுரி கோவை-27 45-A, தயிர் இட்டேரி ரோடு, கோயமுத்தூர்-641 027.
1586	302/2011	செந்தில் நகர் குடியிருப்போர் சங்கம் செளரிபாளையம் சாலை கோவை-28 33/35, செந்தில்நகர், செளரிபாளையம் சாலை, கோயமுத்தூர்-641 028.
1587	303/2011	முக்குளத்தோர் தேவர் முன்னேற்ற சங்கம் இடையர்பாளையம் கோவை-25 நெ.17, வ.உ.சி.நகர், 4வது வீதி, தர்மகுட்டி லே அவுட், இடையர்பாளையம், கோவை-641 025.
1588	305/2011	HAPPY ROLLER SKATING ACADEMY KOVAI MAIN ROAD ANNUR 22, Mariappa Mudaliar Colony, Kovai Main Road, Annur -641 653.
1589	307/2011	கோவை தெற்கு புறநகர் மாவட்ட மணல் லாரி உரிமையாளர் நலச் சங்கம் கிணத்துக்கடவு 4/239, பொட்டையாண்டிபுறம்பு, சொக்கனூர் (Po), கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தாலுக்கா.
1590	308/2011	உறவுகளின் சங்கமத்தின் நலச் சங்கம் பொள்ளாச்சி 73பி, மீனாட்சிபுரம் வீதி, வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி வட்டம், கோயமுத்தூர் மாவட்டம்.
1591	309/2011	பண்ணை மீன் உற்பத்தியாளர்கள் விவசாய நலச்சங்கம் செல்வபுரம் கோயமுத்தூர் நெ.144, பேரூர், செல்வபுரம், கோயமுத்தூர்-641 026.
1592	310/2011	அம்பாளநகர் ஜானகியம்மாள் லே அவுட் மக்கள் நல சங்கம் கணபதி கோவை-6 9, ஜானகியம்மாள் லே அவுட், கணபதி, கோவை-6
1593	311/2011	MARUTHAM ONYX FLAT OWNERS WELFARE ASSOCIATION COIMBATORE-37 106, Bharathiar Road, Papanackpalayam, Coimbatore-37.
1594	312/2011	வசந்தம் நகர் வடக்கு லவ்லிகார்டன் குடியிருப்போர் சமூக நலச் சங்கம் குனியமுத்தூர் கோவை-8 சைட் நெ.11, வசந்தம் நகர்(வடக்கு), லவ்லி கார்டன், குனியமுத்தூர், கோயமுத்தூர்-641 008.
1595	313/2011	SAI SHREE APARTMENT OWNERS WELFARE ASSOCIATION AT NO.4 MANIAM KALIAPPAN STREET, K.K.PUDUR COIMBATORE-641 038 No.4, Sai Shree Apartment, Maniam Kalliappan Street, K.K.Pudur, Coimbatore-641 038.
1596	314/2011	திம்பம்பாளையம் ராம்நகர் & டி.ஆர்.எஸ்.கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் 8/113, பீ.டி.ஆர்.எஸ்.கார்டன், திம்பம்பாளையம், மருதூர் பஞ்சாயத்து, காரமடை, கோவை-641 104.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1597	315/2011	சீரநாயக்கன்பாளையம் மக்கள் பொதுநலச் சங்கம் 189, நேதாஜி ரோடு, சீரநாயக்கன்பாளையம், கோவை-641 007.
1598	316/2011	ஸ்ரீ தர்மசாஸ்தா சேவா சமிதி வேட்பட்டி 1/1ஏ, கே.கே.நகர், வேட்பட்டி(அஞ்சல்), கோவை-7.
1599	317/2011	அன்னூர் மகாத்மா காந்தி வேளாண்மைச் சங்கம் 17, கட்டபொம்மன் நகர், சத்தி ரோடு, அன்னூர்.
1600	318/2011	கோவைப்புதூர் மாணவர்கள் நல பெற்றோர்கள் சங்கம் கோவை மாவட்டம் வி.84, கோவைப்புதூர், கோயமுத்தூர்-42.
1601	319/2011	THE PRAYAG APPARTMENT OWNERS ASSOCIATION 74-A8, Annaippar Street, Nallampalayam Main Road, Ganapathi (Post), Coimbatore-6.
1602	321/2011	SRI RAM NAGAR PLOT OWNERS AND RESIDENTS WELFARE ASSOCIATION GANAPATHY 30, Udaya Nagar, Near Housing Unit, Ganapathy, Coimbatore-641 006.
1603	325/2011	கோவை சங்கனூர் கணபதி (மேற்கு) கிராம நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் நல சங்கம் 122 ஏ 1, கந்தசாமிக் கவுண்டர் வீதி, நால்வர் லே அவுட், இரத்தினபுரி (அஞ்சல்), கோயமுத்தூர்-641 027.
1604	329/2011	செல்வபுரம் வன மாரியம்மன் துல்லியப்பண்ணை விவசாயிகள் நல சங்கம் நெ.165, செல்வபுரம் வடக்குவீதி, கூடலூர் போஸ்டு, கோவை வடக்கு வட்டம், கோவை மாவட்டம்.
1605	331/2011	இந்தியன் பேங்க் ஸ்டாப் காலனி குடியிருப்போர் நல சங்கம் சுண்டக்காமுத்தூர் கோவை-10 சைட் நெ.57, சுண்டக்காமுத்தூர், கோவை-641 010.
1606	332/2011	சிவசக்தி துல்லிய பண்ணையம் விவசாயிகள் சங்கம் வெள்ளாணைப்பட்டி 3/36, வெள்ளாணைப்பட்டி, காள்பட்டி வழி, கோவை-641 048.
1607	333/2011	BHARATHIAR SCHOOL OF MANAGEMENT AND ENTREPRENEUR DEVELOPMENT (BSMED) ALUMNI ASSOCIATION Bharathiar School of Management and Entrepreneur development Bharathiar University, Coimbatore.
1608	336/2011	கல்யாண சுப்ரமணியர் விவசாயிகள் நலச் சங்கம் குமரன் குன்று மேட்டுப்பாளையம் 152-ஜி, முதல் குறுக்கு வீதி, கே.கே.நகர், மேட்டுப்பாளையம்-641 301. கோயம்புத்தூர் மாவட்டம்.
1609	337/2011	வேலாண்டிபாளையம் பி.டி.பி. வீதிகள் குடியிருப்போர் பொது நலச் சங்கம் 23ஏ, பழனிக்கோணார் வீதி, வேலாண்டிபாளையம், கோவை-25.
1610	338/2011	கணபதி மகாத்மா காந்தி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் 42, மகாத்மா காந்திநகர், கட்டபொம்மன் வீதி தொடர்ச்சி, கணபதி, கோவை-6.
1611	340/2011	மதுக்கரை தென்றல் துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் சீரபாளையம், மதுக்கரை.
1612	343/2011	AEGIS GLOBAL ACADEMY ALUMINI ASSOCIATION COIMBATORE No.5, Ammankulam Road, P.N.Palayam, Coimbatore-641 037.
1613	345/2011	மகாத்மாகாந்தி கல்வி மற்றும் ஆராய்ச்சி உதவி சேவா சங்கம் பொள்ளாச்சி 14, சுந்தரம் லே-அவுட், நேதாஜி ரோடு, பொள்ளாச்சி-642 001. கோவை மாவட்டம்.
1614	346/2011	வெள்ளியங்காடு துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் 4/97, முத்துக்கல்லூர், வெள்ளியங்காடு, வெள்ளியங்காடு(அஞ்சல்), காரமடை-641 113.
1615	347/2011	AHIMSA POTHUNALA SEVA SANGAM ONDIPUDUR COIMBATORE-16 நெ.13ஏ, சாஸ்திரி நகர், நெசவாளர் காலனி, ஒண்டிப்புதூர், கோவை-16.
1616	348/2011	பழனி தை பூசம் ஆறுமுக ரத பாதயாத்திரைக் காவடி சங்கம் சூளேஸ்வரன்பட்டி 48/48, விவேகானந்தர் தெரு, சூளேஸ்வரன்பட்டி (போஸ்ட்), பொள்ளாச்சி-642 006.
1617	349/2011	தேவம்பாடி குளத்துப் பாசன விவசாயிகள் சங்கம் 55, தமிழ்மணி நகர், மகாலிங்கபுரம், பொள்ளாச்சி-642 002.
1618	350/2011	GOVERNMENT PRIMARY HEALTH CENTRE PATIENT WELFARE SOCIETY VELLIYANKADU Velliyankadu, Coimbatore-641 104.
1619	351/2011	சென்னம்பாளையம் இளைஞர்கள் பொதுப்பணி நலச் சங்கம் மேட்டுப்பாளையம் வட்டம் 9/6, சென்னம்பாளையம், பள்ளேபாளையம் போஸ்ட், சிறுமுகை வழி-641 302.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1620	353/2011	ARAM FOUNDATION AVANASHI ROAD COIMBATORE No.18, V.O.C. Nagar, Ist Street, Thillai Nagar, Selvapuram, Coimbatore-641 026.
1621	355/2011	THE COIMBATORE DISTRICT VETARANS FOOTBALL ASSOCIATION COIMBATORE-1 38, Ayyanna Gowder Street, Coimbatore-641 001.
1622	358/2011	ஸ்ரீராம் நகர் குடியிருப்போர் நல சங்கம் பிரஸ்காலனி கோவை-19 நெ.19, ஸ்ரீராம்நகர், வார்டு எண்.15, 4. வீரபாண்டி பேருட்சி, பிரஸ்காலனி(அஞ்சல்), கோவை-19.
1623	359/2011	அண்ணா கால்டேக்ளி ஓட்டுனர்கள் அண்டு நண்பர்கள் நல சங்கம் ஆவரம்பாளையம் 2/0, ஸ்ரீவள்ளி நகர், ஆவரம்பாளையம், கோவை-6.
1624	360/2011	THE HALTON APARTMENT OWNERS WELFARE ASSOCIATION SUNDARAPURAM Saradha Mills Road, Sundarapuram, Coimbatore-641 024.
1625	361/2011	ஐக்கியப் பிரபஞ்ச சமத்துவ சகோதர நட்பு அன்பமைதி மேம்பாட்டு மகாசபை 1-இ, முதல் தளம், ஸ்ரீ சக்தி காம்பளக்ஸ், வசந்தாயில் பின்புறம், கிருஷ்ணாபுரம் ரயில்நிலையம் பாதை, என்.கே.பாளையம் அஞ்சல், கோவை-5.
1626	362/2011	ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச் சங்கம்பாப்பநாயக்கன்புதூர் கோயமுத்தூர்-41 126/413, மருதமலை மெயின் ரோடு, பாப்பநாயக்கன்புதூர், கோவை-41.
1627	363/2011	வையாபுரி நகர் குடியிருப்போர் நல சங்கம் குரும்பாளையம் S.S.குளம் கோவை-107 6-A, வையாபுரிய நகர், மேல்நிலை குடிநீரி தொடடி, குரும்பாளையம் அஞ்சல், சர்க்கார் சாமக்குளம் வழி, கோவை-107.
1628	364/2011	COIMBATORE DISTRICT KABADE PLAYERS WELFARE ASSOCIATION EDAYAPALAYAM COIMBATORE சிவாஜி காலனி, தடாகம் ரோடு, இடையர்பாளையம், கோவை-25.
1629	366/2011	மகாத்மா காந்தி மக்கள் வாழ்வரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் பீளமேடு கோவை-4 2, கண்ணையா நாயுடு லே அவுட், பீளமேடு, கேவை-4.
1630	369/2011	பீளமேடு சிருங்கார் நகர் மனை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம் சிருங்கார் நகர்-2வது கிராஸ் பீளமேடு கோயமுத்தூர் 641 004. சமுதாய கூட வளாகம், சிருங்கார் நகர்-2வது கிராஸ், பீளமேடு, கோயமுத்தூர்-641 004.
1631	370/2011	கோவை மாவட்ட வடக்கு மகளிர் காய்கள் கனிகள் உற்பத்தியாளர் நல சங்கம் 81ஏ, டி.என்.பாளையம் ரோடு, பிரஸ் காலனி போஸ்ட், கோவை-641 018.
1632	372/2011	அகமுடையார் அறப்பணிகள் நல சங்கம் காளியப்பகவுண்டன்புதூர் பொள்ளாச்சி வட்டம் 5/107, காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப் பொள்ளாச்சி (போஸ்ட்), பொள்ளாச்சி-642 103.
1633	373/2011	அலோசியேசன்ஸ் ஆப் ஏஸ் சிவில் இன்ஜினியர்ஸ் பொள்ளாச்சி 14, R.P. காம்பளக்ஸ் இரண்டாவது மாடி, பாலகோபாலபுரம் வீதி, பொள்ளாச்சி-642 001.
1634	374/2011	ஸ்ரீ கற்பக விநாயகர் தோட்டக்கலை துல்லிய பண்ணை விவசாயிகள் நல சங்கம் இருட்டுப்பள்ளம் ஆலாந்துரை, இருட்டுப்பள்ளம், ஆலாந்துரை.
1635	375/2011	துளசி கார்டன் குடியிருப்போர் நல சங்கம் மாச்சம்பாளையம் குறிச்சி கோவை-24 52, மங்கையற்கரசி இல்லம், துளசி கார்டன், இடையர்பாளையம் ரோடு, மாச்சம்பாளையம், சுந்தராபுரம் அஞ்சல், கோவை-24.
1636	376/2011	அகல் சாதனையாளர்கள் சங்கம் தெற்கு உக்கடம் கோயமுத்தூர் க.எண்.28, அக்னி ஸ்டூடியோ, தெற்கு உக்கடம், கோவை-1.

கோயம்புத்தூர்,
2019 மார்ச் 11.

இரா. இராமசாமி,
மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்),
(உதவிப்பதிவுத்துறைத் தலைவர் நிலை).